

வையைத் தமிழ்

அ. மு. பரமசிவான்தம்

துமிழ்க்கலையின் முதிர்ப்பகாம்
சென்னை - 30

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

வையையத் தமிழ்

அ. மு. பரமசிவரன்தம்,

தமிழ்க்கலைப் பதிப்பகம்
கண்ண-30

ஐந்தாம் பதிப்பார் மே 1977

பக்கங்கள் IV + 125 = 128

உரியைப் பதிப்பு

விலை ரூ. 3.50

யத்திய அரசு வழக்கிய சலுகை விளைத்
நாளினால் இப்பதிதகம் ஆச்சிடப்பட்டது.

வள்ளியம்மாள் கல்வி அறம்
கெண்ணீ-40

ஆச்சிட்டோர் :
மெட்டுரோபாவிட்டி பிரிஞ்சர்ஸ், சென்னை-2

முன் நூரை

மதுரை வாழ்வு என் வாழ்வில் மறக்கமுடியாத ஒன்று. தாயின் கருவில் தங்குவது போன்று நான் அங்கே தங்கிய காலம் பத்துத் திங்களோயாம். எனினும் அக்குறுகிய காலத்தில் நான் பல நல்ல அனுபவங்களைப் பெற்றேன்.

வையைக் கரையில்—வளமார் மதுரையில்— வாழ்ந்த காலத்தே நான் ஆற்றிய சொற்பொழிவுகள் பல; எழுதிய கட்டுரைகள் பல. அவற்றுள் ஒரு சிலவே இந்நாலில் இடம் பெறுகின்றன. பின்னும் வேண்டு வனவற்றை வாய்ப்புளதேல் தொகுத்து வெளியிட எண்ணியுள்ளேன்.

வையைக் கரையில் உள்ளத் தெழுந்த எண்ணங்களே இப்பேச்சக்களையும் சொற்பொழிவுகளையும் உருவாக்கின்மையின் இந்நாலுக்கு “வையைத் தமிழ்” என்றே பெயர் இட்டேன். ‘வையை யென்னும் பொய்யாக் குலக்கொடி’யின் மடியில் தவழ்ந்தும் இயைந்தும் நான் தமிழ் மாணவனுக இருந்து பெற்ற உணர்வு அலைகளே இந்நாலுக்கு ஊற்றுகும். வையைக் கரையில் நான் ஆசிரியனுக இருந்தேன் என்பதைக் காட்டினும் மாணவனுக இருந்து அறிவு வளரப் பெற்றேன் என்பதே பொருந்தும்.

இந்நால் வெளிவரக் காரணராயிருந்த அணைவருக்கும் என் நன்றி உரித்தாகும்.

உள்ளே

பொருள்	பக்கம்
1. இடைக்கால இலக்கிய வளர்ச்சி	... 1
2. மாதவி மாண்பு	... 18
3. கலையுள்ளம்	... 31
4. பிள்ளைத் தமிழ்	... 43
5. எத்தனை கோடி இன்பம்	... 67
6. இறவாத கவிதை	... 84
7. கடவுளும் காதலும்	... 98
8. சரமும் வீரமும்	... 112

1. இடைக்கால இலக்கிய வளர்ச்சி

இலக்கியம் என்பது என்ன? இதைப் பலர் நன்கு விளக்கியுள்ளனர். உள்ளத்து உண்மை ஓளி பெற்று, வாக்கில் வாய்க்கையுற்று, உலகம் வாழப் பாடும்-உரைக் கும்-எழுதும் அத்தனையும் இலக்கியம் என்பது அறிஞர் ஆய்வு கண்ட முடிபு. அவ்விலக்கியம் சாவாவரம் பெற்றதாகும். சிறந்த இலக்கியம் கால வெள்ளத்தைக் கடந்து வாழ்வது. உலக மொழிகள் பலவற்றுள்ளும் இத்தகைய இலக்கியங்கள் தோன்றி வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. எழுதப்பட்ட மொழி பேச்சு வழக்கற்ற போதிலும், இச்சாவா இலக்கியங்கள் கெடாத வகையில் வாழ்ந்து வருவதை இலத்தீன், வடமொழி போன்ற மொழியிடை வாழும் இலக்கியங்கள் வழி நாம் நன்றாகக் காண்கிறோம். சில இலக்கியங்கள், தாம் தோன்றிய மொழியே அழியி னும், தாம் அழியாது பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு, தோன்றிய நாட்டு எல்லையையும் கால எல்லையையும் கடந்து, எக்காலத்தும் யாவரானும் விரும்பப்படும் இலக்கியங்களே சிறந்த வாழ்விலக்கியங்கள் ஆகும்.

இத்தகைய இலக்கியங்கள் தமிழில் மிகப் பழைய காலத்திலேயே தோன்றியுள்ளன. இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் தமிழில் இலக்கியங்கள்

இருந்தன. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னும் கடைச்சங்கப் புலவர்களால் பாடப்பெற்ற இலக்கியங்கள் தோன்றின. அதற்குப் பின்பும் இடைக் காலத்தும் நேற்றும் இன்றும் பலப்பல இலக்கியங்கள் தோன்றிக்கொண்டே யிருக்கின்றன. இவ்வாறு பண்டுதொட்டு இன்றுவரை தோன்றிய இலக்கியங்கள் தமிழில் மிகப்பல. அவற்றுள் கால எல்லையைக் கடந்து இன்றுவரை அழியாது நமக்குக் கிடைக்கும் இலக்கியங்கள் சிலவே. எனினும், அச் சிலவும் தமிழர்தம் பழங்கால வாழ்வையும் பண்பாட்டையும் வரலாற்றையும் காட்டப் பயன்படுகின்றன. இத்தகைய சிறந்த இலக்கியங்களைப் பெற்றமைக்குத் தமிழன் பெருமையடைகிறுன். ஆப்! அப்பெருமைக் கிடையில் அவன் சென்ற காலத்தின் அருமைகளையெல்லாம் எண்ணிப் பார்க்கிறுன். அவனுக்கு அவ்விலக்கியங்களின் தோற்ற வரலாறுகள் ஓரளவு விளங்குகின்றன. அவ்விளக்கம் வழியாக அவன் அவற்றைப் பல வகையாகப் பிரிக்கிறுன். அவற்றுள் ஒரு பகுப்பே காலம் வழியாகப் பாகுபடுத்துவது.

தொல்காப்பியர் காலந் தொடங்கி இன்று வரை உண்டான இலக்கியங்களை மூன்று வகையாகப் பகுப்பர். சங்ககால இலக்கியம், இடைக்கால இலக்கியம், பிற்கால இலக்கியம் என்று மூன்று வகையுள் எல்லா இலக்கியங்களையும் அடக்குவர். சங்ககால இலக்கியங்கள் பத்துப்பாட்டு எட்டுத் தொகை என்ற ஒரு பகுப்பில் அடங்கும். சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களைச் சங்கம் மருவிய இலக்கியங்கள் எனச் சங்ககாலத்தை ஒட்டி எழுந்தனவாகக் கணக்கிடுவர். இடைக்கால இலக்கியத்தின் கால எல்லை பல்லவர்காலத்தே தொடங்குவதாகும். அதன் எல்லை விரிந்தது.

பிற்காலப் பாண்டியர் காலம் வரை அதன் கால எல்லை விரிந்து செல்லும். கி.பி. 7-ஆம் நூற்றுண்டு தொடங்கி 15 அல்லது 16-ஆம் நூற்றுண்டு வரை இக்காலத்தைக் கணக்கிடுவர். இதற்குப் பின் வந்த இலக்கியங்களைப் பிற்கால இலக்கியங்கள் எனக் கணக்கிடுவர். இவ்வாறு மூவகையாகப் பிரிக்கப்பட்ட கால எல்லையில் இடைக்கால எல்லையே மிகவிருட்டைய தாகும். அக்காலத்தில் எழுந்த இலக்கிய வகைகளே மிகவும் அதிகமாகும்.

சங்க காலத்தை அடுத்துத் தமிழ் நாட்டில் ஒர் இருண்ட காலம் உருவாயிற்று என்பதை வரலாற்று ஆசிரியர்கள் நன்கு காட்டியுள்ளார்கள். அந்த இருண்ட காலத்தில் பிறநாட்டாரது படை எடுப்புக்கள் கடை பெற்றுள்ளன. பிற நாட்டு அரசியல், மொழி, சமயம், பண்பாடு, நாகரிகம் முதலியன் அந்த இருண்ட காலத்தில் தமிழ் நாட்டில் புதுக்கண. எனவே, இந்த அயலவர் நுழைந்த இடைக்காலத்துப் பின் உண்டான இலக்கியங்கள் சங்ககால இலக்கியத் திற்குப் பெரிதும் மாறுபட்டே அமைந்து விட்டன. பலப்பல புதுவகையான இலக்கியங்கள், புதுப்புதுச் சமயக் கருத்துக்களும் மாறுபட்டு உணர்ச்சிகளும் கொண்டு தோன்றலாயின. ஒரு புலவர், இந்த இரு வேறு காலங்களில் தோன்றிய இலக்கியங்களை எண்ணிப் பார்க்கிறார். சங்ககால இலக்கியம் ஓலியன் ஓருவன் தன் கைத்திறன் எல்லாம் காட்டி, அழகிய வண்ண ஓலியம் தீட்டியது போன்று ஓளிவிடுகிறது என்றும், இடைக்கால இலக்கியம் ஓலியர் பலர் வரையறைப்படி வண்ணங்களை ஒழுங்காகத் தீட்டாது வாரி தெளித்தமை போன்று உள்ளது என்றும் காட்டுவர் அவர். எனினும், வண்ணத் தெளிப்பு, வகையான முறையில் இன்றற்றும், அழகாகக் கண்ணுக்கு விருந்துள்ளப்பது போன்றும் அவ்வாறு வண்ணங்கள்

தெளிக்கப் பெற்ற ஆடைகளை மக்கள் விரும்புவது போன்றும் அந்த இடைக்கால இலக்கியங்களும் மக்களால் ஓரளவு விரும்பிப் போற்றதக்க வகையிலே அமைந்துள்ளன என்னலாம். சங்ககால இலக்கியங்களை ஒத்துச் சிறந்தனவாகி, தமிழரின் தனிப் பண்புகளை வீளக்குவனவாய் இடைக்கால இலக்கியங்கள் அமைந்தில் என்றாலும், அவையும் தமிழ் நாட்டு இலக்கியப் பண்பாடு பற்றிய வரலாற்று வகையில் சிறந்தீ வாழ்கின்றன என்பதை யாரே மறுக்க வல்லார்!

இடைக்காலத்தை இலக்கிய ஆய்வு ஒட்டிய இது வகையாகப் பிரிக்கலாம்: முன்னது, கி. பி. 600 முதல் 1100 வரை அமைவது என்றும், பின்னது கி. பி. 1100 முதல் 1500 வரை அமைவது என்றும் கணக்கிடலாம். இவ்வாறு இருவகைப் படுத்துவதன் மூலம் இலக்கியக்கால எல்லை ஒருவாறு அறுதியிடப்பெறும். இலக்கியக்கால எல்லையைக் கணக்கிடுவார் அரசர் அல்லது பெரும் புலவரது கால எல்லையை வைத்தே கணக்கிடுவார். ஆங்கில இலக்கியங்களின் கால எல்லையைக் கணக்கிடும் ஆய்வாளர் சேக்ஸன் கால எல்லை¹ என்றும் சாசர் கால எல்லை² என்றும், எலிசபெத்து அல்லது ஷேக்ஸ்பீயர் கால எல்லை³ என்றும், வரையறை செய்வார். அவ்வக்கால எல்லைக்கு முன்னும் பின்னும் வாழும் இலக்கியங்கள் மாறு பட்டிருப்பதால் மட்டும் அறிஞர்கள் இவ்வாறு பிரிக்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. இக் காலங்கள், பெரும் புலவர்கள்—சாசர், ஷேக்ஸ்பீயர் போன்றவர்கள்—தோன்றி வாழ்ந்த காலங்களாகும். அவர்களது இலக்கிய நெறி, வளன், போக்கு இவற்றை ஒட்டியே பின்வரும் இலக்கியங்களும் தோன்றி வளர்ந்து

1. The age of Saxons.
2. The age of Chausey.
3. The age of Queen Elizabeth or Shakespere.

தன என்பர். இந்த நிலையில் தமிழ் நாட்டு இடைக்கால இலக்கிய வளர்ச்சியில் மைல் கல்லாய் விளங்கிய புலவர் கம்பர் என்பதில்யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கக் காரணம் இல்லை. இக்கம்பரை முன்னிறுத்தியே மேலே நான் இடைக்கால இலக்கிய எல்லையை இரண்டாகப் பிரித்தேன்.

கம்பர் காலத்தைப் பற்றி இரு வேறு கருத்துக்கள் இருப்பினும், பெரும்பாலாருடைய முடிபு அவர் பன்னிரண்டாம் நூற்றுண்டில் வாழ்ந்தவர் என்பதே யாகும். ‘என்னிய சகாத்தம் என்னாற்றேழின் மேல்’ என்பதற்குப் பேரெண்ணுகிய ஆயிரத்தை ஒழித்து, நூறு எனக் குறித்தார் எனக்கொண்டு, கம்பர் பதினையிரம் நூற்றுண்டிற்குப் பிற்பட்டவர் எனக்கொள்வதே பொருத்தமாகும் என்பர். பிற்காலச் சோழர் ஆட்சி உச்ச நிலையில் இருந்த காலத்தே கம்பர் வாழ்ந்தவர் என்பது தெளிவுற விளங்குதலாலும், எட்டாம் நூற்றுண்டினை ஒட்டிச் சோழப் பேரரசு சிறக்க வில்லையாதலாலும், அவர் வாழ்ந்த காலம் பன்னிரண்டாம் நூற்றுண்டை ஒட்டியதே எனக் கொள்ளல் வேண்டும். அவ்வாறு கொண்டே நாமும் இடைக்கால இலக்கியத்தை அவருக்கு முன்னும் பின்னுப் தோன்றியனவாகப் பிரித்து மேலே செல் வோம்.

இருண்ட காலத்தில் பிற நாட்டார் ஆதிக்கம் தமிழ் நாட்டில் புகுந்தது என்பதைக் கண்டோம். வட விந்தியாவில் ஏற்பட்ட அரசியல் சமய மாறுபாடு களொல்லாம் அவ்வப்போது சிறிதளவு தமிழ்நாட்டு எல்லையிலும் பரவின என்னலாம். சங்க காலத்திலே அறியாத சமய சமூக மாறுபாடுகள், இருண்ட காலத் துக்குப் பின் இங்கு இருக்கக் காண்கின்றோம். பெளத்தம், சமணம். என்ற வடநாட்டுச் சமயங்கள்

இரண்டும் சங்க கால இறதியிலேயே தமிழ் நாட்டில் புகுந்தன என்றாலும், அவற்றின் ஆசிக்கம் இருண்ட காலத்திலேதான் சிறந்து நின்றது என்னலாம். அவை இரண்டும் ஒன்றற்கொன்று மாறுபட்டு, கலாம் விளைத்து, போட்டியிட்டுப் பின் தெளிந்த தமிழ் நாட்டை நாம் ஏழாம் நூற்றுண்டில் காணும்போது சமணமே மேலோங்கியிருப்பதை அறிகிறோம். சிலப் பதிகார மணிமேகலைக் காலத்தில் சமணமும் பெளத்தமும் தமிழ் நாட்டுப் பழஞ்சமயங்களாகிய சைவ வைணவத்தோடு ஒன்றி வாழ்ந்தன என்பதை அக்காப்பியங்கள் மூலம் அறிய முடிகிறது என்றாலும், ஏழாம் நூற்றுண்டின் தொடக்கத்திலே அவை இரண்டும் சைவ வைணவத்தோடு பெரிதும் மாறுபட்டுக் கலாம் விளைத்துத் தாமே இறுதி எய்தும் நிலையினைப் பெற்றுவிட்டன. ஏழாம் நூற்றுண்டின் தொடக்கத்தில் பெளத்தம் நாட்டில் இல்லை. சமணம் தமிழ்நாட்டுத் தனிச் சமயமே என மேலோங்கி நின்றது. என்றாலும், அதுவும் அந்த நூற்றுண்டின் முற்பகுதியிலேயே சைவ வைணவ சமயங்களுக்கு இடம் விட்டு விலக வேண்டிய நிலை உண்டாகி விட்டது. எனவே, சைவ வைணவ சமயங்கள் ஏழாம் நூற்றுண்டில் மீண்டும் தலைதூக்க ஆரம் பித்தன. அன்று முதல் இன்று வரை தமிழிற்கும் பெருஞ்சமயங்களாய் அவை வாழ்ந்து வருகின்றன.

இவ்வாருன சமய மாறுபாடுகள் நாட்டில் குடிகொண்ட காரணத்தினாலே இடைக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களுள் பெரும்பாலானவை சமய இலக்கியங்களேயாயின. இலக்கியங்கள் தாம் தோன்றிய காலத்தைக் காட்டும் வரலாற்றுக் கண்ணாடு என்பர் ஆய்வாளர். பாடுகின்ற புலவன் தன்னை மறந்து,

உலகை நினைந்து, அவ்வுலகைச் செலுத்தும் அரசியல், சமூக வாழ்வு இவற்றேடு தன்னிடத் தொடர்புபடுத்திப் பாட்டிசைக்கின்றன. எனவே, அவன் பாடல்கள் அவ்வக்கால நாட்டு நிலையைக் காட்டுவதில் வியப்பில்லை யன்றோ! இக்கருத்து, தமிழ்நாட்டுக்கு மட்டும் இயைங் தது அன்று; உலகம் அணைத்திற்கும் ஏற்ற ஒன்றே. ஆங்கில இலக்கியத்தின் வழி அக்கால-அங்நாட்டு அரசியல் மாறுபாடுகளை அறிய இயலும். அரசியல் அடியொற்றி இலக்கியங்கள் ஆக்குவதில் தமிழ்ப் புல வரினும் ஆங்கிலப் புலவர்கள் சிறந்து விளங்கினார்கள் எனக கொள்ளல் பொருந்துவதாம். ஆங்கில காட்டில் இலக்கியங்களும், அவற்றின் அடிப்படையான மொழியும் காலத்தால் பிந்தித் தோன்றின. எனவே, அங்நாட்டின் இடைக்கால இலக்கிய எல்லை கி.பி. 1066 முதல் 1660 வரை என வரையறப்பர். அதையும் கி.பி.1066 முதல் 1400 வரை முன்னது எனவும், 1400 முதல் 1660 வரை பின்னது எனவும் இருவகையாகக் காண்பர். தமிழிலும் இவ்வாறு இரு வகையாகப் பிரிக்கலாம் என்பதைக் கண்டோம். இனி இவ்வாறு பிரித்த இடைக்கால ஆங்கில இலக்கியத்தைப்பற்றி அங்நாட்டு அறிஞர்கள் கொண்ட கருத்தைக் காண்போம்:

செம்மையான பழம்பேரிலக்கியங்களைக் காட்டி இலம் இடைக்கால இலக்கியம் அதிகமாக விரும்பப்படுவதாகும் என்பதே ஆங்கில அறிஞருள் பலர் கருத்து¹ தமிழிலும் அவ்வாறே எனச் சிலர் கருதுவர். அக்கருத்துக்கு ஏற்படவே இங்கு எழுத்தறியா மக்களும் கூடிப் பாடி மகிழும் வகையில் பலப்பல சிற்றிலக்கியங்கள்

1. Caxton deemed the literature of the middle ages more interesting than the classical Antiquity.

தோன்றி வளர்ந்ததைக் காண்கின்றோம். சங்கால இலக்கியங்கள் போன்று உயர்ந்த நடையில் பொருள் பொதிந்த வகையில் இடைக்காலத்தின் சிற்றிலக்கியங்கள் அமையவில்லை என்றாலும், கல்லாரும் கற்றிரும் பாடி மசிமத்தக்க வகையில் அவை அமைந்துள்ளன என்பதை அறியலாம். பரணி, பள்ளு குறவுஞ்சி போன்ற இலக்கியங்களை இந்த வகையில் இயைத்துக் காணலாம்.

இடைக்கால இலக்கியங்களைப் பலவகையாகப் பிரிக்கலாம். தோத்திரப் பாடல்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், கல்வெட்டுகள், உரைக்கடைகள், அகப்பாடல்கள், புறப்பாடல்கள் போன்று பலவகையில் இவ்விலக்கியங்கள் பிரிக்கப்பெறும். தோத்திரப் பாடல்களைச் சங்க இலக்கியத்தில் அதிகம் காண இயலாது. பத்துப் பாட்டில் முதலாவதாக உள்ள திருமுருகாற்றுப்படையும், பரிபாடலுள் வரும் முருகன் திருமால் பற்றிய பாடல்களும் தோத்திரப் பாடல்களும் என்னுமாறு அமைந்துள்ளன. பின்னர் வந்த தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி போன்ற தோத்திரப் பாடல்கள் இவற்றினும் வேறு பட்ட வகையில் அமைந்தன என்பதை அனைவரும் அறிவர். பாவினத்தில் பல வேறுபாடுகள் தோன்றி வளர்ந்த காலமாக இடைக்காலம் அமைந்து விட்டது. தாழிசை, துறை, விருத்தம் போன்ற பல்வேறு இன விகற்பங்கள் யாப்பில் தோன்ற, அவற்றின் துணைக் கொண்டு பல தோத்திரங்களும் சிற்றிலக்கியங்களும் உருவாகி, இடைக்கால இலக்கிய வரிசையில் இடம் பெற்றுவிட்டன. அவற்றுள் பெரும்பாலான சமயம் பற்றி எழுந்தனவே என்னலாம். சைவ வைணவ சமயத்தலீவர்கள், தம் மாற்றுச் சமயங்களாக எழுந்த பெளத்த சமண சமயங்களை வீழ்த்தும் ஸ்தூபியில் பலப் பல இடங்களுக்கு யாத்திரை செய்து, ஆங்காங்கு

உள்ள இறைவனைப் பாடிப் பரவிப் போற்றி, மக்கள் உள்ளத்தில் தத்தம் சமயக் கருத்தைப் பரப்பி சின்றுர் கள். இந்த வகையில் தோன்றியவைகளே தேவாரம் திருவாசகம் போன்ற சைவ இலக்கியங்களும் நாலாயிரம் போன்ற வைணவ இலக்கியங்களும். தேவாரத்தே சமண சமயத்தைப் பலவிடங்களில் தாக்கிப் பாடி இருப்பதை நோக்கின், அக்காலச் சமய மாறுபாட்டு நிலை நன்கு விளங்கும். பல்லவன் மகேந் திரன் போன்றவர்களும், பாண்டியன் நெடுமாறன் போன்றவர்களும் சமணம் விட்டுச் சைவ சமயம் சேர்ந்தது மட்டுமென்றி, நாடே சைவம் நோக்கி மாறலாயிற்று. இந்தத் தேவார திருவாசக பிரபந்த இலக்கியங்களை ஒட்டிப் பிற்காலத்தில் பலப்பல சமய இலக்கியங்கள் தோன்றின. சைவ வைணவத்தில் மட்டுமென்றி, சமண சமயத்தி ஸெயும் இதுபோன்ற தோத்திர இலக்கியங்கள் இக்காலத்தில் தோன்றி வாழ்ந்தன என்பதை அறிகிறோம். எனவே, பெரும் பாலான தோத்திர சமய இலக்கியங்கள் இவ்விடைக்காலத்தே தோன்றின என்பது கண்கூடு.

காப்பியங்கள் பல வளர்ந்ததும் இக்காலமே யாகும். கம்பரை நிறுத்தியே இடைக்காலத்தை இருக்குக்கின நிலை கண்டோம். கம்பருக்கு மூன்றும் பின்னும் இலக்கிய எல்லையாக அமைய அவ்வக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களைக் காணுதல் பொருத்தமாகும் என்பதை மேலே பார்த்தோம். கம்பரது உயரிய இராமாயணம் இக்காலத்திய சிறங்க காப்பியமாகும். பெரிய புராணமும் இக்கால இலக்கியமே. சிலர் பெரிய புராணத்தைக் கம்பருக்குப் பிற்பட்ட தாகக் காணினும், பலருடைய முடிவு பெரிய புராணம் இராமாயணத்துக்கு முந்தியது என்பதையாம். சமணக்காப்பியங்களுள் சிலவும் இக்காலத்தைடுக்காட்கின்றன. சீவக சிந்தாமணி

ஒன்பதாம் நூற்றுண்டில் உண்டான காப்பியம் என்பர். வளையாபதி குண்டலகேசி எனற இரு பெருங்காப்பியங்களும் இடைக்காலத்தனவே என்பர். எனினும், அவை முழுதம் கிடைக்கவில்லை. ஐஞ்சிரு காப்பியங்களும் இக்காலத்தனவே. இவை பெரும்பாலும் சமண சமய உண்மைகளை வற்புறுத்துவனவாம். பெளத்தம் ஐந்தாம் நூற்றுண்டிற்குப் பின் தமிழ் நாட்டில் வாழுவில்லையாதலால், அச்சமயம் பற்றிய இலக்கியங்கள் இல்லை. சமணம் ஏழாம் நூற்றுண்டு வரை தலை ஸ்மிர்ந்தும், பின் தாழ்ந்தும் வாழ்ந்த காரணத்தால் அச்சமய நெறிபற்றிப் பெருங்காப்பியங்களும், சிறு காப்பியங்களும், சிற்றிலக்கியங்களும் தோன்றி வாழ்ந்தன போலும்! ஒட்டக்கூத்தரும் கம்பர் காலத்தில் வாழ்ந்தவர் எனக் கணக்கிடுதலின், அவர் பாடிய இராமாயண உத்தர காண்டமும், புகழேந்தியார் பாடிய நளவெண்பாவும், அவ்வையாரின் சிற்றிலக்கியங்களும் இக்காலத்தனவேயாம். எனவே, தமிழில் உள்ள காப்பியங்களில் சிலம் பதிகாரம், மணமேகலை என்ற இரண்டையும் தவிர்த்துப் பிற காப்பியங்கள் அனைத்தும் இவ்விடைக்கால எல்லையின் பாற்பட்டுச் சிறந்தனவே எனக் கோடல் பொருந்தும்.

சிற்றிலக்கியங்கள் பலவாகப் பல்கிப் பெருகிய காலமும் இதுவேயாகும். கோவை, பரணி, உலா, அந்தாதி, கலம்பகம், பிள்ளைத் தமிழ், முதலிய தொண்ணாற்றரு வகைப் பிரபந்தங்களும் இக்காலத்தனவே பின்னால் பாட்டியல் இலக்கணம் உண்டாகக் காரணமான இலக்கியங்கள் அனைத்தும் இக்காலத்திலேயே தோன்றின. ‘ஆதி உலா’ என்பதைச் சேரமான் பெருமாள் சிவபெருமானைப் போற்றிப்பாடிக் கைலை அடைந்த நாள் கொண்டுதான் மலையாள ஆண்டாகிய கொல்லம் ஆண்டு கணக்கிடப்படுகிறது என்பர்.

எனவே, ஆதி யுலாவின் காலம் ஒன்பதாம் நூற்றுண்டாகிறது. ஒட்டக்கூத்தரது மூவர் உலாவும் தக்கயாகப் பரணியும் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழும் இக்காலத்தனவே. கலிங்கத்துப் பரணி பாடிய சயங்கொண்டார் காலமும் இதுவே, நந்திக் கலம்பகமும் இந்த இடைக்காலத்தைச் சேர்ந்ததே. இவற்றுள் பரணி என்பது போர்ப்பாடலாகும், இதை ஆங்கிலத் தில் ‘பார்க்கு’ என்பவர் எழுதிய பிரெஞ்சுப் புரட்சி போன்றது என்பர் சிலர். கலம்பக வரிசையில் முதலில் நந்திக்கலம்பகமே உண்டாயிற்று என்பர். இது பல்லவ மன்னருடைய நந்தி போத்தரையன் புகழுபாடுவது. குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், அச் சோழ மன்னன் சிறப்பைப் போற்றுவது. மூவர் உலா, சோழ வேந்தர் மூவர்தம் புகழ் பாடுவது. கலிங்கத்துப் பரணியும் சோழன் வெற்றியையே குறிப்பதாகும். இவ்வாறு இச்சிற்றிலக்கியங்களைவல்லாம் முதலில் மன்னர்களைப் போற்றினவாக அமைந்த போதிலும், இவை வளர வளர கடவுளரைப் போற்றும் இலக்கியங்களாகவே அமைந்துவிட்டன. கோவை அகப்பொருட் பற்றியதாயினும் அதிலும் கடவுளைப் பற்றியனவே அதிகம். மாணிக்கவாசகர் பாடியதான் சிறந்த திருக்கோவையார் தில்லை இறைவனுக்கு உரியது. இப்படியே பல அந்தாதி, கலம்பகம், மாலை, தூது, உலா முதலியன் கடவுளரைச் சார்ந்தே சமயம் பற்றி எழுந்தன. அக்காலத்தில் சைவ சமயமே மேலோங்கியதாகப் பிற்காலச் சோழர்களால் வளர்க்கப் பெற்றமையின், அச்சமயத்தைச் சார்ந்த இலக்கியங்களே அதிகமாய் உள்ளன. என்றாலும், வைணவ சமயத்திலும் அந்தாதி கலம்பகம், தூது போன்ற இலக்கியங்களும் உள்ளன. சமண சமயத்தும் திருக்கலம்பகம் முதலிய சிற்றிலக்கியங்களைவிட்டன.

கியங்களும் உள். இவற்றையெல்லாம் தனித் தனியாக எடுத்து உதாரணம் காட்டிக்கொண்டே செல்வோ மாயின் மிக விரிவடையும் என்றஞ்சி, இந்த அளவோடு சிறுத்திக்கொள்ளலாம்.

அடுத்து இக்காலத்தில் தோன்றிய மொழி பெயர்ப்பு இலக்கியங்களைக் காணலாம், கம்பராமா யணம் ஒரு மொழி பெயர்ப்பு இலக்கியமே. வடமொழி யில் வால்மீகி எழுதியதைக் கம்பர் தமிழில் மொழி பெயர்த்தார். எனினும், அம்மொழிபெயர்ப்பை அவர் அஞ்சி அஞ்சியே செய்திருக்கின்றார் என்பது வையம் என்னை இழுவும் மாசு எனக்கு எய்தவும்' என அவர் தொடங்கி, இராமாயணம் பாடியதாகக் குறித்ததிலிருந்து தெரிகிறது. தனித்த பாக்களும், கவிதைகளும், காப்பியங்களும் உண்டான தமிழ் காட்டில், வேற்றுமொழிகளிலிருந்து மொழி பெயர்த்துக்காப்பியம் செய்வதென்பது எளிதன்று. எனவே தான் கம்பர் அஞ்சி அஞ்சிச் செய்திருக்கிறார். இராமாயணக் கருத்துக்கள் பல சங்க இலக்கியங்களில் வந்திருந்தபோதிலும், அக்கதையை யாரும் முற்ற மொழிபெயர்க்கவில்லை. கம்பரும் வால்மீகியின் கதையை அப்படியே மொழிபெயர்க்காது, பலவிடங்களில் தமிழ்நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்றவகை விலேயே மாற்றி அமைத்துள்ளார். எனவேதான் அது இன்றும் வாழ்கிறது. இராமாயணமன்றிப் பாரதமும் இக்காலத்தில் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டது என்னலாம். பெருங்தேவனுர் பாரத வெண்பா இக்காலத்தினதே. மற்றும் சமணக் காப்பியங்கள் பலவும் மொழிபெயர்ப்பு நூல்களே என்பர். சிவக சிந்தாமணியும் வடமொழியிலிருந்து வந்ததே என்பதை அறிகிறோம். வேறு சிறு சிறு தோத்திர வகைகளும் உரைநடை வகைகளும் வடமொழி

யையும் நாட்டு சிலையினையும் ஒட்டி இக்காலத்து எழுதப்பட்டன. ஈடுபோன்ற உரைகள் இக்காலத்தில் எழுந்தமை கொண்டும், இரண்மீய கருப்பம், துவாபாரம், பிரமதேயம் முதலிய வகைகளில் அந்தணர்களுக்கு மன்னர்கள் வழங்கியுள்ளாமை கொண்டும், இக்காலத்து இலக்கிய வளர்ச்சியில் வடமொழி ஆதிக்கத்தை நன்கூடு உணரவாம். இக்காலத்திலேதான் அதிகமான வடமொழிச் சொற்கள் தமிழில் வந்து வழங்கின என்பது கண்கூடு. சமண சமயத்தை வளர்க்கவும், சைவ வைணவத்தொடு கலந்த வைதிக சமயத்தை வளர்க்க வும் வடநாட்டுக் கொள்கையைப் பரப்பவும் முயன்ற பலர் இக்காலத்தில் பல வடமொழிச் சொற்களை இலக்கியங்களிலும், உரைநடையிலும், கல்வெட்டுக்களிலும் புகுத்திவிட்டனர். எனினும், அக்கலப்புகள் இயற்கைக்கு மாருக-மக்கள் வாழ்க்கை நெறிக்கு மாறுபட்டன வாக-அமைந்த காரணத்தால், சிலைத்து வாழ வழியற்றனவாகி, இன்று வழக்கமிக்க வீழ்ந்துவிட்டமையையும் காண்கிறோம். வடமொழிக் கருத்துக்களையோ சொற்களையோ அதிகம் கலவாத இலக்கியங்கள் பிற்காலத்தில் ஏற்றம் பெற்றமை போன்று அதிகம் கலப்புடையன வாழவில்லை என்பது கண்கூடு.

இனி, இக்காலத்தில் தோன்றி வளர்ந்த மற்றொரு வகை இலக்கியம் உரைநடை இலக்கியமாகும். தொல் காப்பியர் காலந்தொட்டு எழுந்த இலக்கிய இலக்கணங்களை விளக்கிய காலம் இதுவேயாகும். தொல்காப்பியத் துக்கும், திருக்குறள், புறநானாறு, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களுக்கும் நல்ல உரைகள் இக்காலத்தில் வெளிவந்தன. பதினெட்டாண்டும் நூற்றிற்கும் தொடர்ச்சிப் பதினாறும் நூற்றிற்கு வரையில் வாழ்ந்த அறிஞர் பலர் தமிழ்ப் பேரிலக்கணமாம் தொன்-

காப்பியத்திற்கும் பிற இலக்கியங்களுக்கும் உரை கண்டனர். தமிழில் உரை நடை தோன்றிச் சிறக்க வளர்ந்த காலம் இதுவேயாம். தொல்காப்பியத்திலே உரை நடை பற்றிய குறிப்புக்கள் உள்வேணும், அக் காலத்து உரை நடைபற்றி நம்மால் அறிக்குதொள்ள இயலவில்லை. சிலப்பதிகாரத்தில் ஓரளவு உரை நடையை உணர்கின்றோம். எனினும், இந்த இடைக் காலந்தான் உரை நடை இலக்கியத்தை நன்கு தோற்று வித்து வளர்த்தது என்னலாம். எட்டாம் நூற்றுண்டில் எழுந்த இறையனர் களையியல் உரை எல்லா உரை களுக்கும் முன்னேடி என்பது உண்மையாகும். பின்னர் உரையாசிரியர் பலர் நல்ல உரைகளை எழுதி சுள்ளனர். அவருள் சிறந்தவராகக் காண்கின்றவர் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர், சேனு வரையர், அடியார்க்கு நல்லார் என்பவராவர். இவர்கள் பிற நூல்களுக்கு விளக்கமாகத் தத்தம் உரைகளை செய்தார்களோன்றும், அவற்றுள் இவர்கள் புலமை நலமும் பிற நல்லியல்புகளும் தெரிகின்றன. அத்துடன் தமிழில் உரைநடை இலக்கியமே இவர்களாலே தான் வளர்ச்சியுற்றது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகின்றது. எனவே, இவ்விடைக்காலம் உரை நடை இலக்கியத்தை வளர்த்த பெருமையைக் கொண்டது.

கல்வெட்டு இலக்கியம் இக்காலத்துத் தோன்றிய மற்றொரு சிறந்த பகுதி. ஏட்டிலே எழுதி நாட்டில் உள்ளாருக்கு அறிவுறுத்திய தமிழ்கம் தன் எழுத்துக்களை என்றென்றும் வாழுவைக்கக் கருதிற்றுப்போலும். எனவே, அது கற்களின் துணையை நாடிற்று. இத்தமிழ் நாட்டில் இடைக்காலத்திலேதான் பல்லவராலும், பிற்காலச் சோழராலும் பலப்பல கற்கோயில்கள் எழுந்தன. தேவாரத்தாலும் பிரபந்தத்தாலும்

போற்றப் பெற்ற அருள் நலம் சான்ற ஊர்களில் இறைவனுக்கு அரசர்கள் கோயில் அமைத்தார்கள்; அக்கோயில்களைக் கலைவாழ் இடங்களாக்கினார்கள். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் கோயில் களில் போற்றி வளர்க்கப் பெற்றன. அவற்றுடன் அக்கோயிலின் சுவர்களையல்லாம் பைந்தமிழ் பேச வைத்தனர். அரசரும் பிறரும் செய்த அறங்களைப் பற்றிய செய்திகளையல்லாம். அம்மதிற்சவர்களில் செதுக்கிவைத்தனர். அப்படி வைக்கும் போது அவ்வக்காலத்தில் வாழ்ந்த அரசர்களைப் பற்றியும், அவர்களது வீரம், கொடை, பண்டு முதலியன பற்றியும் நன்கு பொறித்து, அத்தகைய மன்னர்தம் இன்ன ஆட்சி ஆண்டில் இன்னர் இன்ன வகையில் செய்த அறம் என்பதையும் பொறித்தனர். இப்படி ஊர்தொறும் பலப்பல கல்வெட்டுக்கள் தோன்றின. இன்று இந்திய அரசாங்கத் தொல் பொருள் ஆய்வுப்பகுதி இவைகளையெல்லாம் படியெடுத்து ஆராய்ச்சின்றது இக்கண் வெட்டுக்கள் தமிழ் நாட்டு இலக்கியங்களாகவே போற்றப்படுகின்றன. இவற்றின் முற்பகுதி பெரும் பாலும் அகவற்பாவாலும், பிற்பகுதி உரைநடையாலும் அமைந்துள்ளன. இந்த இலக்கியத்தில் அதிக மாக வடமொழிச் சொற்கள் எடுத்தாளப்படுகின்றன. அக்கால நாட்டு மன்னரும் மக்களும் வடமொழியை எடுத்தாள்வது பெருமையெனக் கருதினர் போலும்! என்றாலும், அக்கல்வெட்டுக்களும் நல்ல தமிழ் இலக்கியங்களாய் விளங்கி இடைக்காலத்தில் சிறந்திருந்தன என்பதில் ஒய்யில்லை.

மேற்கண்ட இருவகை இலக்கியங்களிலும் உண்டான பிறமொழிக் கலப்புகள் திடீரென ஒரே நாளின் நாட்டில் புகுந்துவிடவில்லை. முன்னர்க் கண்ட அந்த இருண்ட காலத்தில் தமிழ் நாட்டில் புதுந்த இந்தக்

கலப்பு, மெள்ள மெள்ள நூற்றுண்டுதோறும் வளர்ந்து வந்தது என்னலாம். மொழியில் மட்டு மின்றி, மக்கள் வாழ்விலும், பண்பாடு முதலியவற்றை இப்பிற நாட்டாருடைய கலப்புக்கள் குடி புகுந்தன. என்றாலும், அவை அனைத்தும் தமிழ் நாட்டு மக்கள் வாழ்க்கை நெறிக்குப் புறம்பாக உள்ளமையின், மெள்ள மெள்ள விலகி விலகிச் செல்ல, உண்மை ஸ்கீல் மக்களால் உணரும் ஸ்கீலயில் இன்று நாடும் மொழியும் சிறப்பதை அறிகிறோம்.

மேலே கண்ட இவ்வாரை இலக்கியங்களேயன்றி வேறு பல பா வகைகளும் தாழிசை முதலிய இனங்களும் இக்காலத்தில் நாட்டில் தோன்றி வளர்ந்தன. ஆங்கிலத்தில் கானும்'பாலட்ட'¹ போன்ற சிறு தாழிசைகளும் பிறவும் இக்காலத்தில் தோன்றின. மற்றும் மத்த விலாசப் பிரகஞம் போன்ற பிற மொழி நாடகங்களுக்கு இடையில் இராசராச விலாசம், நொண்டி நாடகம் போன்ற நாடக இலக்கியங்களும் இக்காலத்தே தோன்றி வளர்ந்தன. ஆங்கிலத்தில் கானும் இன்பியல் துன்பியல் நாடகங்கள் போன்ற பெரும்பிரிவுகளில் அன்று நாடகங்கள் இல்லை என்றாலும், இடைக்காலத்தில் நாடக இலக்கியமும் ஓரளவு வளர்ந்ததோடு, ஊர்தொறும் நாடகங்கள் நடிக்கப்பட்டன என்பதையும் அறிகிறோம். மற்றும் சிட்டுக்கலி போன்ற சிறு கவிதைகளும், சில வழிகடைப் பாடவுகளும் இக்காலத்தில் உண்டாயின. இவற்றின் அடிப்படையிலேதான் பிறகாலத்தில் வழிகடைப்பதம் போன்ற கீர்த்தனை நூல்கள் உண்டாயின என்பது பொருந்தும்.

இசைத் தமிழ் இக்காலத்தில் நன்கு வளர்ச்சியுற்றி ருந்ததென்பதைத் தேவாரத்தில் உள்ள பண்வகைகள் குலம் நன்கு உணரவாம். எத்தனையோ வகையான

1. Ballad

பண்கள் இன்றைய உயர்ந்த இசைப் புலவர்களாலும் உணர்ந்து விகாளள் முடியாத வகையில் உள்ளன. இசை வகையும் இசைக்கருவிகளும் பலவாகப் பல்கிப் பெருகின. கோயில்களில் பிற்காலத்தில் பண்ணைன்றப் பாடுவாருக்குப் பல தானங்கள் அளித்ததைக் கல் வெட்டுக்கள் மூலம் அறிகிறோம். இப்படி இசைத் தமிழும் இடைக்காலத்தில் வளர்ச்சியுற்றது.

இலக்கியமேயன்றி இலக்கணமும் இக்காலத்துத் திறம்பட எழுதப்பட்ட தென்னலாம். இக்கால இலக்கியங்கள் இலக்கணத்துக்கு வழி காட்டியாய் அமைந்தன. சிற்றிலக்கிய அடிப்படையில் அமைந்தனவே பாட்டியல் நூல்கள். மற்றும் அகப்பொருள் இலக்கணமும், புறப்பொருள் வெண்பா மாஸீல் போன்ற நூல்களும் இக்காலத்தனவே. இன்றளவும் தமிழுக்குச் சிறந்த இலக்கணமாகத் தொல்காப்பியத்துக்கு அடுத்து வைத்து எண்ணப்பெறுவதும் மக்கள் பலருக்கும் அறிமுகமானதுமான ‘நன்னூல்’ இக்காலத்தேயாகும். இக்காலத்தில் தமிழ் நெறி வழக்குக்கு மாறுபட்டு எழுந்த ‘நேமினாதம்’ போன்ற இலக்கண நூல்கள் பிற்காலத்தில் வழக்கற்று விட்டன என்பது காண்கிறோம். இப்படிப் பலப்பல வகையில் இடைக்கால வளர்ச்சியைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்; ஒவ்வொரு பகுதி பற்றியும் ஒவ்வொரு தலைப்பில் தனித்தனிப் பெரும்பேச்சு கிகழ்த்தலாம்; பெருநாலும் எழுதலாம். என்றாலும், கால எல்லை கருதி இத்துடன் அமைகிறேன். இடைக்காலம் பிறமொழிக் கலப்புக்கிடையிலும், பிற வேறு பாட்டுக்கிடையிலும் கழிந்தது என்றாலும், அது சங்ககாலத்தை அடுத்து, பல்வகையில் தமிழ் இலக்கியத்தைப் போற்றி வளர்த்து வாழ வைத்த ஒரு பொற்காலம் என்பதைத் தமிழர் உணர்ந்து, அக்கால வரலாற்றை இலக்கியத்தொடு பொருத்தி ஆராய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

2. மாதவி மாண்பு

இலக்கியங்களில் எத்தனையோ பாத்திரங்கள் பேசுகின்றன; பேசப்பெறுகின்றன; ஆசிரியர்களால் நன்கு விளக்கி காட்டப் பெறுகின்றன; ஆசிரியர் மனங்கிலையில் மட்டுமின்றி, காப்பிய ஸ்கழ்ச்சிகளை ஒட்டியும் இப்பாத்திரங்கள் ஏற்றமுறவும் தாழ்ச்சி யுறவும் நேரிடுகிறது. சில பாத்திரங்கள் படைப்பார் கைப்பாவையாகி நிற்பதோடு அன்றிப் பயில்வார் கைப்பாவையாக நின்று இடர்படுவதையும் காண்கிறோம். ஏதோ ஒரு கொள்கையை உள்திற்கொண்டு, அக்கொள்கை வழியே தாம் பயில எடுத்துக்கொண்ட காப்பியப் பாத்திரங்களைப்பற்றி ஆராயும் மக்கள் நாட்டில் அதிகம் உள்ளமையின், பல காப்பியப் பாத்திரங்களின் உண்மை நிலை விளங்காமலே போகின்றது. அத்தகைய பாத்திரங்களுள் ஒருத்தியே சிலப்பதிகார மாதவி.

சிலப்பதிகாரத்தைப் பயிலத் தொடங்குபவர், கோவலன் அவன் கற்புடை மனைவி கண்ணகி ஆசிய இருவரையும் உயர்த்திக் கண்டு, அவர்தம் வாழ்வு கேடுறைக் காரணமானவள் மாதவியே என்ற முடிவுடனேயே தொடங்குகின்றனர். எனவே, பயில் வாருக்கு மாதவி ஒரு மாசற்ற கணிகை மகளாகவே காட்சி தருகின்றார்கள். ஆயினும், இலக்கியத்தை நன்கு ஆராய்ந்து பயிலின், மாதவியின் குணங்கள் சிறப்பும், பறத்தையர் குலத்தில் பிறந்த போதிலும் குன்று ஒழுக்க நெறி நின்ற பண்பும் நன்கு விளக்கமுறையும்.

மாதவியைப் பற்றிக் கூறும் இலக்கியங்கள் இரண்டு; ஒன்று; சிலப்பதிகாரம்; மற்றொன்று, மணி

மேகலை. இவ்விருகாப்பியங்களுள்ளும் மாதவி ஒரு சிறந்த பாத்திரமாகத்தான் காட்டப் பெறுகின்றுள் என்பது ஊன்றிப் பயில்வாருக்கு நன்கு விளக்கமுறும். மாதவி கணிகையர் குலத்தில் பிறந்தாள் என்பது மறுக்க முடியாத உண்மையே. ஆனால் அக்குலப்பிறப் பிறகு அவளா காரணம்? குப்பையில் மாணிக்கம் கிடைப்பது போன்று, அந்தக் கணிகையர் குலத்தில் பிறந்து, கல்ல குலப்பிறப்பில் வாழும் மாதர்கள் போன்று வாழ்ந்தவள் மாதவி என்பதை அறியும் போது அவளைப் போற்றுகிறுக்க முடியுமோ? கோவலன் ஊழ் விணையால் மனைவியைடு மதுரை சென்று தன் உயிர் விட்டான் என்று, அதற்குக் காரணம் மாதவி ஆகமாட்டாள் என்ற உண்மையை இளங்கோவடிகள் பல இடங்களில் எடுத்துக் காட்டுகின்றார். கோவலன் குடும்பச் சிரழிவுக்கு மாதவிதான் காரணம் என்று நினைத்திருந்த மக்கள் உள்ளங்களையெல்லாம் மாற்ற இளங்கோவடிகளும் சாத்தனாரும் எத்துணைப் பாடு பட்டுள்ளனர் என்பதை இரு நூல்கள் வழியும் காணின் உண்மை விளங்காமற் போகாது. உண்மையில் கோவலனை வாழ வைத்தவள் மாதவியே என்று கூறினும், அது தவறாகது. ‘அக் கோவலன் பெற்ற பொருளை மாதவி மாட்டு இழுக்கான். எனவே, அவன் வாழ்வு கேடுறக் காரணமானவள் மாதவியே,’ என்றுதான் பலரும் கூறுகின்றனர். எனினும், நூல் வழியே காணின், கோவலன் பொருள் அனைத்தும் மாதவியிடந்தான் சென்று சேர்ந்தது எனக் கூற முடியாது. மாதவி இயல்பிலேயே செல்வம் பெற்றவள். அரசன் அவைக் களத்துத் தன் ஆடலை அரங்கேற்றிக் காட்டினார் என்றால், அதற்கேற்ற தகுதியும் செல்வ வாழ்வும் பீற சிறப்புக்களும் அவள் பெற்றிருப்பாளவுள்ளீரா? அவள் கோவலனைத் தன் வழி ஈர்த்தாள் என்றும்

கூற முடியாது. ‘மாலீ வாங்குநர் சாலும் நம் கொடிக்கு’ எனக் கூறிய மொழி வழியே கோவலன் சென்றுன்; பின்னர் அவளோடு கூடி வாழ்ந்தான்; கண்ணகியால் பெற முடியாததாகிய மக்கட்பேற்றினை மாதவி வழிப்பெற்றுன். மாதவி பொருள் வேண்டினால் என்றே, அன்றிக் கோவலன் தன் பொருளை அவளிடம் கொண்டு சேர்த்தான் என்றே யாரும் காட்டவில்லை. எனவே அவளாலேதான் கோவலன் பொருள் கெட்டது என்று எப்படிக் கூற முடியும்? மாருக, அவன் மற்ற நண்பர்களுடன் சேர்ந்தோ, வேறு வகையிலோ, தன்னை மாதவி நன்கு மதிக்க வேண்டும் என நினைத்தோ பொருளை வாரி இறைத் திருப்பான். ‘அழகிய மாதவியோடு ஆடிய கொள்கையில் பெரும் பொருள் கெட்டது,’ எனக் காட்டுகின்றாரே ஒழிய, இளங்கோவடிகள் மாதவியாலேயே கோவலன் பொருள் கெட்டது எனக் காட்டவில்லை. பதிகத்தில்,

‘நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையோடு
ஆடிய கொள்கையின் அரும்பொருள் கேடுறே’ (15, 16)

என்று காட்டுகின்றார் இளங்கோவடிகள். மற்றும் மாதவி பிறந்த குலம் கணிகையர் குலமே என்றாலும், நல்ல குலத்தில் குன்றாக் கொழுங்கொடிச் செல்வியே மாதவி என்பதை அவள் செயல்வழி அறியலாம் என்ற உண்மையே,

‘சிறப்பில் குன்றாக் செய்கையோடு பொருந்திய
சிறப்பிற் குன்றுப் பெருந்தோள் மடந்தை
தாதவிழ் பூங்குழல் மாதவி’ (அரங். 5-7)

என்று விளக்குகின்றார். அவள் செயல்களுக்கும், அவற்றின் தாய்மைக்கும், அவள் நல்ல குலப் பிறப்பாட்டியீ னும் குன்றாக் குழுக்கமுடையவள் என்ற கொள்கைக்கும் இதனினும் வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?

இன்னும் அவள் கோவலனுடன் வெறுங் காமக்களி யாட்டில் இவ்வாதவளாகி, இவ்வாழ் மகளைனவே கூடலும் ஊடலும் கொண்டு தன் கணவனை மகிழ்ச்சிக் கடவில் திளைக்க வைத்தாள் என்பதையும், அவள் உள்ளாம் கோவலன் மேல் ஆர்வத்தோடு அமைந்து விட்டது என்பதையும் இளங்கொவடிகள் நன்கு காட்டுகின்றார்.

'நிலவுப் பயன்கொள்ளும் நெடுஞ்சௌ முற்றத்துக் கல்வியும் புலவியும் காதலற்கு அளித்து ஆங்கு ஆர்வ நெஞ்சமொடு கோவலற் கெதிர்இக் கோலங் கொண்ட மாதவி' (அந்திமாலை. 31—34)

என்றும்,

'கூடலும் ஊடலும் கோவலற் களித்துப் பாடமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோன்'
(கடலாடு 109—110)

என்றும் அவள் கோவலனுடன் இற்கிழுத்தியாதவே வாழ்ந்த சிறப்பை எடுத்துக்காட்டுகின்றார் இளங்கோவடிகள்.

மற்றும், கண்ணகிக்கு எப்படிக் கோவலனுடன் கூடினும் பிரியினும் நலக்கேட்டு நிலைகள் தோன்றுமோ, அங்கிலைகளே மாதவிக்கும் உண்டு என்பதையும் காட்டுகின்றார். கோவலன் சேர்க்கையைக் கண்ணகியின் கண்கள் இடத்துடிப்பால் காட்டின போன்றே, அவன் பிரிவை மாதவிக்குக் கண்கள் வலத்துடிப்பால் காட்டின என்கிறார்.

'கண்ணகி கருங்கனும் மாதவி செங்கனும் உள்ளிறை காங்தகத் தொளித்துவிர் உகுத்தன எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன விண்ணவர் கோமான் விழுநா எகத்து'

(அந்திர. 237—40)

என்பன சிலப்பதிகார அடிகள். இவ்வாறு இளங்கோ
வடிகள் கண்ணசூக்கும் மாதவிக்கும் யாதொரு வேறு
பாடும் கானூராய்ச் செல்லுகின்றூர் என்பதை அறியின்
மாதவியின் மாண்பு நன்கு புலனுகும்.

மாதவி கலீச்செல்லியாய் இருந்தாள். கோவலன்
இரு வேளை கலீ ஆர்வம் உற்றவனுய் இருந்திருக்கலாம்.
அந்தக் கலீ ஆர்வத்தால் கோவலன் தன்னை மறந்து
உற்ற பொருளை அவள் வழிச் செலவிட்டிருக்கலாம்.
அவள் கலீ நலத்தையெல்லாம் தொகுத்து ஆசிரியர்,

'எண்ணும் எழுத்தும் இயல்லுந்தும் பண்ணேன்கும்
பண்ணின்ற கூத்துப் பதினெண்ணும்—மண்ணின்மேல்
போக்கினுள் ழும்புகார்ப் பொற்றெழு மாதவி
வாக்கினுல் ஆடரங்கில் வந்து.'

என்ற வெண்பாவால் காட்டியுள்ளார். இவ்வாறு
மாதவி கற்புடைப் பெண்ணைய் மட்டுமன்றி, கலீச்
செல்லியாயும் விளங்கினால் எனவும் அறிகிறோம்.
கோவலன் இக்கலீ வழியாகவோ அன்றி அவள் அழகு
காரணமாகவோ தன்னை அவனுக்கு உரியவனுக்கிக்
கண்ணகியைப் பிரிந்து வாழ்ந்தான் என்பது நாம்
காண்பதாகும்.

இனி அவர்கள் பிரிந்த கட்டத்தை நாம் நோக்கு
வோம். மாதவி காவிரியை முன்னிறுத்தி, அதன்
வளத்துக்குக் காரணம் அந்நாட்டு மன்னனுகிய
சோழனே ஏனப் பாராட்டுகிறார்கள். அதைத் தவருக
உணர்ந்து கொள்ளுகின்றார்கள் கோவலன். உணர்ந்த
நிலையிலேயும், மாதவியை நன்மைனவியாக எண்ணி,
கணவன் வேற்று மகளிரை மருவின் கற்புடை மகளிர்
புலத்தல் கூடாது என்பதைத் தன் பாட்டில் காட்டு
கின்றார்கள்.

திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல்
அதுஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி!
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிலிடல்
கயற்கண்ணேய்.
நங்கை மாதர்பெருங் கற்பென்று அறிச்தேன் வாழி காவேரி!*

எனக் கற்புடை மாதர் இலக்கணங் காட்டி மாதவி யோடு அமைய எண்ணியிருப்பான் கோவலன். எனினும், அவனை அவ்வாறு இருக்கச் செய்யவில்லை ஊழும் விளை. விளை அவன் உள்ளத்தைத் தூண்டிற்று; என்ன வாயினும் மாதவி கணிகைதானே என உணர்த்திற்று; உடனே அவனை விட்டுப் பிரிய முடிவு செய்து விட்டான். எனவே, கோவலன் பிரிவுக்கு மாதவியோ, அவள் பாடலோ, அன்றிக் கோவலன் உள்ள ஓமா காரணமன்று. ஆம்! ஊழுதான் காரணமாயிற்று. இதையே இளங்கோவடிகள், 'யாழின்மேல் வைத்துத் தன் ஊழுவினை வந்து உறுத்த தாகவின்' எனக் காட்டு கிண்றார். எனவே, கோவலன் பிரிவுக்கும் மதுரைக் கொலைக்கும் ஊழே காரணமாகின்றது.

நல்லவர் அல்லவர் என்பதை அறிய வேண்டிய இடங்கள் பல. அவற்றுள் முக்கியமான இடம் நாம் தாழ்வுற்ற காலமே. நாம் செல்வம் உற்ற காலை பலர் நண்பராவர். ஆனால், அல்லற்காலை அருகே வருபவர் யாருமிலர். கோவலன் செல்வமுற்ற காலத்தில் சிறக்க வாழும்தாள் கணிகை மாதவி; உண்மைதான். ஆனால், அவன் அல்லல் உற்ற காலையில் அவனை ஒதுக்கித் தன்னினாலா? தான் பொருளாற்றவனுமையின் மாற்றுஞ் மேல் மனம் வைத்துப்பாடினால் எனக் கோவலன் சிலைத்தாலும், அவள் உள்ளாம் அவனை என்றென்றும் பிரியாவகையில் பற்றிக்கொண்டது என்பதை இளங்

கோவடிகள் நன்குணர்ந்து நமக்கெல்லாம் காட்டுகிறார்·
கோவலனின்ப் பிரிந்து,

'கையற்ற நெஞ்சினளாய் வையெத்தின் உள்புக்குக
காதலன் உடனின்றியே மாதவி மீண்புக்காள்'

எனக்காட்டி, பின்பு பல அடிகளில் அவள் வாடிய வருத்தத்தையும் நன்கு விளக்குகின்றார். அவள் வருத்தத்தைக் காட்டிய இத்துணிப் பிரிவு நிலையைக் கண்ணகிபால் கூடஆசிரியர் காட்டவில்லை என்னலாம். கணவனை இழங்தபின் சீற்ற நிலையிலே நாம் கானும் கண்ணகி, கணவனின்ப் பிரிந்த நிலையிலே புகாரில் எப்படி இருந்தாள் என்பதை அதிகமாக அறிய முடிய வில்லை. என்றாலும், கோவலனின்ப் பிரிந்த மாதவியின் நிலை நன்கு காட்டப் பெறுகின்றது.

'தூமலர் மாலையிற் றுணிபொரு ளெல்லாம்
கோவற் களிந்துக் கொணர்க ஈங்கென்'

அவள் தன் தோழிகட்குக் கட்டளையிடுகிறார். மாலையில் வருவான் வருவான் என வழிமேல் விழிவைத்து நோக்கி சீன்றுள் மாதவி. ஆனால், கோவலன் மாலைக் காலத்தில் திரும்பவில்லை. பின்பு அவள் நெஞ்சம் வாடுகிறது.

'மாலை வாரா ராயினும் மாணிழழு!
காலைகாண் குவமெனக் கையறு நெஞ்சமொடு
பூமலர் அமளிமிசை பொருந்தாது வதிந்தனன்.'

(வேணில், 115-117)

என்று அவள் நிலை காட்டப் பெறுகின்றது. பின்பு கோவலன் புகார்ந்கரை விட்டே சென்றுவிட்டான் என்பதை அவள் அறிகிறார்; அதற்குத் தான் காரணமாயி

ஞானர் என்று எண்ணி எண்ணப் பார்க்கிறார்கள். அவர்க்கு ஒன்றும் விளங்கவில்லை. உண்மையாகவே அவள் செய்த தவறு என்ன? அவள் பாடலைத் தவறாக உணர்ந்தது கோவலன் குற்றந்தானே? அவளை அவனிடமிருந்து பிரித்த ஊழ் வினையின் குற்றங்தானே? அவள் எண்ணி எண்ணிப் பார்த்து இறுதி யில் அவன் சென்ற வழி நோக்கி அவனுக்குத் திருமுகம் திட்டி அனுப்புகிறார். தாழைப்பூந் தோட்டில் பித்திகை முகையாம் எழுத்தாணி கொண்டு எழுதினால் என்பர் ஆசிரியர். என்ன எழுதினால்?

‘அடிகள் முன்னர் யான்தி வீழ்ந்தேன்:

வடியாக் கிளவி மனக்கொள்ள வேண்டும்:

குரவர்பணி யன்றியும் குலப்பிறப் பாட்டியொழு

இரவிடைக் கழிதற்கு என்பிழைப் பறியாது.

கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்.

பொய்கீர் காட்சிப் புரையோய் போற்றி!

(புறஞ்சேரி. 187-93)

என்று தன் உள்ளத் தவறு அன்மையை எடுத்துக் காட்டுகிறார்கள். இவ்வடிகளையே கோவலன் தன் தந்தைக்குக் கடிதமாக அனுப்பி வைத்தான் என்றால், இதன் ஏற்றம் விளங்குகிறதன்ரே! இதில் மாதவி திறந்து காட்டும் உள்ளத்தைக் கண்டீ கோவலன்,

‘தன்தீது இல்லைனத் தளர்ச்சி நீங்கி

என்தீது என்று எய்தியது உணாந்தான்’

(புறஞ்சேரி. 94, 95)

எனக் காட்டி, மாதவியின் தூய்மையை நன்கு விளக்கு கின்றார் இளங்கோவடிகள். இவ்வாறு ஆசிரியர் கோவலன் வாய்ச்சொற்கொண்டே மாதவி தவறு செய்யாத மாணிக்கம் என்பதையும், எல்லாத் தவறும் அவன் மேலனவே என்றும் காட்டி நமக்கு அவள் நலம் காட்டும் சிலை நோக்கத்தக்க ஒன்றாகும்.

கோவலன் ஊர்விட்டுச் சென்றதை,

'வங்த மாலைவாய் மாதவி கேட்டுப்

பசந்த மேனியன் படர்னோ யுற்று

நெடுஞ்சிலை மாடத்து இடைசிலைத் தாங்கோர்

படையமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்த'

(புறஞ்சேரி. 67, 70)

போது தன் கடிதம் கண்டும் கோவலன் திரும்பாத காரணத்தால் என்னுகின்றார்கள்? கோவலனைக் கூடிய காலத்து 'நிலவுப்' பயன் கொள்ளும் நெடுஞ்சிலா முற்றத்து 'இருக்கும்' மாதவி, அவனைப் பிரிந்த காலத்து, 'இடைநிலத் தாங்கு படையமை சேக்கைப் பள்ளியில் வீழ்ந்த' நிலையை நன்கு வேறுபடுத்திக் காட்டுகின்றார் ஆசிரியர். எனவே, கண்ணகி போன்ற குலப்பிறப்பாட்டியர் கணவரைப் புணர்ந்த காலத்தும் பிரிந்த காலத்தும் எவ்வெவ்வாறு மகிழ்ந்தும் வாடியும் இருப்பாரோ, அதே நிலையில் தான் மாதவியும் இருந்தான் என்பதை மறக்க முடியுமோ?

பின்பு கோவலன் இறங்தமை கேட்டு அவள் மேற்கொள்ளும் செயல் குலப்பிறப்பாட்டியர் செயலீரும் சிறந்து ஒங்குகின்றது.

மாதவி தன் துறவும் கேட்டாயோ தோழி!

மணிமே கலைத்துறவும் கேட்டாயோ தோழி!

என்று வாழ்த்துக் காதையில் கண்ணகியை முன்னிறுத்திப் பாடும் பாட்டினாலே கோவலன் பிரிந்த பிரிவினை ஆற்றுத் தாதவி துறவியாகி. பெளத்தசாரணர் அறவணை அடிகளை அடைந்து. தன் அழகெலாம் கெட, பொருளை அறத்தாற்றிற் செலவிட்டுத் தன் எஞ்சிய வாழ்நாளைக் கழித்தாள் என அறிகிறோம். அதனினும் மேலாக, தன் மகள் மணிமேக்களையையும் பரத்தை வாழ்வுக்குச் செலுத்தாமலும், இல்லற வாழ்விலும்

சடுபடுத்தாமலும் துறவு நெறியில் செலுத்திய ஸிலை, கோவலன் பிரிவை எண்ணின் அவள் உள்ளம் எத்துணை அளவு உடைந்து விட்டது என்பதைக் காட்டுகிற தன்றே? மாதவியின் தாயாகிய சித்திராபதி தன் பெயர்த்தி மணிமேகலை அழகை வீரங்க்க விரும்பாது; அவளை அரசு குமாரனே விருப்பிய காரணத்தால் பரத்தை வாழ்வில் செலுத்த ஸினைக்கிறார்கள். ஆனால், மாதவி ஆற்று நெஞ்சினேடு அவமர ஆற்று,

'வருக என்மகள் மணிமே கலையென்று
உருவி லாளன் ஒருபெருஞ் சிலையொடு
விரைமலர் வாளி வெறிலிலத்து எறியக்
கோதைத் தாமம் குழலொடும் கணாந்து
போதித் தானம் புரிந்துஅறம் படுத்தனன்.'

(வரந்தரு. 24-28)

இவ்வளவும் இளங்கோவடிகள் காட்டிய மாதவி யின் மாண்பு ஸிலையினைக் கண்டோம்; இனிச் சாத்தனார் தம் மணிமேகலை வழிகாட்டும் அவளது மாண்பினை ஓம் ஓரளவு கண்டு அமையலாம் என ஸினைக்கின்றேன். 'மணிமேகலை மேல் உரைப் பொருள் முற்றிய சிலப் பதிகாரம்' என்ற தொடரால் இரண்டு காவியங்களும்» ஒன்றையொன்று பற்றின என அறிகின்றேம். இரு வரும் கதை நடந்த காலத்திலிருந்து கண்ட நல்லவர்கள். எனவே, இருவர் தம் கருத்தும் ஒரே வகையில் செல்வதைக் காணல் வேண்டுமென்றே? மாதவியை இளங்கோவடிகள் சிறப்பித்துக் காட்டும் அதே வகையிலேதான் சாத்தனாரும் சிறப்பித்துக் காட்டுகின்றார். இரண்டொன்று காணலாம்.

மாதவியினுடைய பிறப்பே தவத்தால் உண்டாய பிறப்பு என மணிமேகலை உணர்த்துகிறது. முன்னையா

பிறவியில் மாதவி, மணிமேகலை, சுதமதி மூவரும் அறவன் அடிகளோடு பாதபங்கயமலையில் உள்ள புத்த பீடிகையைத் தொழுது போற்றினார்களென்றும், அந்தப் புண்ணிய வலத்தாலேயே இப்பிறவியில் இவர் மூவரும் புகாரில் தோன்றிப் போதித்தானம் புரிந்தறம் கேட்டனர் என்றும் மணிமேகலையில் துயில் எழுப்பிய காதையும், பாத்திரம் கொடுத்த காதையும், அறவனர்த் தொழுத காதையும் நன்கு எடுத்துக் காட்டுகின்றன. எனவே, மாதவியின் பிறப்பே தவத்தால் நோன்ற தனிப்பிறப்பு என்பதை உணர்தல் வேண்டும். இந்தப் பிறவியிலேயும் கோவலன் இறந்த பின், முன் சிலம்பு காட்டியபடி, தாயும் சேயும் பெளத்தத் துறவியராகி, அறவன் அடிகளைச் சார்ந்து, ஜுவகைச் சீலத்து அமைதிகளை யெல்லாம் அறிந்து, நல்லறம் புரிந்து, மக்களுக்கும் நல்லவழி காட்டிகளாய் அமைந்தார்கள் என அறிகிறோம். தன் காதலனுக்கு மதுரையில் நேர்ந்த கொடுமையை மாதவி அறவன் அடிகளுக்குக் கூறித் துறவு நிலையை வேண்ட, அவரும் அத்துறவு நிலையையும் அதில் மேற்கொள்ள வேண்டிய பஞ்சசீலத்தையும் காட்டித் துறவு கொள்ளச் சொல்லுகிறோம்,

இவ்வாறு துறவு நிலையை மேற்கொண்டதை அறிந்த வசந்தமாலையும் சித்திராபதியும் நானுடைய செயலென்றும், பரத்தையர் குலத்து வழக்கத்துக்கு மாறுபட்டது என்றும் கூறுகின்றார்கள். இவர்களும் தாங்களே நேரில் கூற அஞ்சி, ஊரார் அப்படிக் கூறுகின்றார்கள் எனக் காட்டும் வகையில் கூறுவதாக விளக்குகின்றார் ஆசிரியர்.

‘வயந்த மாலையை வருகெனக் கூடும்
பயங்கரமு மாந்தர் அலர்எடுத்து உரைனன்,’

சித்திராபதி சொல்ல, அவனும் ஆடல் பாடல் அனைத்துக் கலைகளிலும்—

‘கற்றுத்துறை போகிய பொற்றெழுஷ் நங்கை
நற்றவம் புரிந்தது நானுடைத்து’

என ஊரார் கூறுவதாகக் கூறினான். இதைக் கேட்ட மாதவி மனம் வெதும்பினான். ‘ஆம்! நான் வேண்டுவதுதான்! எதற்கு? ’காதலன் இறந்தது கேட்டதும் அப்படியே உயிர் விட்டிருக்க வேண்டும்; அவ்வாறு விடாததற்கு! அல்லது ஏரி மூழ்கியாவது உயிர் விட்டிருக்க வேண்டும்; அவ்வாறு விடாததற்கு! கற்புடைப் பெண்டிர் சிலர் நோற்றுத் தவம் இருந்து யாக்கை மெல்லிந்து வாடி இறப்பர்; அவ்வாறு நோலாமைக்கு! இப்படி இதற்கெல்லாம் நான்வேண்டிய நான் நானுது உலகில் உயிர்வாழ்கின்றேனே!’ என எண்ணி எண்ணி இரங்கிக் கூறுகின்றான். கணவன் இறந்ததும் சிற்றம் கொண்ட தெய்வமாகக் கண்ணகியாம் கற்புடைப் பெண்ணைக் காண்கின்ற நாம், அமைந்து கைம்மை நோன்பை மேற்கொண்டு, கணவனேரு இறவாத நிலையை எண்ணி எண்ணிக் கவன்று வாடும் மாதவியாம் மாசில் மங்கையையும் காண்கின்றோம்— இவ்வண்மையை,

‘காதலன் உற்ற கடுங்துயர் கேட்டுப்
போதல் செய்யா உயிரொடு சின்றே
பொன்கொடி முதூர்ப் பொருள்உரை இழுந்து
நல்தொடி நங்காய்! நானுத் துறந்தேன்;
காதலன் இறப்பின் களையெரி அபாத்தி
ஊதுலீக் குருகின் உயிர்த்தகத் தடங்காது
இன்டயிர் ஈவர்; ஈயார் ஆயின்
நன்னீர்ப் பொய்க்கயின் உளினரி புகுவர்;

நளினி புகார் ஆயின்; அன்பரோடு
உடன்டறை வாழ்க்கைக்கு நோற்றுடைம்பு அடுவர்
பத்தினிப் பெண்டிர் பரப்புனிர் ஞாலத்து.'

(ஐர் அலர் உற்ற காதை, 38—48)

அன்று மாதவி கூறித் தன் ஸிலீக்கு இரங்கியதாகக்
காட்டுவர் சாத்தனார்.

மற்றும் மணிமேகலீயைத் தன் மகள்ளனக்கூருது
கண்ணகியின் மகள் எனவே காட்டுகின்றார் மாதவி.
இது சிறந்தி ஒன்றன்றே? மாதவி துறவை மேற்
கொண்டாலும், மணிமேகலீயேனும் பரத்தமைத்
தொழிலுக்கு வரவேண்டும் என வீரும்பிய சித்ராதி
பதியை நோக்கி,

‘காவலன் பேரூர்க் கணைரி யூட்டிய
நாபெரும் பத்தினி மகள் மணிமேகலீ
அருந்தவப் படுதல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கை தீத்தொழில் படாதுன்.’

(ஐர் அலர். 54—57)

என்று கூறிக் ‘கண்ணகியின் மகள் தீச்செயலில் புகக்
கூடாது; அவனும் தவநெறியை மேற்கொள்ள வேண்டும்,’ எனக் காட்டுகிறார். அவ்வாறே பின் இருவரும்
இடையருத் தவநெறி ஸின்று துறக்கம் புக்கனார் எனக்
காட்டுகிறது மணிமேகலீ. இப்படிக் கோவலனுடன்
வாழும் காலத்து அவன் வாழ்வே தன் வாழ்வாக—
அவன் இன்பமே தன் இன்பமாக வாழ்ந்து—அவன்
பிரிவில் நைங்கு நனிவாடி—அவன் இறந்தபின் தானும்
தன் மகனும் துறவு ஸிலீயை மேற்கொண்டு ஒழுக்கம்
குண்று உயர் பெருஞ்செல்வியாகிய மாதவி மாண்
புடையவளன்றே! இல்லை என மறுப்பர் யாடே!
வாழ்க மாதவி மாண்பு! வளர்க அவள் பண்பு!

3. கலையுள்ளாம்

தமிழர்தம் வாழ்வு பல நூற்றுண்டுகளுக்கு முன் என்ன மே வளம் பெற்ற ஒன்று. இந்த இருபதாம் நூற்றுண்டின் இடைக்காலத்தில் மனிதன் காட்டும் கை வண்ணத் திறன்களையெல்லாம் தமிழன் பல நூற்றுண்டுகளுக்கு முன்னமே காட்டக் கற்றிருந்தான். இந்த நாளில் நாட்டையும் நகரையும் நலம் படுத்தும் பல்வகைப் பொறியியற்பணிகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டில் நடைபெற்ற தைக் காண்கிறோம். ‘Engineering’ என்ற ஆங்கிலச் சொல்லைப் ‘பொறியியல்’ எனத் தமிழில் பெயர்த்துத் தழுதி யதிலே ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. ‘பொறி’ என்பது இயங்கிரம் எனவும், அதை இயக்கி நலம் காண்பவர் ‘பொறியர்’ எனவும், அத்துறைக்குப் ‘பொறியியல்’ எனவும் பெயர் கண்டார்கள் என்று நாம் நினைக்கிறோம். எனினும், அதனினும் உயர்ந்த மற்றிருந்த பொருளும் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஜம்புலனும் அதன் வழிநுகரும் பொறியுணர்வும் தமிழர் பழங்காலத்தில் கண்டவை. எனவே, அப் பொறி நுகர்வுக்குப் பயன்படுவகையில் ‘பொறியர்’ களது (Engineers) செயல்கள் இருக்கவேண்டும் எனவும் கொள்ளலாம். நகர் அமைப்போ, கட்டட அமைப்போ, பிற பாலம் முதலிய வற்றின் அமைப்போ, மின்வரிசை அமைப்போ பிற சாலை அமைப்பு முதலியனவோ வெறும்பயன் தரு விலையில் மட்டுமன்றிப் பார்வைக்கு மசிழ்சி தருவன வாக, பொறியுணர்வுக்கு விருந்தாக அமைய வேண்டு வன்வாகவும் இயங்கவேண்டும் எனவும் கொள்ளல்

சிறப்புடையதாகும். ஆங்கிலத்தில் கானும்'Aesthetic Sense' என்னும் வகையில் காண்பார் உள்ளங்கவர் தன்மையில் பொறியர் இயற்றும் சாதனைகள் அனைத்தும் அமைய வேண்டும். எனவே, பொறித் துறையில் பணியாற்றும் அனைவரும் வெறுஞ்செயல் உள்ளம் பெற்றவர்களாக மட்டும் இருப்பதோடமையாது, கலையுள்ளம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். என்பது தமிழர் கருத்தாதும். இந்த நூற்றூண்டின் இடைக் காலத்தில் பொறியியற் பணிகளுக்கிடையில் கலையுள்ளம் காட்டும் வகையில் பல பணிகள் ஆற்றப் படுவதை மைசூர் விருந்தாவனமும், வைகைத் தேக்கமும், பைக்காராப் பூஞ்சோலையும், பிறவும் எடுத்துக் காட்டுகின்றன. எனினும், இக்காலக் கட்டடங்களில் அத்துணைச் சிறப்பாகக் கலையுள்ளம் காட்டப் பெற வில்லை என்னலாம். மித பழங்காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் கட்டடத்திலே-நகரி லே-நாட்டி லே பிற எல்லா அமைப்புக்களிலேயும் கலையுள்ளம் கொண்டு செயலாற்றினார்கள் எனக் காண்கின்றோம். அவர்தம் கலையுள்ளம் அக்காலங்கெழுந்த இலக்கியங்களின் வழி நன்கு தெரிகின்றது. நாட்டு எல்லைப் பகுப்பிலும் நகரத் தெரு, சோலை முதலிய அமைப்பிலும்; மாளிகை அமைப்பிலும் அவற்றுள் வாழும் மக்கள் தம் ஆடை அணிகள் அமைப்பிலும், பிற அமைப்புக்களிலும் அழகு தவழும் சிலையை இலக்கியம் நன்கு எடுத்துக் காட்டுகிறது. வான்வழிப் பெய்யும் மழை ரீரைத் தடுத்து, குளங்கொட்டு வளம் பெருக்கி அதனால் ஒன்றுக்கு ஆபிரமாக விளைபொருள்களை விளைவிக்கும் மக்களது வாழ்வின் உயர் சிலையை,

'காவி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட்ட டாகக்
காவிரி பூர்க்கும் நாடு கிழவோனை

என்று பெருநராற்றுப்படை பாராட்டுகிறது. புறநானூறு

ஒருகளிறு படுக்கும் சீறிடம்
எழுசளிறு புரக்கும் நாடுகிழ வோனே!

என அழகுபடக் காட்டுகிறது. ஒரு யானை படுக்கும் அத்துணை மிகச்சிறிய இடத்தில் ஏரு வளத்தாலும் நீர் நலத்தாலும் ஏழு யானைகளை ஆண்டு முழுதும் புரக்கத் தக்க நெல் வீளையும் நாடு என்று இதைக் காட்ட வந்த புலவரும் கலையுள்ளம் கொண்டே காட்டுகின்றார். இவ் வாறு மழை பெய்து பயிர் விளைய அடிப்படையான காரணம் வான வீதியின் கோள்களே எனவும், அக் கோள்களுக்குத் தலைவன் ஞாயிறு எனவும், அங்கு வளி யும் வெளியும் இயங்கும் நிலை இது எனவுங்கூட அறிந்தாற்போலப் புறம் காட்டும் காட்சியும் கலையுள்ளம் வாய்ந்ததாகும்.

‘செஞ்ஞா யிற்றுச் செலவும், அஞ் ஞாயிற்றுப் பரிப்பும், பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்,
வளித்ரிதரு திசையும்,
வறிது நிலையை காயமும் என்றங்குச்
சென்றனான் தறிந்தோர் போல
இனைத்துள்ளன போரும் உளரோ.’ (புறம். 30)

என்னும் புறநானூற்று அடிகள் ணோக்கத்தக்கன வாகும்

இவ்வாறு வளஞ்சுரக்கும் நாட்டில் நகர் அமைந்த சிலையைப் பழம்பாடுகள் நமக்குக் காட்டுகின்றன. அழகுபட இயற்றிய அரும்பெரு நகரங்களை இனிக்மையுற முன்வைத்தே பல பாடல்கள் நாட்டில் எழுதப் பெற்றுள்ளன. அவற்றுள் புகாரைப்பற்றிய பட்டினப் பாலையும், மதுரையைப் பற்றிய மதுரைக் காஞ்சியும் சிறந்தன. சிலம்பும் மேகலையும் இவ்விருபெரு நகரங்

களையும் பிற சிற்றார்களையும் பாராட்டுகின்றன. அவற்றெல்லாம் நகர் அமைப்பு உள்ளங்கொடும் கலை உணர்வோடு அமைந்திருத்தலைக் காணலாம். உருத்திரங்கண்ணானார் காட்டும் முட்டாச்சிறப்பினை உடைய பட்டினமாகிய புகார் நகரில் இருந்த பல்வேறு நலன்களை,

‘நன்னுதற் கொத்த நன்னீ ரிடங்களும்
வேணவா மிகுக்கும் விரைமலர்க் காவும்
சாகையும் கூடமும் தமனியப் பொதியிலும்
கோலம் குயின்ற கொள்கை யிடங்களும்’ (20: 65-68)

பெற்றனவாக மணிமேகலை நன்கு எடுத்துக் காட்டுகின்றது. காண்பவர் விரும்பிச் சேரும் நீரிடங்கள், விரைமலர்க்கா, சாலை, கூடம், பொதியில் அனைத்தும் ‘கொள்கையிடங்க’ளாகக் கூறப்பட்டிருப்பது அறிந்து மகிழ்த்தக்கதாகும். இனி இந்தக் கைவண்ண இயற்கை நலம் காட்டும் புகார் நகரில்,

‘கோவியன் வீதியும் கொழுத்தேர் வீதியும்
பீடிகைத் தெருவும் பெருங்குடி வாணிகர்
மாட மறுகும் மறையோர் இருக்கையும்’

தனித்தனியாகச் சிறப்புற்று விளங்கின எனச் சிலப் பதிகாரம் காட்டுகின்றது. இங்கரங்களில் வாயில் களும் மதில்களும் அழகுடன் தின்மை பெற்றுச் செம்பால் செய்யப் பெற்றனவாய் அமைந்து இருந்தன எனக் காட்டுகின்றனர் பழந்தமிழ்ப் புலவர்.

‘குன்று குயின்றன ஓங்குகிலை வாயில்.’ (நெடுநல். 87-88)

என நக்கீரர் சிறந்த தொழில் செய்து கைவரப்பெற்ற கம்மியர் திறம்படச் செய்த மலையென ஓங்கி சிற்கும் பெருவாயில் என்று நகர வாயிலைக் குறிக்கின்றார். அவரே அவ்வாயிலுக்கு உட்பட்ட மாளிகைகளின் உயர்ச்சிலையை,

‘வானுற நிவந்த மேல்நிலை மருங்கு’ (நடுநல். 60)

எனக் காட்டுகின்றூர். இந்த வாயில் மாளிகை முதலீ
யனவெல்லாம் செம்பிட்டுச் செய்த சிறப்பினை உடை
யன என்பதை,

‘செம்பியன் றன்ன செஞ்சுவர் புளைந்து’ (மதுரைக். 485)
என மாங்குடி மருதனுரம்

‘செம்பியன் றன்ன செய்யறு நெடுஞ்சுவர்’ (நடுநல். 112)
என நக்கிரைரும் நன்கு எடுத்துக் காட்டுகின்றனர்.
இவற்றைக் கொண்டுதான் பின்னர் வந்த கம்பர்
இலங்கை நகருக்குச் செம்பாலாகிய மதில் இருந்த
தென்பதைச்

‘செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருங்கார்’

எனக்காட்டுகின்றூர் போலும்! இவ்வாறு கிண்மையும்
கலை நலமும் ஒரு சேரப் பொருந்திப் பதிலும் மாளிகை
களும் வாயிலும் பிறவும் அமைக்க சிலைபன்றி, வெற்றி
டத்தில் போர்மேற் செல்லும் காலைபும் பிற வேளையும்
கலை நலத்தோடு அமைக்கப் பெறும் பாசறைச்
சிறப்புக்களையெல்லாம் பத்துப் பாட்டுள் நெடுநல்
வாடையும், மூல்லைப்பாட்டும் நன்கு காட்டுகின்றன.
இவ்வாறு நகரும், மாளிகையும், பாசறையும் பிறவும்
கலையுள்ளாம் காட்டும் நல்ல கம்பியரால் ஆக்கப்பட்ட
அருமைபோற்றப்படத்தக்கதன்கேரோ! இனி, இத்தகைய
மாடங்கள் எவ்வெவ்வாறு கலையுள்ளத்தோடு அழகு
செய்யப் பெற்றுக் கவிஞுற வீளங்கின என்பதையும்
காண்போம்.

நகரில் உள்ள நல்ல மாடங்கள் காற்றிருட்டமுள்
னனவாய்ச் சிறந்து வீளங்கின என்பதை,

‘நெடுங்கால் மாடம்’ (பட்டினப். 102)

‘பிறங்குங்கிலை மாடத்து உறந்தை’ (ஷி 285)

எனப் பட்டினப்பாலை சிறக்கப் பாராட்டுகின்றது. அக்
காற்று உட்புகும் வழிகளைக் காட்டும் சிலப்பதிகாரம்,

‘மாண்கண் கால்அதர் மாளிகை இடங்களும்’ (5:8)

என்கின்றது. எனவே, காற்றேரும் பலகணிகள் மாண்கண்களைப் போன்று கலை நலத்தோடு அழகுற அமைக்கப்பெற்றனவென அறிகிறோம்.

மாளிகைகள் சுடுமண்ணால் கட்டப்பெற்றன என்ற உண்மையையும் அக்கட்டாங்கள் யாதொரு குறைபாடும் இன்றிச் சிறந்து நின்றன என்ற பெருமையையும்,

‘சுடுமண் ஏறு வடுங்கு சிறப்பின்
முடி அரசு ஒடுங்கும் கடியனை வாழ்க்கை’

(சிலப். 14: 146, 147)

எனச் சிலப்பதிகாரம் காட்டுகின்றது. இம்மாளிகையின் பூசு வேலைபற்றி மணிமேகலை ஒரு நல்ல குறிப்பினை நமக்குத் தருகின்றது. மாளிகைச் சுவர்களைல் வாம் கலை நலம் வாய்ந்தனவாகிச் சிறந்தன என அறிகிறோம்: சாதாரணப் பூச்சிட்டு அதன்மேல் அழகிய பல உருவங்களை எழுதும் கலை நலத்தையும் இன்று காண்கின்றோம். அக்காலத்தில் நெல், கரும்பு ஒடை, சோலை முதலீயவற்றை அழகுபட எழுதிவைப்பார்கள் போலும்! இன்று கல்லியுள்ளம் காட்டுவதாக எண்ணிருப்பாசப் படங்களைச் சுவரில் எழுதியும் மாட்டியும் வைத்து மகிழும் அநாகரிகம் போன்ற வாழ்க்கை கிலை அன்று இல்லை என அறிகிறோம். அவர்தம் எழுத்தை ‘நல்வழி எழுதிய’ எனவே குற்கின்றார். இயற்கை நலம் தோய்ந்த ஒடை சோலை முதலீய விளைபொருள்களும் உடலோம்பும் நெல் முதலீய விளைபொருள்களும் அழகுபட எழுதப்பெற்றனவாக அறிகிறோம்: சாதாரண வெண்சதை அன்றிச் சுண்ணம் வைப்பது போன்ற அழகிய திண்ணிய பூச்சுக்கள் உடைய சுவர்களில் ஒன்றும் எழுதமாட்டார்கள் போலும்! இன்றும் அவ்வாறு வெள்ளிய சுண்ணம் திட்டப்

பெற்ற பளிங்கு போன்ற அழகிய சுவர்களை
அழகுபட ஒளி நிழல் விழுமாறு சிறக்கவைத்திருப்
பதை பல செல்வர் வீடுகளில் காண்கிறோம். இவ்விரு
வகைச் சுவர்களை உடைய மாடங்களையும்,

'நெல்லும் கரும்பும் நீரும் சோகையும்
நல்வழி எழுதிய நலம்கிளர் வாயிலும்
வெள்ளி வெண்ணுதை இழுகிய மாடத்து
உன் ஞஞ எழுதா வெள்ளிடை வாயிலும்'

(மணி. 6: 41—45)

எனச் சாத்தனார் நன்கு எடுத்துக் காட்டுகின்றார். இவ்
வாறு குறையொன்றும் இல்லாது நிறை நலத்தோடு
அமையும் அழகமைந்த சித்திர வேலைப்பாடுகளையெல்
லாம் எண்ணித்தான்போலும், கலைமகள் வாழிடம்
காட்ட வந்த இந்த நூற்றுண்டின் கவிஞர் பாரதியார்,

'கோதகன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஸத ஜெத்தின் எழிலிடை யுற்றுன்
இனப் மேவடி வாகிடப் பெற்றுன்.'

எனப் பாராட்டுகிறார்!

இனி, அகநானாற்றிலே புலவர் இவ்வாறு அழகு
பட அமைக்கப்பெற்ற ஒரு மாளிகை நிலைகெட்ட,
கேட்பாற்று, அழகற்று, அதில் வாழும் புருவும்
விரும்பாது துறக்க, அதில் எழுதப்பெற்ற கடவுட்
கோல அழகோவியங்கள் மாற, நெடுஞ்சவர் வீழ,
யுல்லென்றிருந்த சிலையை,

'இட்டிகை நெடுஞ்சவர் விட்டம் வீழ்ந்தென
மணிப்புருத் துறந்த மரஞ்சோர் மாடத்து
எழுதனி கடவுள் போகலின் புல்லென்று
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன்தினை' (அகம். 167)

[தினை—தின்னை.]

எனக் காட்டுகின்றூர். இவ்வாறு பழங்காலத்தில் பல மாடங்கள் அழகொடு ஆக்கப்பெற்றுச் சிறந்தனவென வும் அவற்றுள் ஒருசில காப்பாரற்று நிலைகெட்டன எனவும் அறிகிறோம். மாடங்களை எழில் மாடம் எனவே காண்பர் கலையுள்ளம் கொண்டவர் என்பதைப் பிற்காலத்தில், ‘எண்தோளீசர்க்கு எழில் மாடம் எழுபது செய்தோன்’ என்று திருமங்கை ஆழ்வார் கோச்செங்கணுணைப்போற்றுவதால் கன்கு அறியலாம்.

இன்று நாம் வாயிலுக்கும் பலகணிகளுக்கும் பல வகைத் திரைச் சிலைகள் அமைக்கிறோம்; கட்டில்களுக்கும் அப்படியே. அத்திரைகளில் பலவகை ஓவியங்கள் திட்டப்பெற்றுள்ளன. இதே நிலையில் சிலப்பதிகார காலத்து மக்கள் தங்கள் அறைகளையும் கட்டில் முதலியவற்றையும் ஓவியத் திரைச்சிலைகளால் அழகு படுத்தினர் என்ற உண்மையை,

‘ஓவிய எழினி சூழட்டன் போகி

விதானித்துப் படுத்த வெண்காரல் அமனி’

(சிலம்பு. 6, 19, 20)

(எழினி—திரை).

என்று சிலப்பதிகாரம் விளக்குகிறது.

இனி, இத்தகைய மாளிகைகளில் வாழும் மக்கள் உடை வகையில் எவ்வாறு சிறந்தார்கள் என்பதும் காணலாம். உடை வகை அமைப்பும் பொறியியற் பகுதியில் ஒன்றுக்கே இன்றும் போற்றப்படுகிற தன்றே! ‘Textile Technology’ என்ற பகுதியும் உண்டல்லவா! எனவே, ஆடையில் கலை நலம் காண்பதும் பொறியியற் பகுதியேயாகும். இன்று இந்திய அரசாங்கத்தார் ஆடைகளை அழகிய வண்ணமுடையனவாக்கிப் பிறநாடுகளுக்கு அனுப்பிப் பொருள் பெருகச் செய்யும் அருபுயியற்சியை அறியாதார் யார்!

இன்று கண்ணைப் பறிக்கும் அழகிய பல ஆடைவகைகளை நாம் காண்கிறோம். இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பும் மதுரையில் அத்தகைய ஆடைகளை அணிவோர் இருந்தனர் என்ற உண்மையை,

‘கண்பொரு புசூம் ஒண்பூங் கலிங்கம்’ (மதுரைக். 433)

என மாங்குடி மருதனர் காட்டுகின்றூர். ‘கண்பொரு புசூம்’ என்பதற்குக் ‘கண்ணை வெறியோடப்பண்ணீ’ என உரை எழுதுகின்றூர் நச்சினார்கினியர். அக்காலத் தில் மெல்லிய நூலினால் ஆகிய உயர்ந்த ஆடைகள் இருந்த உண்மையை, ‘மென்னூற் கலிங்கம்’ என அவரே காட்டுகின்றூர். இழை எடுத்துக் காட்டா வகையிலே இன்று பல ஆடைகள் உண்டாவன போன்று அன்றும் பல்வேறு ஆடைவகைகள் இருந்தன போலும்! அதை ‘இழை அறிவாரா ஒண்பூங் கலிங்கம்’ (புறம் 388) எனப் புறா னூறு போற்றுகின்றது. இன்னும் பட்டினும், மயிரினும், நூலினும் பல்வேறு வகைப்பட்ட ஆடைகள் அக்காலத்திலேயே அமைந்து சிறந்தன என்பதை,

‘பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வளைக் காருகார்’ (சிலம்பு. 5: 11, 12)

எனவும்,

‘நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னா நடுக்கத்து’
(சிலம்பு. 14; 20, 21)

எனவும் சிலப்பதிகாரம் காட்டுகிறது. நக்கிரர் தம் நெடுநல்வாடையில்,

‘காடி கொண்ட கழுவறு கலிங்கத்துத்
தோடுஅமை தூயடி’

என நல்ல வகையில் அழுபடுத்தும் ஆடையைக் குறிக்கின்றார். எனவே, இக்காலத்தைப் போன்ற அன்றும் பல்வேறு பொருளாலும் பல்வேறு வகைப் பட்ட அழிய ஆடைகளை நெய்தார்கள் என அறிகி ரேம். இடைக்காலத்தில் வாழ்ந்த சுந்தரர் அழிய கரைகள் அமைந்து மயிற்கண் குறியிட்ட பட்டாடைகளை எண்ணி, நாகப்பட்டினக் கடற்கரையில்,

‘காம்பினெடு நேத்திரங்கள் பணித்தருள் வேண்டும்’

என இறைவனை நோக்கி வேண்டுகின்றார். இவ்வாறு மிகு பழங்காலத்து ஆடை வகைகள் சிறந்திருந்ததோடு அணி வகைகளும் சிறந்திருந்தன என்பதைச் சிலப்பதி காரம், மணிமேகலை, புறநானூறு போன்ற பழங்கால இலக்கியங்களிலும், கம்பராமாயணம் போன்ற இடைக்கால இலக்கியங்களிலும் நன்கு காணலாம். எனவே, நாட்டை அழுபடுத்தும் செயல் தொடங்கி, வீட்டை யும் உடலையும் அழுபடுத்தும் தொழில் வரை இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் கலையுள்ளத்தோடு பொறியுள்ளம் காட்டிச் சிறந்தனர்.

இவைகளோயென்று இடைக்காலத்தில் தமிழ் நாட்டில் எழுந்த கோயிலைப்பற்றி நாம் எண்ணும்போது, அக்காலப் பொறியியற்கலையைப் போற்றுதிருக்க முடியுமோ! மலையேயில்லாத தஞ்சைப் பெருநாட்டில் வானேங்கிய கோபுரங்களும் மதில்களும் கொண்ட பெருங்கோயில்களை அமைத்த பிற்காலச் சோழர் காலத்தில் கட்டடக் கலையிற் சிறந்த பொறியியல் வல்லுநர் வாழ்ந்தனர் என்பதை எண்ணின், தமிழர் பெருமிதம் அடைவரல்லரோ! பிற்காலச் சோழர்தம் பெருங்கோயில்கள் அமைப்புகளும், பல்லவர்தம் காஞ்சி, மாமல்லபுரம் போன்றவற்றில் உள்ள குடைவரைக் கோயிற் சிறபங்களின் சிறப்பும்

இன்னும் நம் கண்முன் வாழ்கின்றன. உலகில் எங்காட்டிலிருந்தும் இங்காடு வரும் அறிஞரும் கலைஞரும் பொறியியல் வல்லுங்கரும் இவற்றின் நலன்களையெல்லாம் கண்டு வாய் திறந்து புகழ்பாடிப் போற்றிச் சென்றிருக்கிறார்களல்லவா!

இவ்வாருன கோயிற்கலையேன்றி, வேறு சில பொறியியற்கலைகளும் நாட்டில் வளர்ந்துள்ளமையையும் நாம் அறிகிறோம். வான் வழிப் பறந்து செல்லும் பொறியும் நாட்டில் இருந்தது என்பதைச் சிந்தாமணி யில் சிவகன் தாய் ஏற்ச் சென்ற மயிற்பொறி நமக்கு நினைப்பூட்டுகிறது. மேலும் அதை ஆடவரேயன்றி மகளிரும் இயக்கினர் என்பதையும் நாம் அறிகிறோம். ‘வலவன் ஏவா வான் ஊர்தி’ என்பதால், பாகனுல் செலுத்தப்படாத ஆகாய வீமானங்களும் இருந்தன என அறிகின்றோம். அதுபோன்றே பொய்யாக அசையும் யானை முதலியன செய்யும் பொறியியல் வல்லுநர்கள் இருந்தார்கள் என்பதையும் சிந்தாமணி நமக்கு நினைப்பூட்டுகிறது. உயர்ந்த உச்சியின் புகை போக்கிகளில் புகை சென்றுகொண்டே இருந்த பலவகைப் பட்ட ஆலைகள் இருந்ததையும் நாம் நன்கு அறிகிறோம். இப்புகை போக்கும் ஆலைகள் பற்றிச் சங்க இலக்கியங்களிலும் பிற்காலத்துத் தேவாரம் போன்ற இலக்கியங்களிலும் நாம் பல குறிப்புக்களைக் காண்கிறோம். சாதாரண மரமறுக்கும் கலையீனையும்கூடப் பவணந்தி யார்,

பொல்லா மரத்தின்
களக்கோட்டம் தீர்க்குநூல் அஃதேபோல் மாந்தர்
மளக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு'

என நூல்கொண்டு நேரிய வழியில் செயலாற்றுவதைக் குறிக்கின்றார். இவ்வாறு சாதாரண வீட்டுப்பணி முதல்

காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கும் நாட்டுப் பணிவரை—என்—அதற்கும்—மேலாக வான் வழிப் பறக்கும் ஆற்றற்பணி வரை, அக்காலத் துத் தமிழ் நாட்டுப் பொறியியல் வல்லுங்கர் செய்து நாட்டைச் சிறப்புச் செய்துள்ளனர். இக்காலத்தில் இன்று பல துறைகளில் பொறியியற்கல்லூரிகள் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கின்றன. இங்கு அழகப்பர் பொறியியற் கல்லூரியிற் பயினும் நீவிர் அணைவீரும், நும் துறைகளில் வல்லவராகிக் கலை நலமும் செயல் நலமும் பிற நல்லியல்புகளும் பொருங்தப்பெற்றவர்களாகி வீடும் நாடும் உலகமும் வாழுத் தக்க வகையில் பணியாற்ற வேண்டுமென உம்மைக் கேட்டுக்கொள்ளுகிறேன். இன்று நாடு நல்ல பொறியியல் வல்லுங்களை எல்லாத் துறைக்கும் நாடுகிறது. உயர்ந்த அணை அமைத்தல் முதல், உடை தயாரித்தல் வரை உங்கள் டணி வேண்டப்படுகிறது. வழி வழிப் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் உங்கள் பொறியியற் பணியாளர்கள் சிறக்கத் தொழிலாற்றி வீட்டைடயும் நாட்டைடயும் வாழ வைத்தார்கள். உங்கள் பணியும் அவ்வழிபில் சிறக்க, உங்கள் பணியால் நாடும் உலகமும் நலம் பெறுக என வாழ்த்துகிறேன்!

4. பிள்ளைத் தமிழ்

‘உலகம் உவப்ப வலன் ஏபு திரிதரு’ செஞ்சு ஞாயிறு கிழைக் கடலில் தன் செவ்விய கிரணங்களை நீட்டி, உறங்கும் உலகத்தைத் தட்டி எழுப்புகின்றது— நாள்தோறும் வீடியற்காலையில் இஃது அதன் சலியாத் தொழிலாக அமைகின்றது. அதன் தோற்றும் உலகம் உவக்க வழியாகின்றது. உறக்கத்தில் ஆழந்து கிடக்கும் உலகம்—இருளில் மறைந்து கிடக்கும் உலகம்— செய்வதறியாது புதைந்து கிடக்கும் உலகம் மகிழச் செங்கதிர் பரப்பி இளஞாயிறு மெள்ள மெள்ள மேலெழுகிறது. அது கிழைக்கடல் அலைகளிலிருந்து சிறுகச் சிறுக மேலெழுந்து, தன் செங்கரம் நீட்டி உலகை ஒப்பனை செய்யும் காட்சியைக் கண்டோர்— எண்ணி எண்ணி வியவாதிரார். பாட்டிசைக்கின்ற பாவலர்களெல்லாம் இக்காலைக் கதிரவனைப் போற்றுதிரார்.

“உலகம் உவப்ப வலன்ஏபு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு”

(திருமுருகா)

என்று நக்கிரும்,

“முங்கீர் மீமிசைப் பலர்தொழுத் தோன்றி
எழுற விளங்கிய சூடர்.” (நற்றினை. 283)

என்று மதுரை மருதன் இளாகனாரும், பிறரும் பாராட்டியுள்ளனர். பகற்காலத்தில் மிகக் கொடிய வெம்மை விளைத்தும், மாலையில் மனத்துக்கு இன்பம் அளித்தும் நிற்கும் கதிரவன் சிலைகளையெல்லாம் அவ்வளவாகப் போற்றிப் புகழர்து, அறிஞர்கள்

காலைக் கதிரவளையே கண்டு போற்றி, வாழ்த்தி, வழி பட்டு, சிறக்க அவன் புகழ் பாடுகின்றனர். இந்த ஸிலை எல்லாப் பொருளுக்கும் ஏற்ற ஒன்றேயாகும்.

உலகில் கானும் எல்லாப் பொருளும் ஒரு காலத் தில் தோன்றியனவாகவே இருக்க வேண்டும். தோன்றுத் தன்மை வாய்ந்தவரான இறையனார் ஒருவர் தவிர, மற்ற அனைவரும் பிறங்கு இருங்கு வாழ்ந்து மறையும் ஸிலையிலேதான் வாழ்கின்றனர் என்பதைப் பலரும் பல வகையாக எடுத்துக் காட்டுகின்றனர். அவ்வாறு தோன்றி வளரும் பொருள்களின் இளமையின் அழகு மக்கள் உள்ளத்தைப் பின்னிப் பின்னக்கும் உண்மையை நம் அன்றூட வாழ்வில் காண்கின்றோம். பின்னை உள்ளத்தைக் ‘கள்ளங் கொள்ளாப் பின்னை யுள்ளாம்’ என்று பாராட்டுவதையும் நாம் அறிவோம். இளமை யில் எந்த வேறுபாடும் தோன்றுது. ‘குழந்தையும் கடவுரும் கொண்டாடும் இடத்திலே’ என்ற பழ மொழி நாட்டில் உலவுகின்றது. எனவே, குழந்தைத் தன்மை கடவுள் தன்மையை ஒத்தது ஆதும். இயேசு பெருமான், ‘குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்; பரலோக அரசு அவர்களுடையது’, எனக் கூறியதாக விவிலிய நூல் விளக்கிக் காட்டுகிறது. நம் நாட்டிலும் முருகனையும் கண்ணையும் குழந்தை உருவத்தில் வழி படுவதை நாம் காண்கின்றோம். கோவண் ஆண்டியாகக் காட்சிதரும் குழந்தை முருகனும், ஆலிலையில் கண் வளரும் அருங்குழக்கை உருவுசேர் கண்ணனும் அவ்வச்சமயத்தவரையேயன்றி மற்றவர் மனங்களையும் கவருவதை நாம் அறிவோம். எனவே, மனிதராயினும், கடவுளராயினும், அவர்தம் குழந்தைப் பருவமே நன்கு போற்றப்படுவதை நாம் அறிகிறோம்.

மனிதரையும் கடவுளரையும் விடுத்து விலங்கிடத் தும் பறவையிடத் துங்கூட இப்பிள்ளைமைப் பொலிவை நாம் காண முடியும். வயதான சில விலங்குகளைக் காணக் கூசும் நமக்கு, அவற்றின் சிறு குழங்கிலைக் கண்டால் ஒரு நல் உணர்வு பிறக்கிறது. கொல்லும் வேங்கையும் புலியும் கரடியும் குழங்கிலாய் இக்கும் போது, நம்மால் கட்டித் தழுவப்பெற்று வளர்க்கப் பெறுகின்றன. அவை நல்ல சூழ்நிலையில் வளர்க்கப் பெறுமானால், தம் இனத்துக்கே இயல்பான கொடுமைகளை மறந்து, குற்றமற்ற விலங்குகளாக விளங்குமன்றே! பிள்ளைமைப் பருவமே வருங்காலப் பெரிய பருவத்தைச் சீராக்கும் கண்ணுடியாகின்றது. ‘ஐஞ்சில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ என்ற பழமொழி அதுபற்றி எழுந்த ஒன்றன்றே! பறவையையும் விலங்கையும் விடுத்து, ஓரறிவுடைய மரம் செடி முதலியவற் றிலுங்கூடப் பிள்ளைப் பருவம் போற்றி வளர்க்கப் பெறுவதைக் காண்கிறோம். இளங்கென்னங்கண்றி ணைத் ‘தென்னம் பிள்ளை’ என்றே வழங்குகின்றேம். அப்பிள்ளையை நல்ல வழியிலே மண் இட்டுத் தண்ணீர் ஊற்றி, பக்குவப்படுத்தி, நல்ல இடத்தில் வளரவிட்டு வகைபெறப் போற்றி வருகின்றேம். நாம் இளமையில் போற்றி வளர்க்கும் அந்த வகைக்கும் ஸ்லைக்கும் ஏற்ப பவே அது பிற்காலத்தில் நன்றியுடையதாக அமைந்து தலையாலே தன் பயணத் தருகின்றது. இந்த வகையில் தென்னம்பிள்ளை, கீரிப்பிள்ளை, அணிற்பிள்ளை போன்ற சில பிள்ளைகள் மனிதப் பிள்ளையினும் மேம் பட்டுச் சிறக்கின்றன. இவற்றையெல்லாம் ஆராயின், ஒவ்வொன்றின் சிறப்பும், பொலிவும், செம்மையும் அதனதன் இளமைப் பருவத்திலேயே நன்கு விளங்குகின்றன என்பதை அறிகிறோம்.

மக்களும் பிற உயிர்களும் மட்டுமின்றிக் கடவுள்கும் இந்த வகையில் பிள்ளைத் தன்மையில் போற்றப்படுவதைக் கண்டோம். நாட்டில் முருகனும் கண்ணனும் போற்றப்படுவதைக் குறித்தோம். உலகில் எத்தனையோ சமயங்கள் தோன்றி வளர்ந்தன; இன்றும் சில சமயங்கள் வாழ்கின்றன, அவைகளெல்லாம் தத்தம் கடவுளர்க் கூவுவாரு நிலையில் அப்பாலுக்கப்பாலாய் பொருளைப் போற்றி வழிபடுகின்றன. மேலூநாட்டுச் சமயங்களாகிய கிறித்தவ இல்லாமிய மதங்களும், நம் பாரத நாட்டுச் சமயங்களாகிய பெளத்தமும் சமணமும் தத்தம் அமைப்பு முறைக்கு ஏற்பக்கடவுள் நெறியைப் போற்றி வழிபடுகின்றன. இந்துசமயம் எனப்படும் சைவ வைணவக் கூட்டுச் சமயமும் தனக்கேற்ற வகையில் சமய வாழ்வை அமைத்துக்கொண்டு செல்கின்றது. இச்சமயங்களிலெல்லாம் பிள்ளைப் பருவம் பேசப்பெறுகின்றது. ‘இயேசுகுழந்தை’ பிறந்த உடனே வெள்ளி விளக்கம் காட்ட, பல அறிஞர்கள் அவர் பிறந்த மாட்டுக்கொட்டி லுக்குச் சென்றார்கள் என்று விவிலிய நூல் பேசுகிறது. மகமதுவின் இளமைப்பருவ நிகழ்ச்சிகளைக் ‘குர்-ஆன்’ காட்டும். புத்தர் தம் கண்ணனைய மைந்தனை விட்டுவந்த நிலை—எண்ணி எண்ணி நின்ற நிலை—காட்டப் பெறுகின்றது. துறவு நிலையை வற்புறுத்தும் சமணசமயமும், வயது முதிர்ந்த நிலையில் துறவு பெறுவதினும் இளமையில் பெறும் துறவு சிறந்தது என்பதையும், இளமை நிலையா வகையில் ஆற்றவேண்டிய செயலையையும் காட்டுகிறது. இவற்றுலெல்லாம் நாம்குழவிப்பருவத்தின் அருமையையும், அக்காலமே மக்கள் வாழ்வின் சிறந்த பகுதி என்பதையும், அக்காலமே இன்னர் இனியார் என்ற வேறுபாடு காணுது கல்ல உள்ளம் கொள்ளும் கள்ளமறியாப் பருவம்

என்பதையும், அப்பருவத்தில் பற்றும் ஒழுக்கமே வாழ்வின் ஒழுக்கமாக அமையும் என்பதையும் நன்கு அறிகிறோம். நம் சைவ வைணவ சமயங்களில் இத்தகைய குழஷிப்பருவம் நன்கு பேசப்படுகின்றது. உள்ளக் கோயிலில் வைத்து வழிபடும் தெய்வங்களைப் பிள்ளைப் பருவத்தில் கண்டு வழிபட விரும்பிய அடியார் பலராவர். ‘அனுவுக் கனுவாய் அப்பாலுக் கப்பாலாய்’ நிற்கும் ஆண்டவனை அன்பால் அருகமைத்து ஆடவைக்கும் நல்லுள்ளம் அனைவருக்கும் அமையும் உள்ளமாகுமா? ஆகாது ஒரு சிலர்தாம் அந்த வகையில் ஆண்டவனைக் குழக்கையாகக் காண முடியும். அந்தக் காட்சிக்குத் தாழும் குழக்கையாக வேண்டும் என்பதன்றி வேறு என்ன கூற முடியும்! ஆம்! ஆண்டவனைப் பிள்ளையாகக் கானும் தாய் உள்ளம்—அன்புள்ளம்—மெய் அடியவர்களுக்கே அமையும். பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனைப் பிள்ளைமை உருவத்தில் எதிர்ல் நடமாடக் கானும் நல்லுள்ளம். மெய் அன்பினைக் கொண்டவருக்கே அமையும். அந்த அன்பினால் ஆண்டவனைக் கட்டிவிடலாம்.

‘அன்பெனும் பிடியுன் அகப்படு மலையே!

அன்பெனும் குடில்புகும் அரசே!

அன்பெனும் வலைக்குட்படுபரம் பொருளோ!

அன்பெனும் கரத்தமர் அழுதே!’

என்று அடியவர் ஆண்டவனை அன்புருவமாகவே கண்டனர். அந்த அன்பிலே கல்லாதார் மனத்தனுகாக்கடவுள்—தேவரும் மறையும் இன்ன மும் காண அந்தத் தேவ தேவன்—குழஷியாக வந்து காட்சி அளிக்கிறார். அந்தக் காட்சியைக் கானும் அன்பர், உள்ளம் உருகித்தும்மை மறந்து பாட்டிசைக்கின்றார்; அத்தகைய பாட-

உக்களே ‘பிள்ளைத் தமிழ்’ என்னும் பெரிய தமிழாகப் பிற்காலத்தில் உருப்பெற்று வளர்ந்தன.

சைவம் வைணவம் என்ற இரு சமயங்களிலும் முதற்பொருளாகச் சிவனையும் திருமாலையும் போற்றி வழிபடுகின்றனர். அவர்களுக்குச் சக்திகளாகவும், வேறு வகையிலும் சில கடவுளர்கள் பேசப்படுகின்றார்கள். அண்டங்கடந்து நிற்கும் ஆண்டவன் மக்களுக்கு எளிமையில் தோன்றிக் காட்சி அளித்து அருள் புரியக் கொண்ட நெறிகள் பல. சிவனுடைய விளையாடல்களும், திருமாலின் பத்து அவதாரங்களும் அத்தகைய நெறிகள் வயப்பட்டனவே. சத்தியாகிய உமையும் அவளுக்கு மக்களாகக் காணும் பிள்ளையாரும் முருகனும் பிறவும் இறைவனுடைய அருள் தோற்றக் கூறுகள் என்பர் ஆய்வாளர். சிவனுடன் ஒன்றியதாகக் காணும் சக்தியைப் பிரிக்க முடியாது என்றாலும், அடியவர் அச்சத்தியை அண்ணையாகக் கண்டுபோற்றி வழிபடுவதைக் காண்கின்றோம். இவ்வாறு போற்றப்படும் தெய்வ நெறிகளுள்ளே பிள்ளையாகப் போற்றும் நெறி ஒருவகை. அந்த வகையில் அம்மையும், பிள்ளையாம் முருகனும் பிள்ளைப் பருவத்தில் போற்றப்பெறுகின்றனர். இன்னும் விநாயகரும் அந்த நிலையிலே வைத்துப் போற்றப் பெறுவர். கடருளர்களேயன்றி, கடவுள் நெறி காட்டிக் கடவுள் நிலையற்ற சேக்கிழார் போன்ற மெய்யடியார்களும், கடல் குழந்த உலகத்தைக் கிருமாலெனக்காத்து அருளாட்சி புரிந்த குலோத்துங்கன் போன்ற அரசர்களுங்கூடப் பிள்ளைகளாகப் போற்றப் பெறுவார்கள். இவ்வாறு கடவுளர்களும் கடவுள் அருள்வழி ஒழுகும் நல்லவர்களும் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களால் பிள்ளைகளாகப் போற்றப் பெறுவதைக் காண்கின்றோம்.

எனினும், சிவனைப் பிள்ளையாக எண்ணிப் பிள்ளைத் தமிழ் பாடிய புலவர்கள் இல்லை என்னலாம். இது பற்றிச் சைவ அடியவர்களுள் பலரைக் கேட்டேன். ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த வரையில் அவர்தம் முழுமுதற்கடவுளருக்குப் பிள்ளைத் தமிழ் இல்லை என்றே கூறினார். ஆம்; சிவன் ‘பிறவாயாக்கைப் பெரியோன்’ என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்ட வனலை. அந்த அடிப் படையிலேயே நான் இக்கருத்தை வெளியிடுகிறேன். இவ்வாறு சிவன் பிள்ளைத் தமிழைப் பெறவில்லை என்றாலும், அவன் குழவியாய் விளையாடிய தன்மையை ஒரிரு ஆலக்கியங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. தத்தம் அடியவர்கள் தரணியில் நலமுற்று வாழ்வதற்காகக் கடவுளர் பல்வேறு வடிவங்களில் உலகில் தோன்றியுள்ளதாகப் புராண இதிகாச வரலாறுகள் உள்ளன. சிவபெருமான் மதுரை மாநகரில் ஒரு காலத்தில் குழவியாய் இருந்து வாய் விட்டுக் கிடந்தமுத காட்சியினைப் பரஞ்சோதியார் நன்கு சித்திரித்துக் காட்டுகின்றார். தன் அடியவளாகிய கெளரியின் நலம் புரந்து அவள் அன்பை உலகுக்குக் காட்ட இறைவன் ‘கிழவனைகிப் பின் காளையாய்க் கிஞ்சகச் செவ்வாய்க் குழவியாய்’ விளையாடிய விளையாட்டு இது. இதில் அச்சிவன் குழவியாகி அழுத சிறப்பினை,

“எழுதரிய மறைச்சிலம்பு கிடந்துபுறத்
தலம்பறுன்பர் இதய மென்னும்
செழுமலரீரா டையின் மலர்ந்து சீவானந்தத்
தேந்ததும்பும் தெய்வக் கருஞ்சத்
தொழுதகுசிற் றடிபொரிய விரல்சுவைத்து
மைக்கணீர் துளும்ப வாய்விட்டு
அழுதணையா டையிற்கிடந்தான் அனைத்துயிரும்
ஈன்றுகாத் தளிக்கும் அப்பன்.”

“தாய்விட்டுப் போனதொரு தனிக்குழவி
எனக்கலங்கித் தயங்கித் தேடி
ஆய்விட்டுப் பிரமன் அழ மறைகள் அழ
அன்னுடையாள் அன்பிற் பட்டு
வாய்விட்டுக் கிடந்தமுத கைவு.”

(திருவிளை விருத்த, 48-49)

எனப் பாராட்டிப் பேசுகின்றூர் இவ்வாறு குழவிப் பருவத்தில் சிவன் இருந்த நிலை நமக்குத் தெரிகிறதே யன்றி அவன்மேல் அடியவர் பாடிய பின்னொத்தமிழ் நமக்குக் கிடைக்கவில்லை.

இந்த நிலையிலேயே வைணவ அடியவர் திருமாலைக் குழங்கதயாகக் கண்டு போற்றிய சில பாடல்களை நம் மால் காண முடிசிறது. ஆகி மூலமாய் அமைந்த திருமால் அடியவர் துயர் நீக்க மண்ணுலகில் இராம ஞகவும் கண்ணஞகவும் தோன்றி வாழ்ந்த வகையினை நாமறி வோம். இரு பிறவிகளிலும் தாய் வசிற்றிருந்து பிறந்து குழங்கதயாகத் தவழ்ந்தே அவர் வளர்ந்தார். எனவே, அவருக்கும் பின்னொத்தமிழ் உண்டு. அழகர் பின்னொத்தமிழ் பற்றி அறியாதார் யார்? அதுபற்றி நாம் இங்கு ஆராயவேண்டா. ஆயினும், அவர்தம் பின்னைப் பருவத்தை எண்ணி எண்ணி வியங்த அடியவர் குலசேகரர் தம் தாய் உள்ளத்தால் இராமனையும் கண்ணையும் காண்கின்றூர். தம்மைக் கோசலையாகவும் தேவகியாகவும் கற்பணை செய்து பார்க்கின்றூர். அந்தக் கற்பணையில் குழங்கதயாக இராமனும் கண்ணனானும் காட்சி தருகின்றனர். எனவே, அவர் வாய் தாலாட்டுகிறது.

“மன்னுபுகழ்க் கெளசலையின் மனிவயிறு வாய்த்தவனே!
தெண் ஜிலங்கைக் கோன் முடிகள் சிங்குவித்தாய்! செம்பொன்சேர்
கன்னிகன் மா மத்தில்புடைகுழ் கண்புரத்துன கருமணியே!
என்னுடைய இன்ன முதே! இராகவனே! தாலேலோ!”

(தாலாட்டு, 1)

என்று இராமனையும்,

“ஆலோ! ஸிள்கருங் பன்னவன் தாலோ!
அன்பு! தத்தடங் கண்ணினன் தாலோ!
வேகி நிர்விடத் தன்னவன் தாலோ!
வேழப் போதகம் அன்னவன் தாலோ!
ஏல் வார்குழல் என்மகன் தாலோ!
என்றென் றுன்னைன் வாயிடை நிறையத்
தால்ஒ லித் கிடும் திருவினை இல்லாத
தாய் ரிற்கடை யாயின தாயே.”

(தேவகி புலம்பல், 1)

என்று கண்ணையும் தாலாட்டு முகத்தான் அவர் பாடும்போது நாமும் நம்மை மறந்து அவராகவிடுகின்றோம். இங்க நிலையிலும் வேறு சில பின்னோத் தறியிலும் திருமால் பின்னோபாகப் போற்றப்படுகின்றார், அவரும் பிறநூக்கு மகனுயப் பிறக்கு வர்மந்த காரணத்தால். பின்னோத் தமிழ்கள் இத்தாலாட்டுக்கள் அடிப்படை யிலே தோன்றி வளர்ந்தன என்னல் பொருந்தும். ஆம்! பின்னோத் தமிழ் பாட அன்புள்ளம் அடிப்படையாகும். இம் மாயன், கோசலை முன் ஆடுவருகின்ற சிறப்பினை,

“எந்தை வருக! ரகுநா யகவருக!
மைந்தன் வருக! மகனே இனிவருக!
என்கண் வருக! என தாரு யிரவருக — அயிராம!
இங்கு வருக! அரசே! வருக! முலை
உண் வருக! மலர்கு டிடவருக!”
என்று பரிவினெடு கோச லைபுகல்—வருமாயன்”

என அழகாக வருகைப் பருவமாகப் பாடி மகிழ்கின்றார் அருணகிரியார். இவ்வாறு தனித்தனியாக உள்ள தாலாட்டும், வருகையும், இவை போல்வன பிறவும் ஒன்றுகப் பின்னோத் தமிழாக உருவெடுத்தன. இப்பின்னோத் தமிழ்ப் பற்றிப் பாட்டியலின் இலக்கணமும் பிற்காலத்தில் தோன்றிற்று.

பிள்ளைச் செல்வத்தின் வழிே பிறப்பது அன்பாகும். அந்த அன்பே பின் உலகில் பிறரிடம் பரவிச் சென்று, 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற பண்பில் சிறக்க நிற்பது. இதனுலேதான் போலும் வள்ளுவர் வாழ்க்கைத் தணை நலம் கூறி, பின் மக்கட்டபேற்றினை விளக்கிப் பின்பே அன்புடை மையை வைத்துள்ளார்! பிள்ளையின் அருமை உணர்ந்தவர்களே அன்பின் அருமை உணர்ந்து, அருள் உள்ளம் வாய்ந்தவர்களாகி, உலகை ஒத்து நோக்கித் 'தமக்கென வாழாப் பிறர்க் குரியாள்'ராய்ச் சிறப்பார்கள் என்பது அவர் காட்ட விழைந்த கருத்துப் போலும்!

இப்பிள்ளைப் பாசத்தின் அடிப்படையில் எழுந்தனவே பிள்ளைத் தமிழ்ப்பாட்கள். நாம் மேலே கண்டபடி கடவுளரைப் பிள்ளையாகக் கருதிப் போற்றும் செறியில் பல பிள்ளைத் தமிழ் நால்கள் எழுந்தன. அந்தப் பாடல்கள் முருகன் போன்ற ஆண் தெய்வங்களையும் சத்தி போன்ற பெண் தெய்வங்களையும் முன்னிறுத்திப் பாடிய பாடல்களை வந்தன. சிவன், பிறவா யாக்கைப் பெரியோனும் முழுமுதல் தெய்வமாகப் போற்றப் பட்டமையின், அவனைப் பிள்ளையனக்கொண்டு பிள்ளைத்தமிழ் பாடும் மரபு இல்லை. எனினும், சத்தியாகிய உமைக்கும், அவள் மக்களான பிள்ளையார், முருகன் இருவருக்கும் பிள்ளைத்தமிழ் நால்கள் உள்ளன. அவருள்ளும் சிறப்பாக 'என்றும் இளைய'னும் இருக்கும் முருகனுக்கே பிள்ளைத்தமிழ் அதிகம். குன்றுதோரூடும் குமரனுக்க் காட்சி அளிக்கும் அம்முருகன் வழிபட்ட அடியார்கள் பலவேறு வகையில் போற்றிப் பாராட்டிப்புகழ்ந்து அப்பிள்ளைமை வடிவை நினைந்து நினைந்து பிள்ளைத் தமிழ் பாடினார்கள். தம்மால் அன்பு செய்யப் பெறுவாரையும் பிள்ளைத் தமிழில் பாடும் மரபு பின்

உண்டாயிற்று. இந்த நூற்றுண்டில் உண்டான காங்கி பிள்ளைத்தமிழ் அதற்கு ஒரு சான்றூருகும். இடைக் காலத்தில் உண்டான குலோதுங்கன் பிள்ளைத்தமிழ் போன்றனவும் இதனுள் அடங்கும்.

பிள்ளைத்தன்மையின் சிறப்பு பலவாக நம் இலக்கியங்களில் காணப்படுகின்றன. சைவசமயத்தை வளர்த்தவர்களுள் சிறப்புறப் போற்றப்படுவர்கள் பிள்ளைகளே. முகல் தேவாரத் திருமுறைகள் மூன்றும் தேனூறுவாய் பெற்ற தெய்வக்குழக்கை ஞான சம்பந்தருடையனவாகும். சுந்தரருக்கும் ஆண்டு பதி னெட்டாகவே வகுத்துள்ளனர். சிவஞானபோதத்தை உலகுக்குத் தந்த மெய்க்கண்டார் பிள்ளையாகவே இருந்தார். அருணங்தியின் மூப்பும் முனிவும் பிள்ளையுள்த்த ராகிய குழங்கை மெய்க்கண்டாரிடம் குவிந்து விட்டன எனக் காண்கிறோம். இதுபோன்ற வரலாறுகள் நாட்டில் பலப்பல. இறையனார் களாவியலுக்கு உரை கண்ட சங்க காலச் சான்தேருர், தம் உரையுள் சிறந்தது எது என அறிதற்கு ஜயாட்டைப் பிள்ளையாகிய உருக்திர சன்மனையே நாடவேண்டியிருந்தது. வாய் திறவா திருந்தும், பல புலவர்தம் உரைகளைக் கேட்டுக்கேட்டு, சிறந்த உரை கேட்கும்போது கண்ணீர் பெருக்கி, அச் சிறப்பினைக் காட்டிய அப்பிள்ளையின் நிலை பெரிய நிலையன்தேரு! இன்றும் இறை கருத்தறியத் திருவளச் சீட்டிட்டுப் பிள்ளைகளையே தேர்ந்தெடுக்கச் சொல்லும் காட்சி நாட்டில் உண்டோ! இவ்வாறு பிள்ளைத்தன்மை சமயம் வளர்க்கும் பெருநெறியாம் தெய்வ வீட்டு நெறி தொடங்கி, சாதாரண வீட்டு வாழ்வு வரை பெரிதாக மதிக்கப்படுகிறது. இவ்வாறு மதிப்புக்கும், சிறப் புக்கும், அன்பின் வளர்ச்சிக்கும், அறிவுத் தெளிவுக்கும் இடமாய் அமைந்த பிள்ளைத்தன்மையைப் பெரிய தமிழால் பாடுவது சிறந்த ஒன்றுதானே! ஆம்; அந்தக்

தெளிந்த உள்ளத்தினாலேதான் இடைக்காலத்தில் புலவர் பலர் பின்னைத் தமிழ் பாடிப் பேறு பெற்றனர்.

சங்க காலத்தில் இல்லாத எத்தனையோ இலக்கியங்கள் பிற்காலத்தில் தோன்றி வளரலாயின். தொல்காப்பீயத்தில் காட்டப்பெற்ற செய்யுளியல், யாப்பருங்காலமாக—காரிகையாக வளர்ச்சியுற்றது; உவம இயல் தண்டியலங்காரமாகப் பெருகியது. அது போன்றே இலக்கியங்கள் பலவாகிப் பல்கிப் பெருக்கின்றன. தொல்காப்பீயர் காலத்தும் கடைச்சங்ககாலத்தும் இலக்கியம் பெரும்பாலும் அகவற்பாவி வேயே அமைந்திருக்கக் காணகிறோம். அதிலும் அகம்புறம் என்ற இருபொருள் ஸிலைபில் அகப்பொருளைப் பற்றி அதிகமாகப் பாடும் முறையே காணப் பெறுகின்றது. தொகை நூல்கள் எட்டில் ஆறு அகம் பற்றிய பாடல்களே. அவ்வகப்பொருள் பாடல்கள் வழிமக்கள் உலகை மறந்து, உற்ற காதல் வாழ்வில் தம்மைப் பறிகொடுத்து, துன்பம் அறியாராய், உளம் ஒத்த வாழ்வில் வாழ்ந்தார்கள் என்பதைக் காண்கின்றோம். அகவாழ்வில் அவ்வப்போது தோன்றும் சிறுசிறு ஊடல்களும், பிற வேறுபாடுகளும் அவ்வட்போதே கணையவும் பெறுகின்றன. எனதீவு, அவர்கள் வாழ்வு இல்லற வாழ்வாக—வள்ளுவர் காட்டும் வழியில் மற்றவரை வாழ விட்டுத் தாழும் வாழும் சிறப்புவாழ்வாக அமைந்தது வியப்பிலையன்றே! அந்த இனப வாழ்வின் கான்முளைக் கருவே பின்னைத் தமிழ்க்குரிய இளங்குழந்தைகள்.

காலம் மாறிற்று. பிற நாட்டார் ஆசிக்கம் தமிழ்நாட்டில் தலை தூக்க ஆரம்பித்தது, கடைச்சங்ககாலத்துக்குப்பின் உண்டான இருண்ட காலத்தில் பலுவேற்று நாட்டு அரசுகள் தமிழ் நாட்டில் கால் கொண்டன. அது போன்றே பிற சமயங்களும் இடம்

பெற்றன. தொல்காப்பியர் காலத்தில் கடவுள் நெறி போற்றப்பட்டது என்றாலும், அது 'இப்படியன் இங்கிறத்தின் இவ்வண்ணத்தன், இவன் இறைவன் என் ரெழுதிக்காட்டொனு'த் தன்மையில் இருக்தது என்னலாம்.

கடைச்சங்க காலத்திலேயே பிற நாட்டார் கதை களும், வழக்கங்களும், சமய மரபுகளும் தமிழ்நாட்டில் நுழையத் தொடங்கியதால், அதற்கு முன் இங்கு வாழுங்க சைவ வைணவ சமயங்களுக்கும்; வந்த சமண பெளத்த சமயங்களுக்கும் பல வகையில் மாருட்டங் களும் போராட்டங்களும் நடைபெற்றன என்னலாம். சமணம் பெளத்தத்தை வீழ்த்திய பின், ஏழாம் நூற்றுண்டில் சைவம் சமணத்தை வீழ்த்தியது. அன்றி வீருங்கு சைவம் வைணவம் இரண்டும் தமிழ் நாட்டுப் பெருஞ்சமயங்களாய் வாழ்ந்து வருகின்றன.

சங்ககாலச் சமய நெறிக்கும் ஏழாம் நூற்றுண்டுச் சமய நெறிக்கும் எத்தனையோ வேறுபாடுகள் உண்டாயின. இறைவனை முன்னிறுத்தி அவனைடு பேசும் வகையில் பல தோத்திரப் பாடல்களை நாயன்மார்களும் ஆழ்வார்களும் இயற்றலானார்கள். சங்க காலத்திற்கும் ஏழாம் நூற்றுண்டாகிய பல்லவர் காலத்துக்கும் இடையில் நடைபெற்ற சமயப் போராட்டத் தால் பெளத்தம் அழிய, சமணம் ஓரளவு வாழ, சைவம் வைணவம் மேலொங்க—அம்மாறுபட்ட செயலால் நாட்டில் பலப் பல கோயில்கள் உண்டாயின. பல்லவரும், பின் வந்த சோழரும் சிறக்கக் கோயிற்பணி செய்யத் தொடங்கிய காரணத்தால் நாட்டில் ஆயிரக்கணக்கில் கோயில்கள் தோன்றின. எனவே, அவற்றை வாழ வைக்க வீரும்பீய அடியவர்களும் பற்பல வகையில் அங்கங்கே கோயில் கொண்டுள்ள கடவுளரைப் பண்ணேன்றப் பாட்டிசைத்துப் பரவத் தொடங்

கினர். தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி போன்ற சமய இலக்கியங்கள் தோன்றலாயின.

காலவளர்ச்சிக்கு இடையிலே கலீ வளர்ச்சியும் இலக்கிய வளர்ச்சியும் கொடர்ந்து நடைபெறவது வரலாறு காட்டும் ஒர் உண்மை. எனவே, இவ்வாறு பதிகங்களாக எழுந்த தோத்திரப் பாடல்கள், சற்று விரிவடைந்து, பல பிரபந்தங்களாய் மாறின. மாலீ, கோவை, உலா, அந்தாதி, கலம்பகம், பிள்ளைக்கமிழ் போன்ற பல சிற்றிலக்கியங்களைத் தொண்ணாற்று ரூக்க் கணக்கிட்டிருக்கிறார்கள். ‘தொண்ணாற்று வகைப் பிரபந்தங்கள்’ என்றே அவற்றை வழங்குவார். அந்தச் சிற்றிலக்கியங்கள் எந்த அடிப்படையில் எழுந்தன என்று சொல்லல் இயலாது. ‘உளங்குளிர்ந்தபோ தெலாம் உவந்து உவந்து பாடும். புலவன், தன் உள்ளத்தனைய உயர்வீல் நின்று இலக்கியங்களைச் செய்தான். அந்த இலக்கியங்களைக் கண்டார்கள் தமிழ் நாட்டு இலக்கணப் புலவர்கள். ‘இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்புதல்’ தமிழ் மரபு. எனவே, தாம் கண்ட சிற்றிலக்கியங்களுக்கும் இலக்கணம் எழுதினார்கள். தொல்காப்பியம், நன்னால் போன்ற இலக்கணங்கள் காணுத இலக்கிய மரபுக்குப் பிற்காலத்தவர் இலக்கணம் கண்டார்கள். தம் காலத்தில் வாழ்ந்த இலக்கியங்களைத் தொகுத்து, அவற்றை ஆராய்ந்து, அவற்றின் இலக்கணங்களை முறைப்படுத்தி எழுதினார்கள். அதுவே ‘பாட்டியல்’ என்ற இலக்கண நூலாய வெளிவந்தது. பாட்டியலில் சிற்றிலக்கியங்களைது இலக்கண அமைதி கண்கு பேசப்படுகிறது. இலக்கணத் தோற்றக் காலத்தில் இருந்த இலக்கியங்களைக்கண்டு அவற்றை மேல்வரிச் சட்டமாக வைத்தே ஒவ்வொரு சிற்றிலக்கியத்துக்கும் இலக்கணம் வகுத்தார்கள். ஆம்! அந்தத் தொகுதியிலேதான் பிள்ளைத் தமிழ் இலக்கணமும் இடம் பெற்றுள்ளது.

கவிஞர் தான் போற்ற வந்த தலைவரையோ தலைவரியையோ குழந்தையாக்கிக்கொள்வன்; அக்குழந்தையின் மூன்றாண் திங்கள் தொடங்கி இருப்த தோராம் திங்கள் வரை இரண்டு திங்களுக்கு ஒன்றாகப் பகுத்துக்கொள்வன்; அஃதாவது, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினெட்டு, பதின்மூன்று, பதினீந்து, பதினேழு, பத்தொன்பது, இருபத்தொன்று என்ற திங்கள் வரிசையில் ஒவ்வொரு பருவத்தையும் அமைத்துப் பத்துப் பருவங்களில் பின்ணோத் தமிழ் பாடுவன்; அவ்வப்பருவத்தில் குழந்தைக்கு இயல்பாக உள்ள செயல், தன்மை, சிலை முதலியவைகளை அமைத்துப் பாடுவன்; அவற்றுள் முதல் ஏழும் ஆணுக்கும் பெண் ஆணுக்கும் ஒன்றாகவே அமையும். இறுதி மூன்றும் ஆணுக்கு வேரூகவும், பெண் ஆணுக்கு வேரூகவும் அமையும். ஆண்பாற்டின்னோத் தமிழுக்குக் காப்பு, தால், செங்கிரை, சப்பாணி, முத்தம். வருதை அம்புளி, சிறுபறை, சிற்றில், சிறுதேர் என்ற பத்துப் பருவங்களும் அமையும். பெண்பாற்டின்னோத் தமிழுக்குக் கடைசியீ ஹுள்ள சிறுபறை, சிற்றில், சிறுதேர் என்ற மூன்று ஆணுக்குப் பதிலாகக் கழங்கு, அம்மாணை, ஊசல் என்ற மூன்றும் இடம்பெறும். பின்னோப் பருவம் பற்றிய இவற்றைப் பருவம் என்பார்கள். எனவே, பத்துப் பருவங்கள் பின்னோத்தமிழ்ப் பருவங்களாகும். ஒவ்வொரு பருவத்திலும் பத்துப் பத்து பாடங்கள் இடம் பெறப் பின்னோத்தமிழ் நூறுபாடல்களால் ஆகிய ஒரு பிரபந்த நூலாகும். அப்பாடல்கள் ஆசிரிய விருக்தப் பாலிலையே அமைந்தனவாய் இருக்கும். சில பின்னோத் தமிழ் நூல்களிலே சிறுபறை, சிற்றில், சிறுதேர் என்ற அமைப்பு முறையும் உண்டு, கடைசி மூன்று பருவங்களுக்குத் திங்கள் கணக்கிடுவதற்குப் பதிலாக மூன்று ஐந்து, ஏழாம் ஆண்டுகளைக் கொள்வதும் உண்டு. பறை முழக்குவதும், தெருவிடை நடந்து சிற்றிலைக் கலைத்துக் குறும்பு செய்வதும், மண்ணில் சிறுதேர்

உருட்டுவதும் இரண்டாண்டும் நிரம்பப் பெருத் குழங்கைகளுக்குப் பெரிதும் பொருந்தான்ற காரணத் தாலே இவ்வாறு மூன்று, ஐந்து, ஏழு என்ற ஆண்டுகளை அமைத்தார்கள் போலும். பெண்பால் பிள்ளைத் தமிழில் கழங்குக்குப் பதிலாக நீராடல் பருவம் அமைத்துவும் உண்டு.

எனவே, பிள்ளைத் தமிழ், தாம்பாட விரும்பும் தலைவனைப் பிள்ளையாக்கி. உலகில் வாழும் பிள்ளைகளுக்கு உரிய இயல்பின் அப்பிள்ளைத் தன்மையின்மேல் ஏற்று இன்னின்ன வகையில் அமைக, சிறக்க, பொலிக, விளையாடுக, வருக, விளங்குக என்னும் முறையில் போற்றி வழிபடும் ஒரு சிறு காப்பியமாகும். இக்காப்பிய உறுப்புக்களாகிய பருவங்களைப்பற்றி ஒரு சில கண்டு மேலே செல்லலாம்.

காப்புப் பருவம் என்பது பாட்டுடைத்தலைவனையோ தலைவியையோ திருமால் முதலான தெய்வங்களை விளித்துக் காக்க வேண்டும் என வேண்டிக் கொள்வது. பெரும்பாலும் காப்புப் பருவத் தொடக்கத்தே முதலாவதாகத் திருமாலைத்தான் தொழுவேண்டும் என்ற முறை உண்டு. அதற்குப் பாட்டியலார் காரணம் காட்டுவர்.

'அவன்றுன்,
காவற் கிழவன் ஆக லானும்,
பூவின் கிழுத்தியைப் புணர்த லானும்,
முடியும் கடகமும் மொய்யுங் தாரும்
குழியும் நூலும் குருமணிப் பூனும்
அணியும் செம்மல் ஆக லானும்,
முன்னுற மொழிதற் குரியன் என்ப.,

(24)

என்பது அவர் காட்டும் காரணமாகும். எனவே, திருமாலை முதலாக வைத்துப் பின் சிவபெருமான், சத்தி...

விநாயகர், முருகன் முதலிய கடவுளரையும், கலைமகள், பிரமதேவர், இந்திரன் முதலியவரையும் வைத்து நூலுக்கும் பாட்டுடைத் தலைவன் நிலைக்கும் ஏற்பப் பத்துத் தெய்வங்களைக் காக்க வேண்டுமென வேண்டுவர். சேக்கிழார் பிள்ளைத் தமிழ் பாட வந்த மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள், பெரிய புராண அடியார் களையே திருத்தொண்டத் தொகை அமைப்பில் ஒருவர் பின் ஒருவராகப் பதிகவழி ஸ்ருத்தி, அவரை வேண்டித் தம் பாட்டுடைத் தலைவராகிய சேக்கிழாரைக் காக்க வேண்டுமென வேண்டிக்கொண்டுள்ளார். தூர்க்கை, சத்தமாதர்கள், தேவர்கள் முதலியோரையும், கங்கை-வேல், மயில் முதலியவற்றையுங்கூட வேண்டிப் பாட்டுடைத் தலைவரைக் காக்க வேண்டும் எனப் பரவுவது உண்டு. இவ்வாறு எழுந்த நூலுக்கும் தலைவனுக்கும் ஏற்ப, கடவுளரை அழைத்து அவர்கள் தலைவனைக் காக்கவென வேண்டுவது காப்புப் பருவமாகும்.

குழந்தைகளுக்குக் காப்பு இன்றியமையாதது. ‘வழிபடு தெய்வம் காக்க!’ என வாழ்த்துவதால் பாட்டுடைத் தலைவர் பழுதின்றி நோயற்று வளர்வர். நோயற்ற குழந்தையே நன்கு ஓடி ஆடி வளரும். பின் வரும் செங்கிரை முதலிய பருவங்களுக்கெல்லாம் இக் காப்புப் பருவமே உயிர்நாடியாய் அமைந்துள்ளது. நோய் நிங்கி நலம் பெற்று வளர வேண்டுங் தாய்மார்கள் இன்றும் தங்கள் குழந்தைகளுக்குக் காப்பணிவதைக் காண்கிறோம். நோயற்ற குழந்தைகளை வழிபடு கடவுள் முன் கிடத்தி, மஞ்சள் துணியில் நெல்விதை முதலியவற்றை முடிந்து, அம்முடிச்சினைக் காப்பாக அக்குழந்தைகள் கையில் அண்வது வழக்கமல்லவா! காப்புக்காக அமைந்தமையின் அத்துணி முடிச்சுக் காப்பே ஆயிற்று. இக்காப்பே காலப்போக்கில் பொன்னலும் வெள்ளியாலும் கையை அழுபடுத்தும் காப்புக்களாய்க் காட்சியளித்தது. இவ்வாறு முதலில்,

பாட்டுடைத் தலைவன் ஜோயற்று வாழும் வளம் பெற்ற குழக்கையாக இருக்கவும் அநளவேண்டிப் பிற கடவுளரை வாழ்த்துவது காப்பாகும்.

அடுத்துள்ளது செங்கிரைப் பருவம், அப்பருவத் தில் குழக்கையின் மழலீச் சொல்லிக் கேட்கும் சிலை பெறுவோம் பொருள்றியாப் பெருமொழியைப் பேசும் குழவிகளின் சொற்களுக்கு யாரே பொருள் காட்ட வல்லார்? ஆண்டவளின் அறிவுறுத்தலும் அருமைக் குழக்கைகள் மழலீயும் மற்றவரால் எனிலீல் புரிந்து கொள்ள முடியாதன. எனினும் மக்கள் மழலீச் சொற்களில் மயங்காத் தாயாரும் உண்டோ! அம்மயக்கத் தில் ஆழ்ந்து அக்குழக்கையைச் செங்கிரை ஆடுமாறு பாடுதல் செங்கிரைப் பருவம்.

அடுத்தது தாலப்பருவம். பெற்ற குழக்கையைத் தொட்டிலி விட்டுச் சிராட்டிப் போற்றும் தாயர் நாட்டில் நல்ல பாட்டிசைக்கின்றனரல்லவா! ஆம்; அந்தப்பாட்டு சிலையில் அமையப் பெறுவது தாலப்பருவம். குழக்கையைத் தொட்டிலி விட்டு அதன் முன்னைச் சிறப்புக்களை யெல்லாம் கொகுத்துத் தாலாட்டும் பருவமே பின்னைத் தமிழின் தாலப்பருவம்.

இச் செங்கிரை தாலப்பருவங்கள் இரண்டும் இவ்வாறு அன்றிச் சில பின்னைத் தமிழினுள் மாறி வருவதும் உண்டு. இரண்டாவதாகத் தாலப்பருவமும் மூன்றாவதாகச் செங்கிரைப்பருவமும் வருகலும் உண்டு. அந்த முறைக்குச் ‘செப்பரிய காப்புத் தால் செங்கிரை சப்பாணி’ என்று வெண்பாப் பாட்டியல் இலக்கணமும் வகுத்துள்ளது.

அடுத்து வருவது சப்பாணிப் பருவமாகும். இதில் குழக்கை நிமிர்ந்து உட்கார்ந்து இரண்டு கைகளையும்

ஒன்று சேர்த்துக் கொட்டி முழுக்கும். அந்த உட்காரும் நிலையாலே இதற்குச் சப்பாணி என்னும் பெயர் அமைந்ததென்பர் சிலர். கொட்டும் அமைப்புக்கே சப்பாணி என்ற பெயர் பொருந்தும் என்பது பலருடைய முடிபு. எப்படியாயினும், குழந்தை உட்கார்ந்து கைகொட்டி மகிழும் பருவமே சப்பாணிப் பருவம். அங்கிலையில் பாட்டுடைத் தலைவனுகிய குழந்தையை உட்கார வைத்துக் கைகொட்டி விளையாட வைப்பது மகிழ்ச்சிக்குரிய தன்றே!

அடுத்த பருவம் முத்தப் பருவமாகும். முத்தம், வருகை, அம்புலி என்ற மூன்று பருவங்களே மிகச் சிறந்த பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் என்பர் அறிஞர். குழந்தையைப் போற்றித் தூக்கி மடியில் வைத்து, அதன் எச்சில் வாயால் முத்தம் பெறும் சிறப்பினைப் பெற்றுரோ அறிவர். சில பிள்ளைத்தமிழ் நாலுள் இம் முத்தப்பருவம் சிறந்த முறையில் அமைக்கப்பெற்றுள்ளதைப் பயின்றார் அறிவர். தம் பாட்டுடைத் தலைவனை—அண்டங்கடந்த அண்ணலை—அம்மையை— குழந்தையாக்கி, அதன் முத்தத்துக்கு ஏங்கும் மெய்யடி யார் சிலை, அறிந்து இன்புறத்தக்க ஒன்றுகும் கடல் முத்தும் மருப்பின் முத்தும் பிற எம்முத்தும் இம்முத்துக்கு இணையாகுமா?

அடுத்தது வருகைப்பருவம். எங்கோ அப்பாலுக் கப்பாலாய் இருக்கும் தம் பாட்டுடைத் தலைவனை அருகில் ‘வருக! வருக! வருக!’ என வாய் குளிர மெய் மகிழ் அழைக்கும் இப்பருவம் ஏற்றம் மிக்க ஒரு பருவமாகும். மதுரை மீனுட்சியின் முன் நின்று குமரகுரு பரர் இவ்வருகைப் பருவப் பாடலுள் ஒன்றுகிய ‘தொடுக்கும் கடவுட் பழம்பாடல் தொடையின் பயனே!’ என்ற பாடலைப் பாடும்போதுதான் அம்மை குழந்தையடிவாய் வந்து அருள் புரிந்தாள் என்று கூறுவர்.

முருகனைக் குழந்தையாகப் போற்றும் அடியார்கள் அவனைப் பல வகையில் போற்றி அருசில் அழைக்கும் நிலை அறிந்தறிந்து மகிழ்தற்குரியதாகும்.

அம்புலிப் பருவம் அடுத்து வரும் அழகிய பறை மாகும். தம் குழந்தையை ஒக்கலையில் வைத்து, வானத்து ஊரும் சந்திரனைத் தம் குழந்தையுடன் விளையாட வருமாறு அழைக்கும் தாயர் வீடுதொறும் இன்றும் உள்ளனர். இன்னும் சில நாட்களில் தம் குழந்தைகளை அந்த அப்புலி மண்டலத்துக்கே அழைத்துச் செல்லும் வாய்ப்பும் உண்டாகலாம். வளரும் இளங்குழந்தைக்கு வானத்துத் திங்கள் ஒரு புரியாத புதுப் பொருளாகத் தோன்றும். அதன் பெயரும் குழந்தைக்குத் தெரியாது. என்றாலும், அது தோன்றும் திசை நோக்கிக் கை நீட்டும். குழந்தை அதை விளையாட்டுப் பொருளாகக் கருதுகிறது என எண்ணுகிறார்கள் தாய்; உடனே அதைத் தன் பாட்டுடைத் தலைவன் அல்லது தலைவியோடு விளையாட வருமாறு அழைக்கிறார்கள். இப் பருவத்திலேதான் கவிஞர்கள் தன் முழுத் திறனையும் காட்ட வாய்ப்பு இருக்கிறது. அம்புலியை ஆட அழைக்கும் போது தாய் நால்வகை உபாயங்களைக் கையாளுகின்றார்கள். சாம, பேத, தான, தண்டம் என அவற்றை நான்காகக் காட்டுவார். ‘இன்னின்ன வகையில் கீழும் என் செல்வனும்—செலவியும்—ஒத்திருக்கின்ற காரணத்தால் உன்னைத் தனக்குச் சரிசிகர் சமானமாக எண்ணி விளையாட அழைப்பதற்காக ஒத்தவருடன் விளையாடவா,’ என அழைப்பது முதல் நிலை. ‘நீயும் இவனும் இன்னின்ன வகையில் வேறுபடுகின்றீர்கள்; என்றாலும், ஆவன் அருள் உள்ளாம் வாய்ந்தவன் ஆதலை, உன்னை விளையாட அழைக்கின்றன—ஆகவே வருக, என அழைப்பது இரண்டாவது. மூன்றாவது; ‘நீ இவனைடு விளையாட வரின், இன்னின்ன நலன் களைப் பெறுவாய்,’ என்று காட்டுவது. நான்காவ

தாகிய இறுதி, ‘இத்தனை வகையில் வருந்தி அழைத்தும் வாராதிருப்பை கொல்லோ! வரவில்லையாயின் இன்னின்ன வகையில் தண்டனை பெறுவாய்ப்’ என்று ஒருக்கும் முகத்தான் அழைப்பது. இவ்வாறு நால் வகை உபாயங்களால் அழைக்கும்போது சிலைடை முதலை அணி இலக்கணங்கள் அழுதற அழைப்பாடும் புலவர்தம் திறனை அவரவர் நூலுள்ளே காணலாம். புலவர்கள் காட்ட இருக்கின்றார்கள்.

அடுத்து வருகின்ற மூன்று பருவங்களும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடுகின்றன. அம்புலியை அழைக்கும் வரைக்கும் ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் வேறுபாடு இல்லை. வளர்ச்சி அடைய அடைய இருவேறு குழந்தைகளின் மன சிலைகளும் மாறுபடுகின்றன. மகளிர் கட்டிய சிற்றிலை விளையாட்டாக அழிப்பதும், சிறுபறை முழக்குவதும், சிறு தீர்மானங்களுடுவதும் ஆண்மகன் செயலாகிறது. பெண் மகளோ, அம்மனை ஆடி, நீராடல் புரிந்து, ஊசல் விளையாட்டை விரும்பிச் செல்வள். இந்த சிலைகளை நோக்கின்; ‘மூன்று ஐந்து ஏழாம் ஆண்டினும் ஆகும்’ என்ற இலக்கண விளக்கப் பாட்டியலின் வயது எல்லையே இவற்றிற்குப் பொருத்தமாகும் என்று கொள்வதில் தவறில்லை.

தெருவில் சிறு பெண்கள் மணல் வீடு கட்டி நிலாச் சோறு சமைத்து விளையாடுவது வழக்கம். நிலாவினை வருக என்றழைத்தும் வாராமையாலே துணுக்குற்ற ஆண் குழந்தையின் உள்ளும் தன் கோபத்தை வேறு வகையில் காட்ட எண்ணியிருக்கும். அன்றிச் சற்று வளர்ந்த ஐயாட்டைப் பிள்ளையாயின், வேடிக்கையாகத் தெருப்புழுதியில் கோடு ஆட்டு விளையாடக கருதியு மிருக்கும். அங்கிலையில் பெண் குழந்தைகள் மணல் வீடுகளும் அவன் கால் விளையாட-

உக்கு இலக்காகும். அவன் பல வீடுகளை அழிக்க முயலுவான். அதுகாலே அப்பெண்கள் அவனை வேண்டி, அவற்றை அழிக்காதிருக்க வேண்டுவதே சிற்றிற் பருவம், இப்பருவத்தில் அடியவர் பலர் தமிழ்வாழ்வாம் சிற்றில் அமைப்பை அழிக்காதிருக்குமாறு பல வகையில் தம் பாட்டுடைத் தலைவரை வேண்டுவர்.

அடுத்துச் சிறுபறை முழக்கியும், சிறுதேர் உருட்டியும் தெருவில் விளையாடும் இரண்டு நில்களையும் இரண்டு பருவங்கள் வழியாக ஆசிரியர்கள் நன்கு விளக்குவார்கள்.

பெண்பாற் பிள்ளைக் தமிழில் அம்மனை ஆடும் சிறப்பு நன்கு போற்றப்பெறும். அம்மனை, கழங்கு, ஊசன் முதலிய விளையாடல்களைப் பெண் குழக்கதைகள் மேற்கொள்வதை இன்றும் காண்கின்றோம். தமிழ் நாட்டில் மட்டைப் பந்தும் பிற மேனுட்டு விளையாட்டு களும் வரத் தொடங்கிய பின் இவை அதிகமாக இல்லை என்றாலும், பல கிராமங்களில் எல்லாப் பெண் களும் பாட்டிசைத்து இத்தகைய விளையாடல்களை ஆடுதலைக் காண முடியும். பாட்டுடைத் தலைவி அம்மனை விளையாடும் சிறப்பைப் பாடுவது அம்மனைப் பருவமாகும். அது போன்றே கழங்காடும் பருவமும் ஊசற் பருவமும் கடைசி இரு பருவங்களாய் அடையும். கழங்கு அன்றி நீராடற் பருவம் உளது எனினும், நீராடல் தனித்த விளையாட்டாக—அதிலும் சிறபெண் பிள்ளை விளையாட்டாக—அதிகமாக இலக்கியங்களில் பேசப் பெறுமையின், கழங்கு விளையாட்டைக் கொள்ளுவது பொருந்துவதாகும்.

இனி இத்தகைய பிள்ளைப் பருவப் பாடல்களில் ஆசிரியர் எது பற்றி அதிகமாகப் பேசவர் என்ற ஜயம் எழலாம். நமது வீட்டுக் குழக்கதையாயின், அதன்

இளமை, அருமை, விளையாட்டு முதலியவைகளைப் பாராட்டிப் பாடலாம். ஆனால், முருகன், அம்மை போன்ற பெருங்கெதய்வங்களை அந்த நிலையில் வைத்துப் பேச முடியுமோ! எனவே, பிள்ளையைப் பருவத்தைப் பாராட்டும் முறையிலே இப்பிள்ளைத் தமிழ் இருங் தாலும், பாட்டுடைத் தலைவன் செய்த அரும்பெருஞ் செயல்களையெல்லாம் வியந்து வியந்து போற்றும் நிலையிலேயே பாடல்கள் ஊற்றுப் பெருக்கெடுத்து வரும். உதாரணமாக முருகனைப் பற்றிப் பாடப் பெறும் பிள்ளைத் தமிழில் அவன் சூர்மாத்திண்டதும், கிரவுஞ்சம் அழித்ததும், மங்கையர் இருவரை மணந்ததும் ஆசிய பல்வேறு சிறப்புக்கள் பேசப் பெறும். ‘குழந்தையாகக் கொண்டு பாட்டியற்றும் போது இவற்றையெல்லாம் கூறுதல் இழுக்கன்றே?’ என நினைக்கலாம், எனினும், மரபு வழி நின்று இலக்கண முறையில் நோக்கினால், இவ்வாறு கூறுவது தவறான்று என்பது புலனுதும். எனவே, தம் பாட்டுடைத் தலைவர் தம் பண்பாடு, வீரம், சிறப் பியங்கு, பிற நல்லியல்புகள் அனைத்தையும் தொகுத்து, பத்துப் பருவங்களில் அகவல் விருத்தத் தால் நூறு பாடல்களில் பாடப் பெறுவதே பிள்ளைத் தமிழ் என்பது தெளிவு, அப்பாடலில் நாடும் நகரும், ஊரும், இயற்கையும், வளனும் பிற இயல்புகளும் நன்கு எடுத்துக் காட்டப்பெறும்.

இத்தகைய பிள்ளைத்தமிழ் நால்கள் நாட்டில் மிகப் பல. இடைக்காலத்தும் சென்ற சில நூற்றுண்டு களிலும் தமிழ் நாட்டில் சிற்றிலக்கியங்கள் பலப்பல வாகப் பல்கிப் பெருகின. அவற்றுள் ஒன்றுக்கீழ் பிள்ளைத்தமிழ் நாலும் மிக அதிகமாகத் தோன்றிற்று. அவற்றுள் சில அச்சு ஏறின; சில ஏட்டில் உள்ளன.

நாட்டில் அவற்றுள் ஒரு சிலவே நன்கு போற்றப் பெறுகின்றன. சொல்லமுகும் பொருளாழமும், கலை நலமும், கற்பணை நலனும் பொருங்கிய பிள்ளைத் தமிழ் நூல்கள் நாட்டில் கற்றிராலும் மற்றிராலும் போற்றப் பெறுகின்றன. அவற்றுள் சிறந்தவாகப் போற்றப் பெறுவன் குமரகுருபரரின் மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழும், முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழும், பகழிக்கூத்தர் செந்திற் பிள்ளைத் தமிழும், அமுதாம்பிகை பிள்ளைத் தமிழும், திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழும், சேக்கிழார் பிள்ளைத் தமிழும் இன்னும் ஒரு சிலவுமாம்.

ஒ. எத்தனை கோடி இன்பம்!

தமிழ் மொழி தோன்றிய நாள் கொட்டு எத்தனையோ புலவர்கள் பிறங்கு வாழ்ந்து தமிழ் நலம் பேணிப் பாட்டு இசைத்துக் கூறிய வாழ வைத்து அதனால் தாங்களும் பொன்றுது வாழ்கின்றார்கள். தொல்காப்பியனார் காலங்கொட்டு இன்று வரை பல நூற்றுக்கணக்கான நல்ல புலவர்களை நாம் காண முடிகின்றது. சங்க காலத்திலும் இடைக்காலத்திலும் தனிப்பாடல்கள் பாடியும் காவியங்கள் இயற்றியும் தமிழ் உலகில் மட்டுமின்றி, உலகின் பிற பகுதிகளிலும் போற்றப்படுகின்ற புலவர்களும் இன்று வாழ்கின்றார்கள். அவர்தம் பாடல்கள் வழி அவர்தம் புகழ் வாழ்கின்றது அதுபோன்றே சாகாவரம் பெற்றவர் எனப் போற்றப் பெறும் பாரதியார் நம் நூற்றுண்டில் நமக்கெல்லாம் வழி காட்டியாய் வாழ்ந்தார் என்பதை எண்ணும்போது நாம் உண்மை யிலேயே மிக்க மகிழ்ச்சி ஏகாளருகின் கிடைக்கிறோம்!

இருபதாம் நூற்றுண்டின் தொடக்கத்தில் பரந்த பாரதம் அயல் நாட்டுக்கு அடிமையாயிருக்க காலத்தில் உரிமைப் போர் நடைபெற்றது. அதில் இந்திய நாட்டின் எல்லாப் பகுதிகளும் பங்கு கொண்டன. தமிழ் நாடு உரிமைப் போரில் முன்னின்று செயலாற்றிற்று. அதன் செயலைத் தூண்டும் வகையில் உணர்வுட்டின் இப்பாரதியாரின் பைந்தமிழ்ப் பாடல்கள். ஆம்! பாரதியாரின் நாட்டுப் பாடல் அன்று நாடெந்தும் முழங்க, அதன் ஆற்றலை மட்டுப்படுத்த அயல் அரசாங்கம் தடையும் விதித்தது. இன்று அந்த சிலை மாறி விட்டது, பாரதியார் காட்டிய படி ‘நாமிருக்கும் நாடு நம’தன்பதையும் அது

நமக்கே உரிமையானதென்பதையும் நாம் உணர்ந்தோம்! எனவே, இன்று எங்கும் அவர் பாடல்கள் கேட்கப் பெறுகின்றன. என்றாலும், அவரது உரிமை வேட்கைப் பாடல்கள் இன்றைய உரிமை நாட்டுக்கு வேண்டாத பாடல்களாக ஏட்டில் இருத்தற்குரியன வாக அமைந்து விட்டன. ஆனால், அவர் பாடிய பிற பாடல்கள் மக்கள் உள்ளத்தில் இடம் பெற்றுச் சிறக்கின்றன. கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், இயற்கைப் பாடல்கள், இன்ன பிற பாடல்கள் பாரதியாரை வாழ வைக்கின்றன. அவரது புகழ் தமிழ் நாட்டு எல்லைக்கு அப்பாலும் பரவி, பைங் தமிழை வளர்க்கின்றது. அத்தகைய தமிழ் வளர்க்கும் பணியில் ஈடுபட்டுப் பணியாற்றும் உங்கள் பம்பாய்த் தமிழ்ச் சங்கம் ஆற்றும் பாரதி விழாவில் பங்கு கொள்ள யான் உங்கள் முன்னிற்கின்றேன். அவர் பாடிய பாடல்களின் துணைகொண்டே அவரது விழாவைச் சிறப்புற நடத்த வாய்ப்பு உண்டு. எனதீவு, அவர் பாடல்கள் பற்றியே நம் வாழ்வை வகுக்கும் வழிகளை ஒன்றன்பின் ஒன்றாகக் காண்போம்.

‘எத்தனை கோடி இன்பம்’ என்பது எனது இன்றைய பேச்சின் தலைப்பு. இன்பம் என்பது யாது? உயிர்களின் உணர்வு ஸ்லையிலே ஸ்ரூ காணப் பெறும் ஒரு வகை நெகிழ்வை இன்பமாகும். பெரும் பொருள் சேர்த்து உப்பரிகையிலே வாழ்வதைச் சிலர் இன்பமாகக் கருதுவர். சிலர் என்றும் வேட்கைப் பொழுது போக்கையே இன்பமெனக் கொள்வர். சிலர் கதைகள் படிப்பதை இன்பமாகக் கொள்வர். சிலர் காரிகையார் கூட்டுறவை இன்பமெனக் கொள்வர். சிலர் ஊர் சுற்றுவதையும், சிலர் உறங்குவதையும், சிலர் நண்பனோடு உரையாடுவதையும் இன்மெனக் கொள்வர். சிலர் ஆய்வுக் களத்தில் அல்லும்.

பகலும் அமர்ந்து புதுப்புது உண்மைகளைக் காண முயல்வதை இன்பமெனக் கொள்வர். இப்படி எத்தனையோ வகையில் மக்கள் இன்பம் சிறக்கிறது. ஓரறிவு உயிராகிய மரம் தொடங்கி ஆற்றிவடைய மனிதன் வரை அனைத்தும் அனைவரும் இன்பத்தையே நாடக் காண்கின்றோம். அந்த இன்பம் எத்தகையது என்ற ஸ்லையிலேதான் வேறுபாடு உள்ளது.

உலகில் எத்தனையோ கோடி இன்பம் உண்டு. அது போன்றே துன்பமும் எல்லையற்றது வாழ்வில் இன்பமும் துன்பமும் இணைக்கே சீகழ்வன. அவற்றை நீக்கமுடியாது. உயிர்களின் தன்மை, இன்பத்தை நாடு வதும் துன்பத்தை வெறுப்பதுமாகிய ஸ்லையில் உள்ளது. எனினும், அவ்வுயிர்கள் நினைப்பது போன்றே வேண்டுவது போன்றே அவற்றுக்கு எப்போதும் இன்பமே வருவதில்லை. துன்பத்தையும் இன்பமெனக் காணும் ஆண்டவன் அடியார்கள் வேண்டுமாயின், ‘இன்பமே எந்நாஞும் துன்பமில்லை’ என்று பாடலாம். அவர்கள் தங்களை மறந்தவர்கள். ஆனால், அது சிறந்த ஸ்லைதான். எனினும், அந்த ஸ்லை அனைவராலும் எட்ட முடியாத ஒன்று அல்லவா! உலகில் வாழும் மனிதன் பிற உயிர்களோடு இன்ப துன்ப எல்லையில் நின்று அவற்றுள்ளே பட்டுத்தேற வேண்டியவனேயாவன். அவ்வாறு பட்டுமூலும் போது மனிதன் தன் நல்லறிவு கொண்டு துன்பத்தையும் இன்பமாகக் காண முயல் வான். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என வள்ளுவர் அதற்கு உபாயம் கூறுகின்றார். என்றாலும், இவ்வுலகில் இன்பமும் துன்பமும் இணைப்பியாது வாழ்வனவே என்ற உண்மையையும் இரண்டையும் ஏற்றே வாழ வேண்டிய ஸ்லையையும் பக்குடுக்கை நன் கணியார் என்ற சங்கப்புலவர் எடுத்துக் காட்டி, அதன் காரணத் தைப் படைத்தோன்மேல் ஏற்றிப் பேசுகின்றார்.

‘ஓர்இல் நெய்தல் கறங்க. ஓர்இல்
ஸர்ந்தன் முழுளின் பாணி ததும்ப.
புணர்ந்தோர் பூவணி அணிய, பிரிந்தோர்
கைதல் உண்கண் பனிவார்பு டறைப்ப,
படைத்தோன் என்ற தப் பண்பி லாளன்;
இன்னு தம்மிலும் வுலகம்!
இனிய காண்கிதன் இயல்புணர்ந் தோரே!“

(புறம் 194)

என்று காட்டி, நல் இயல்புணர்ந்த கற்ற அறிஞர்கள் இன்னு உலகத்தில் இனிமை காண வேண்டும் என்கின் ரூர். ஆம்! அவ்வாறு உலகெங்கனும் இனிமை கண்டு மகிழ்ந்தவர் பலர். அவருள் நப நாற்றுண்டிற் சிறந்தவர் பாரதியார். அவர் இறைவனை நோக்கி, ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!’ என எக்களித் துப் பாடுகின்றூர். ஆம்! துன்பத்தையும் இன்பமாகக் கண்டு போற்றுகின்றவர் உயர்ந்த பண்பாடு உடையவரே!

பாரதியார் ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்’ என்று பாடும் பாட்டில் தம்மை மட்டும் ஸினைத்துக் கொள்ளவில்லை; பரந்த உலகத்தையும் பார்க்கின்றூர்; உலக எல்லைக்கு அப்பால் விளையும் இயற்கை வினோதங்களையும் என்னுகிறூர்; இறைவன் தோற்றுவிக்கும் அண்ட கோளங்களைத் தம் அகக்கண்ணால் அளக்கின்றூர்: அக்கோளங்கள் வாரி வீசும் வண்ண ஒளிகளை ஸினைக்கின்றூர்; அதன் உள்ளீடாக விளக்கும் அழகினை—அழகே வடிவான ஆண்டவனை—அவ்வாண்டவனது அடியவர் திறத்தை—அவர்தம் முடிவில் ஆற்றல் உடைமையை என்னுகின்றூர். அந்த எண்ணமெல்லாம் பாட்டாக உருபுபெற்றுஇழுதி வருகின்றன.

‘எத்தனைகோடி இன்பம் வைத்தாய்—எங்கள்
இறைவா! இறைவா! இறைவா!
சித்தனை அசித்துடன் இணைத்தாய்—அங்கு
கேரும்ஜூம் பூதத்தின் வயன் உல கமைத்தாய்

அத்தனை உலகமும் வண்ணைக் களஞ்சியம்
 ஆகப் பஸ்பஸால் அகருகள் சமைத்தாய் (எத்)
 முத்தியென் நெருங்கிலூ சமைத்தாய்—அங்கு
 முழுத்தனை யும்உணர் வமைத்தாய்
 பத்தியென் நெருங்கிலூ வகுத்தாய்—எங்கள்
 பரமா! பரமா! பரமா! (எத்)

என்று தன்னை மறந்து பாடுகின்றார். இதில் அவர் பெற்ற இன்ப எல்லையை நம்மால் அளவிட முடிய வில்லை. இன்பம் எப்போது எவ்வகையில் எப்படிப் பிறக்கிறது? உலகு, எங்கும் இயற்கை அழகுச் செல் வத்தை வாரி வழங்குகின்றது. ஆனால், அந்த அழகை உயிர்ப் பொருள்களே—சிறப்பாக அறிவுடை மனிதர்களே அனுபவிக்க இயல்கிறது. மனிதராய்ப் பிறந்தும், அறிவு திரிந்து, உணர்வு கெட்டு, அழகை அழிக்கும் வன்கண்ணரைப் பற்றி ஈண்டு நான் கூறவில்லை. ஆனால், இணைந்த நல்லுயிர்கள் இன்பத்தைத் துய்க்கும் மெய்யறிவினையே போற்றுதல் நம் கடன். ‘சித்தினை அசித்துடன்’ இணைக்கும் ஸ்லை இறைவு ஹடையது. உயிரற்ற உடலீடும் உயிரையும் ஒன்றப் பிளைக்கின்றுன் இறைவன். பின்பு அது அணைத்தையும் கண்டும் காட்டியும் ஆக்கியும் போக்கியும் செயலாற்றுகின்றது. ஜம்பெருடுகச் சேர்க்கையால் ஆகிய உலகில் அசித்தொடு சேர்ந்த சித்தாகிய உயிர்ப் பொருள் பல தொழில் புரிகின்றது. அந்த உயிராகிய மனிதன் ஆராயும் ஆய்வுக் களத்தில் பலப்பல காட்சிகள் தெரி கின்றன. அக்காட்சிகள் அணைத்தும் முற்ற முடிந்த காட்சிகள்லல்! பரந்து கிடக்கும் அண்டகோள வான் முகட்டின் அளப்பருங்காட்சியில் ஒரு துளிக் காட்சியே மனிதன் காண்பது. ஆயினும். அதற்குள் அவன் கானும் அழகும் விந்தையும் அளவிடற்கரியன். ‘அத்தனை உலகமும் வண்ணைக் களஞ்சியம் ஆகப் பலப் பல உருகுகள் சமைத்த’ திறனை ஆய்ந்து காண முற்பட்ட மனிதன், பாரதியார் காட்டியபடி இன்று

பலப்பல வண்ண உருண்டைகளை வான வீதியிலே காண்கின்றுன்.

இன்றைய அறிவியல் ஆராய்ச்சி வண்ணக் களஞ்சியமாகிய வானில் தொங்கும் உலக உருண்டைகளை யும் அவற்றின் வண்ண வகையையும் குட்டு வகையையும் நமக்குக் காட்டுகின்றன, பல விண் மீன்களும் கோள்களும் சமார் 2000°C குடு தொடங்கி $40,000^{\circ}\text{C}$ குடு வரைபெற்று மனிதன் கண்ணுக்கு எட்டிய அளவு வான வீதியில் வட்டமிடுகின்றன. இவை போன்றே மிகக் குளிர்ந்த விண்மீன்களும் உள்ளன, இவற்றையெல்லாம் ஆராயும் ஆய்வுக்கள் வீஞ்ஞானிகள் இவற்றின் வண்ணக் களஞ்சியங்களை வரையறுக்கின்றார்கள். குளிர்ந்தவை சிவப்பாகவும் சூடுள்ளவை மஞ்சள் ஸிறம் பெற்றுப் பிறகு நீலமாகவும் மாறுவன எனக் காண்கின்றார்கள். விண்மீன் வரிசையில் ஒன்றுன சூரியனில் எழு வகை ஸிறங்கள் உள்ளன என்பதை நாம் அறிந்துள்ளோம். இப்படிப் பலப்பல விண்மீன்களும் கோள்களும் பலப்பல வண்ணங்களோடு, பலப்பல சூட்டு ஸ்லிக்களோடு, வான வீதியில் வலம் வருகின்றன. அவற்றையெல்லாம் தாம் அறிந்த வரையில் ஒருவாறு ஆய்ந்து வகைப்படுத்தியுள்ளனர் அறிவிய லறிஞர், $40,000^{\circ}\text{C}$ முதல் 2000°C வரை சூடுள்ளவற்றை அவற்றின் தகுதிக்கு ஏற்பப் பிரித்துள்ளனர் என் அறிக்கேறும் O.B.A.F.G.K.M.R.N.S.H. என்று $40,000^{\circ}\text{C}$ முதல் 2000°C வரை அவர்கள் ஓவ்வொர் எழுத்தையும் தனித்தனி அடையாளக் குறியீடுகளாக அமைத்துள்ளனர். அவற்றின் விளக்கங்களையெல்லாம் அத்தறையில் வல்ல அறிஞர்களே (Physics) காட்ட வல்லவர்கள். எனினும், இக்குறியீட்டு எழுத்துக்களைச் சுலபமாக மனத்தில் அமைத்துக் கொள்ள வேடிக்கையான ஒரு தொடர் வழக்கத்தில் உள்ளது என்றார் ஓர் அறிஞர். அது 'Oh be a fair

:girl! kiss me right now sweet heart!" என்ற வேடிக்கைத் தொடர்தான். அக்குறியீட்டு எழுத்துக் களில் ஒவ்வொன்றும் ஈண்டு ஒவ்வொரு சொல்லின் முதலெழுத்தாய் இருப்பதோடு, இத்தொடரும் வேடிக்கையானதாய் இருப்பதால், அப்படி யே பலருக்கு மனத்தில் பதிந்துவிடுமான்றோ? இப்படி $40,000^{\circ}\text{C}$ குட்டிலீருந்து 200°C குடிவரையுள்ள பலப்பல கோளங்களின் வண்ணம், சிலை, தன்மை, முதலியவற்றை விஞ்ஞானிகள் ஆய்ந்துகொண்டே யிருக்கின்றார்கள். அவற்றின் தன்மைகளையும் அவை அனைத்தும் பஞ்சபூதச் சேர்க்கையாலே உருப் பெற்றன என்ற உண்மையையும், அதனைக் கண்டு கருத்திருத்திப் போற்ற உடம்பொடு இணைந்த உயிர் வாழ்வு தேவை என்பதையுமே அன்றே பாரதியார் அழகாகப் பாடினார். ஆம்! இதனால்—இந்த உண்மை அறிவால்—உணர்வால் மனிதன் எத்தனையோ கோடி இன்பம் பெறுகின்றான்! இத்தனை இன்பங்களின் உணர்ச்சிப் பெருக்கிலேதான் மனிதன் தன்னை மறந்து, தான் அவனுகி, எல்லாவற்றையும் உணரும் முடிவில் ஆற்றனுடையனுகி முத்தியென்கின்ற இறவா சிலையினையும் துகின்றான் என விளக்கிக் காட்டுகின்றார் பாரதியார். இது போன்ற உலகியல் தோற்றங்கள் பற்றியும் அவற்றின் வண்ண விளைவுகள், கூறுபாடுகள், அமைப்புக்கள் பற்றியும் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் அறிஞர்கள் தொட்டுக் காட்டிக்கொண்டே சென்றிருக்கிறார்கள். அவருள் பரிபாடல் இசைத்த கீரந்தையாரும் பத்திப்பாடல் பாடிய மாணிக்கவாசகரும் முக்கியமானவர். அவர் தும் பாடல்களையெல்லாம் ஈண்டு விரிப்பின் பெருகும் என அஞ்சி, மேலே பாரதியார் காட்டிய வழியே செல்ல நினைக்கின்றேன்.

இவ்வாறு பரந்த வான முகட்டிலும் வாழும் வையத்திலும் துன்பத்திடை இன்பம் காண்பார் மிகச் சிலரே. பாரதியார் அவ்வாறு தம்மை மறந்து, இன்பங்கண்டவர். தரணியை நினைந்து, அதன் வாழ்வே தன் வாழ்வாக எண்ணி, எதுவரினும் அஞ்சாது ஏற்று, துன்பம் கண்டு சிரித்து, சென்றது கருதாது நாளோச் சேர்வது நினையாது வாழும் மனிதன், எல்லா வற்றையும் இன்பமாகவே கொள்வான் என்பது உறுதி. அதிலும், கடவுட்பற்றும் கடமை உணர்வும் பெறுபவர்கள் திட்டமாக இந்த இன்பங்கிலையில் வாழுவார்கள். இதனாலேதான் பல் வேறு இன்னல்களுக்கு உட்பட்ட அப்பர் பெருமான், ‘இன்பமே எங்கானும் துன்பமில்லை!’ என்றும்; மனிவாசகர், ‘யாதும் அஞ்சோம்’ என்றும் பாடி மகிழ்ந்து தம்மை மறந்து நின்றனர். இதையே பாரதியார் தமிழ்ச்சாதியின் மேல் வைத்து,

‘தெய்வம் மறவார் செயும்கடன் பிழையார்
ஏதுதான் செய்யினும் ஏதுதான் வருந் தினும்
இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்.’

(தமிழ்ச்சாதி. 50)

என்று சிறப்பித்துக் காட்டுன்றார். மற்றும் ஆண்டவன் அருள் பெற்ற துறவிகள் மட்டுமின்றி அறமாற்ற இல்லறத்தில் இயங்தும் நல்லவருங்கூடக் கடமை வழக்கருத்திருத்தி வாழ்வார்களாயின, வஞ்சக் கவலை அவர்களை ஒன்றும் செய்யாது என்கின்றார்;

‘தீன்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்ணும்
கேட்கப் பாட்டும் காணாகல் உலகும்
..... என்றுமிங் குளவாம்;
(எனவே) சலித்திடாய் ஏழை
கெஞ்சுசே வாழி! கேர்மையுடன் வாழி!
வஞ்சகக் கவலைக்கு இடங்கொடேல் யன்னே?’

(தோதி. 101)

எனத் தருக்கிப் பாடுகின்றார்.

எனவே, இல்லற வாழ்வினை மேற்கொள்பவராயினும், துறவுறத்தாராயினும், யாராயினும், கடவுள்நெறியும் கடமை உணர்வும் பெற்று வாழ்வார்களாயின்—வாழ்வாங்கு வாழ்வார்களாயின் — அவர்கள் என்றும் துன்பத்தால் சோர்ந்து விழாது இன்ப ஸ்லீயிலேயே ஸ்ரபர் என்பது உறுதி.

ஆனால், இந்த இன்ப ஸ்லீக்கு அடிப்படை அன்பே என்பதை மனிதன் உணர வேண்டாவா? இந்த உண்மையை உணராமையினாலேதான் இன்பத்திடையிலும் மக்கள் துன்புற்று வாடுகின்றார்கள். உள்ளாம் தூய்மையாகக் கொண்டு, அன்புள்ளத்தால் அணைவரையும் ஒத்துநோக்கி வருவதை ஏற்றுவ, வருத்தம் உண்டோ? என்று கேட்கின்றார் பாரதியார்.

'அன்பென்று கொட்டு முரசே!—அதில்
ஆக்கமுண்டாமென்று கொட்டுமுரசே!
துன்பங்கள் யாவும் போகும்—வெறுஞ்
குதுப் பிழைகள் போன்று'

(அன்)

இவ்வாறு இனிய அன்பினால்நிலை வேறு உபாயங்களால் இன்பத்தைப் பெற்றுமிடியாது. 'உலகம் பொய்; துன்பம் ஸ்ரைந்தது,' என்று கூறிக் காடு கடந்து கந்த மூலாதிகளை உண்டு, இன்பம் தேடும் துறவியாயினும் சரி; சாத்திரங்கள் கோத்திரங்கள் தவம் என்று காட்டிச் சாதனைகள் செய்வதாக மக்களை ஏமாற்றி வாதம் புரிந்து வையத்தே இன்பத்தை வாழ வைப்போம். என்று கத்துபவராயினும் சரி; மற்றவரை வாட்டி வன்பால் வழக்கிட்டு வெற்றி காண்பதாக எண்ணும் செல்வச் செருக்காளனுயினும் சரி; எவரும் உண்மையில் அணைத்தையும் ஒத்து நோக்கிப் பாவித்துப் பரவி அன்பால் அணைத்து வாழ்ந்தாலன்றி, இன்பம் காண்மிடியாது என்பது பாரதியாரது அசைக்க முடியாத நம்பிக்கை! ஏன்? உலகம் உண்டான நாள் முதல் இன்று வரை உண்மை அன்பார்கள் காட்டும் நெறி?

அதுதானே? பாரதியார் தமது ஞானப்பாடலுள் மாண்டும் இன்பம் சிறைய வேண்டின் செயலாற்ற வேண்டிய வழியினைக் காட்டுகின்றார்:

'யாண்டும் இந்த இன்பவெவர் எம் என்றுமின்னுள் வீழ்வதற்கே வேண்டும் உபாயம் மிகவும்எளி தாகுமடா!'

'சாத்திரங்கள் வேண்டா சதுர்மறைகள் ஏதுமில்லை தோத்திரங்கள் இல்லைடாம் தொட்டுநின்றால் போது உடா!

தவமொன்றும் இல்லைதாரு சாதனையும் இல்லைப்படா! சீவமொன்றே உள்ளதெனக் கிண்஠தசெய்தால் போதுமடா!'

என்று பாரதியார் உபாயங் கூறுவதை உணர்வார் உண்மையில் இன்பம் பெற்றவராவர்.

தம் இளமையில் இந்த உண்மை உணர்ந்து துண்பங்களை ஏற்றுக்கொள்ளாது தாம் எண்ணி வாடிய ஸ்ரீயினை,

'ஏதனி லேனும் கடமை விளையுமேல்
எத்து யர்கள் உழன்றுமற் றென்செய்துங்
அதனில் உண்மையோடு ஆர்ந்திடல் சாலுமென்று
அறம்வி திப்பது அப்பொழுது ஓர்ந்திலேன்.'

(சுயசரிதை)

என எடுத்துக் காட்டுகின்றார். இவ்வாறு எத்துணை எடுத்துக்காட்டினும், மனித நெஞ்சம் எளிதில் இவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. அந்த நெஞ்சொடு சேர்ந்து வாழ்முடியாத உண்மையைப் பலர் வருந்திப் பாடியுள்ளனர். நெஞ்சம் அஞ்சவது அஞ்சி, அறவெந்தி சின்று ஆண்டவன் ஸ்லை அறியப்பெற்றால், இந்த இன்ப உணர்வு தானாக ஊற்றுப் பெருக்கெடுத்து ஒடிவரும் என்ற உண்மையை உணர்ந்த பாரதியார் நெஞ்சினை நேர் சிறுத்திப் பேசுகின்றார். அவர் தம் நெஞ்சக்குக் கூறியனவாக அப்பாடல்கள் அமையினும், மனிதராய் வாழ்வார் ஒவ்வொருவருக்கும் அவ்வணர்வெழுத்துக்கள் பயன் உடைனவேயாம். இதோ அவர் வாக்கு:

' இன்னுமொரு முறைசொல்வேன் பேதை கெஞ்சே!
 எதற்கும் இனி உனைவதனால் பயன்கூட றில்லை;
 முன்னர்நாமது இச்சையினால் பிறங்கோம் இல்லை;
 முதலிலிருத் திடைமது வசத்தில் அல்லை;
 மன்னுமொரு தெய்வத்தின் சத்தி யாலை
 வையகத்தில் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய்;
 பின்னொரு கவலையும் இங்கு இல்லை நானும்
 பிரியாதே விடுதலையைப் பிழித்துக் கொள்வாய்.'
 (பேதை நெஞ்ச, 132)

இவ்வாறு தம் கெஞ்சினை முன்னிறுத்திக் கூறிய பார்தியார், தரணியில் அறிவற்று மூடமனத்தால் துன்பம் எண்ணி வாடுபவரையும் காண்கின்றார்; அவர் களுக்காக இரக்கப்படுகின்றார்; அவர்களை கோக்கியும் தீமையெல்லாம் திரும்பி வாராது ஒழிய வழி காட்டுகின்றார். அவர் மக்களுக்குக் காட்டுவது என்ன?

' சென்றதினி மீாது; மூட ஹே!ஸீர்
 சென்றதையே தினங்தினமும் சிந்தை செய்து
 கொன்றழிக்கும் கவலைபெறும் குழியில் வீழ்த்து
 குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டா!
 இன்றுபுதி தாயம்பிறங்கோம் என்று நீவிர
 என்னச்சைத்தத் தன்னமுற இசைத்துக் கொண்டு
 தின்றுவிளை யாடுஇன்புற றிருந்து வாழ்வீர்;
 தீமையெலாம் ஓழிந்துபோம; திரும்பி வாரா.'

என்று மக்களுக்கு அறிவுறுத்துகிறார் பார்தியார். இவ்வாறு துன்பம் மறந்து அணைத்திலும் இன்பம் காண்பதுவே 'வீடு' ஆகும். அலுவலக வேலைகளிலும் இன்னில்களிலுமிருந்து விடுபட்டு, அவற்றின் கவலைகளைபெல்லாம் மறந்து, இன்பம் பெற வருவது நாம் நாடொறும் வாழும் வீடு ஆகும். அது போன்றே 'சிந்தையும் மனமும் செல்லா ஸ்லைமமத்தாகிய வீடும்' எல்லாக் கவலையும் துறந்து வாழ்ம்வதேயாகும். இவ்வுலகில் எல்லாத் துன்பங்களையும் இன்பமாகக் கண்டு வாழ்வார்—அப்பர், மணிமொழியார் போன்றுர்—யாத்தினும் இன்பம் காணும் நல்லவர்—மன்னுவ

கிலேயே விண்ணுலகைக் காண்பவராவர்; உலகிலேயே வீட்டைக் காண்பவராவர். அல்லாதார், ஒன்றை நினைந்து ஒன்றைப் பற்றித் தவம் என்றும், பிற என்றும் காட்டி உலகை ஏமாற்றி, அவம் புரிபவரேயாவர். தங்கள் கருமத்தை உலகில் செய்து மற்றவர் கருக்கு உதவுபவர்களே உண்மையில் தவசிகள். கானுத ஒன்றுக்கு ஆசைப்பட்டுக் கந்த மூலாதிகளை உண்டு காடு வாழ்பவர்கள், ஆசையுட்பட்டுத் தவமல்லா அவம் செய்பவர்கள் என்பது வள்ளுவர் கருத்து. இதைத் தான் வள்ளுவர்,

‘தவம்செய்வார் தம்கரும் செய்வார்; மற்றலார் அவம்செய்வார் ஆசையுட் பட்டு.’

என்று காட்டுகின்றார். இதற்கு வேறு பொருள் காண விழைவார், வள்ளுவர் உள்ளத்தை மறைப்பவரேயாவர். ஏனெனில், வள்ளுவர் காட்டுத் தவத்தைத் தவம் என்கே கெர்ள்ளவில்லை; அதற்கு மாருக. ‘மழித்தலும் கீட்டலும் வேண்டா’ என அதை இழித்துரைக்கின்றார். மற்றும் தவம் என்பதைத் தேற்றேநாரம் தந்து ‘உற்ற நோய் நோன்றல், உயிர்க்குருகண் செய்யாமை, அற்றே தவத்துக்கு உரு,’ என வினக்குகின்றார். என்கே, உண்மைத் தவம் வாழ் வாங்கு வாழ்ந்து. துன்பத்திடையில் இன்பங்கண்டு, மனைவி மக்களோடு வீட்டில் வாழ்வதேயாகும். இவ்வுண்மையைப் பாரதியார்,

‘கவலை துறங்திங்கு வாழ்வது வீடென்று
காட்டு மறைகளைல்லாம்; – நீவிர்
அவலை நினைத்துமி மெல்லுதல் போவிங்கு
அவங்கள் புரிவீரோ! ’ (ஞானப்பாடல், 192)

என நன்கு வீளக்கிக் காட்டுகின்றார். இதே நிலையிலே தான் ஆண்டவனுடைய அடியவரும் இருப்பார்கள். உலகில் மற்றவர்களுக்காக வாழ்ந்து அன்பில் சிறக்கும்

அடியவர் ஸ்லீஸயை—அவ்வடியவர்க்கருஞும் கண்ணன் மேல் ஏற்றிக் கூறுகின்றார் பாரதியார்.

‘இன்பத்தை இனிதெனவும்—துன்பம்

இனிதில்லை என்றுமவன் என்னுவதில்லை

அன்பு மிகவுடையாள்—தெளிந்து

அறிவினில் உயிர்க்குலம் ஏற்ற முறவே’(கண், 3:6)

இதில் கண்ணாகுதம் இதைவன் ஸ்லீஸ காட்டி, அவனைப் போற்றும் அறிவறிந்த மக்கள் குலம் அவனைப் போன்று அனைத்தையும் ஒத்து நோக்கி அன்பில் வாழ வேண்டும் என அவர் காட்டும் முறை சிறந்ததன்றே!

இந்த உயரிய ஸ்லீஸயை—அனைத்தினும் இன்பம் கானும் ஸ்லீஸயை—மனி தன் தன் உள்ளத்தின்மையால் பெற முடியும். அதற்குச் சில உபாயங்களையும் கைக் கொள்ளலாம். ‘பகை, நட்பு’ என்ற வேறுபாட்டு உணர்வு இன்றி அனைவரையும் அன்பால் ஒத்து நோக்குவதே அவ்வுபாயம். ஆனால், அது எளிதில் கை கூடுவதன்று. எனவே, அனைத்தையும் ஆண்டவனுகை—அருளான்னையாக—காண வேண்டுகிறார். கொடிய பகையின் நடுவிலும் பரமன் வாழ்கின்றன் என்ற உண்மையை உணர்த்துகின்றார்.

‘தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு

சிந்தையில் கும் கிடுவாய்;

அன்னை பாசக்தி அவ்வுரு வாயினள்

அவனைக் குமயிடுவாய்.’

என்று காட்டுகின்றார். மேலும், தம் நெஞ்சை விளித்து,

‘புகைநடுவினில் தீயிருப்பதைப்

பூமியில் கண்டோமே;

பகைநடுவினில் அன்புருவானாம்

பரமன் வாழ்கின்றன்.’

என்று காட்டி ‘பகைவனுக்கருள்வாய் நன்னென்சே’ என்று அன்பால் உபதேசம் செய்கின்றார். எனினும், இத்துணிப் பெருச்சிலீ பெறுதல் உயிர்களுக்கு எளிதன்றே! எல்லாம் வல்ல இறைவனது அந்தச்சத்தை அன் இந்த ஸ்லையை உயிர்களுக்கு அருள்வேண்டும் என்ற உணர்வு பிறக்கின்றது. எனவே, அருட்சத்தியை ஸ்லைன்த்து முன்னிறுத்தி வரம் வேண்டுகின்றார். அந்த வரத்தால் தாம் கவலையற்று, எத்தனை கோடி இன்பம் உண்டோ அத்தனையும் பெற்றுத் தெளிந்தவராக வழிகாட்ட வேண்டுகின்றார். இத்தா அவர் வாக்கு:

‘வின்னைச் சிலவாங்கள் கேட்பேன்—அவை
நோரே இன்றெனக்குத் தருவாய்;—என்றங்
முன்னைத் தீயவினைப் பயன்கள்—இன்றும்
மூனா தழித்திடுதல் வேண்டும்;—இனி
என்னைப் புதியடியிராக்கி—எனக்கு
ஏதும் கவலையறச் செய்து—மதி
தன்னை மிகத்தெளிவு செய்து—என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்!’

(யோகசத்தி. 137)

இனி, இவ்விடையரு உண்மை ஸ்லையைப் பார்த்தியார் கதைவழி வரும் பாத்திரங்கள் மூலம் விளக்கும் ஸ்லையும் நோக்கற்பாலதாகும். இவருடைய கதைக்கவிதைகளில் பாஞ்சாலி சபதம் மிகச் சிறந்தது. அதில் திருத்ராட்டிரன், தருமன் ஆகியோர் கூற்றாத இந்த இறவாத இன்ப உண்மையை விளக்குகின்றார். பார்க்கு மிடமெங்கும் இன்ப ஸ்லையே அன்றித் துண்பத்தை. என்னுத ஒன்றே வாழ்வின் முறை என்பதை.

‘தோன்றி அழிவது வாழ்க்கைகதான்;—இங்குத்
துன்பத்தோடு இன்பம் வெறுமையாம்;—இவை
மூன்றில் எதுவரு யாயினும்,—களி
மூழ்கி நடத்தல் முறைகள்மார்’ (பாஞ். 395)

என்று தருமன் வாக்கால் விளக்குகின்றார்; இதில் மற்றுருரு நல்ல புதிய கருத்தையும் விளக்குகின்றார். இன்

பம் துன்பம் இரண்டையும் பற்றித்தான் இதுவரை நாம் எண்ணி வந்தோம். உலகமும் அவற்றைத்தான் எண்ணிற்று. இங்குப் பாரதியார் இரண்டுக்கும் இடையில் 'வெறுமை'யைக் காட்டுகின்றார். ஆம்! உண்மை தான். சிலருடைய வாழ்வு, இரண்டும்—இன்பம் துன்பம் இரண்டும்—இன் றி வறிதே கழிவுதைக் காண்கின் ரேம். இன்பத்தில் ஏமாப்பதும் துன்பத்தில் சோர் வற்று வீழ்வதும் இன்றிச் சிலர் எதையும் பெருது அமைதியாகச் செல்வதை இன்றும் நாம் வாழ்விடைக் காண்கின்றேம். இந்த இன்பதுன்பமற்ற வெற்று ஸிலையினைப் பாரதியார் 'வெறுமை' என வேருக்கிக் காட்டி விளக்கும் திறன் மிகச் சிறப்பாகப் போற்றக் கூடியதாகும்.

இனி, இத்தருமன் கூற்றுக, 'தவம் செய்வார் தம் கருமம் செய்வார்' என்ற வள்ளுவர் உண்மையைக் காட்டி, அதன் வழிப்பெறும் அளவிலா இன்ப ஸிலையைக் குறிக்கின்றார் பாரதியார்.

'சேற்றில் டழலும் புழுவிற்கும்—புனிச் செல்வம் உடைய அரசர்க்கும்—பிச்சை ஏற்றுடல் காத்திடும் ஏழைக்கும்—உயிர் எத்தனை உட்டைவை யாவிற்கும்—நித்தம் ஆற்றுதற்குள்ள கடமைதான்—முன்வந்து அவ்வக் கணங்தொறும் நிற்குமால்.' (396)

என்று உயர்ந்த உண்மையைத் தருமன் கூற்றில் காட்டி வலக்குகின்றார். உலகில் தோன்றிய மனிதன் மட்டுமன்றி, எல்லா உயிர்களுமே, ஒவ்வொரு கணத் திலும் தத்தமக்கு உள்ள கடமை உணர்ந்து தவருது நடக்குமோயானால், நாட்டில் நலிவேது? நாசமேது? தீமையேது? செயல்முட்டு ஏது? ஓரறிவுடைய உயிர் தொடங்கி ஆற்றவுடைய மனிதன்வரை இந்தக் கடமை உணர்ச்சியில் சிறப்பாராயின், மற்றவருக்குத் துன்பம் செய்வது உண்டோ? நாட்டில் அல்லவ்

உண்டோ? அப்போது 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய்!' என எண்ணி எண்ணிப் பாடாது என் செயல் வல்லோம்!

இனி இறுதியாக இல்லவகில் மனி தராய்ப் பிறந்து அத்தகைய அருள் உள்ளத்தால் நலம் பெற்று நன்கு சிறப்பவரே மாண்புடையார் என்ற உண்மையை, நாம் எல்லாம் தீயன் எனக்கானும் திருத்தராட்டிரன் வாய்வழி நமக்குக் காட்டிப் பாரதியார் நம்மையெல் வாம் வாழ வைக்கின்றார். அவன் கூற்றில் மனி தன் இன்னீன்னவாறு நடந்தால்—இன்னீன்ன செயல்களை மேற்கொண்டால்—இன்னீன்ன பண்புகள் உடைய வனுய் இருந்தால்—கருவிருந்து புலி பிறந்து வாழும் யாரும் மாண்புடையாய் 'இன்பமே எங்காளும் துன்ப மில்லை' என்று சிறக்க வாழ்வார்கள் எனக் காட்டுகின்றார்.

'நான் எனும் ஆணவம் தள்ளலும்—இந்த
ஞாலத்தைத் தான்னாக் கொள்ளலும்—யா
மோன நிலையில் நடத்தலும்—ஒரு
மூவகைக் காலம் கடத்தலும்—நடு
வான கருமங்கள் செய்தலும்—உயிர்
யானுற்கும் நல்லருள் பெய்தலும்—பிறா
ஹௌசைச் சிறைத்துடும் போதிலும்—தனது
உள்ளம் அருளின் நெகுதலும்' (381)

'ஆயிரங் கால முயற்சியால்—பெற
லாவர்இப் பேறுவன் ஞானியர்;—இவை
தாயின் வயிற்றிற் பிறத்தன்றே—தமைச்
சார்ந்து விளங்கப் பெறுவரேல்—இந்த
மாயிறு ஞாலம் அவர்தமைத்—தெய்வ
மாண்புடையார்என்று போற்றுங்கான்.' (382)

என்ற பாடங்கள் ஏற்றம் உடையனவன்றே? ஞானிகள் பல ஆயிரமாயிரமாண்குகள் முயன்று இல்லவாறு உலகை ஒத்து நோக்கும் நல் உணர்வையும் அருளையும் பெற்று, அதனால் துன்பத்தையும் இன்பமாக்கித்

தாழும் மகிழ்ந்து, பிற உயிர்களையும் மகிழ்விப்பார்கள். இப்பெருஞ்சாதனையைச் சாதாரண மக்கள் எளிதாகப் பெறுவார்களேயாயின், அவர்களைத் தெய்வ மாண்புடையார் எனப் போற்றுவதில் தவறு இல்லை என்பது உண்மையன் தீரு?

இத்தகைய மாண்புடையார் பலரைத் தமிழ்நாடு மிகு பழங்காலத்திலிருந்தே பெற்று வந்துள்ளது. தொல்காப்பியர் காலம் தொடங்கி இன்றுவரை இவ்வாறு மாண்பு நலமுற்று மற்றவரையும் தமராகப் பேணும் பண்புடையவராலேயே உலகம் வாழ்கிறது என்கின்றார் வள்ளுவர். அத்தகைய பண்பாளர் வாழ்ந்து வழி காட்டிய தமிழ் மண்ணில் பிறந்த நாம், கம் நூற்றுண்டில் பாரதியாரென்னும் நல்ல வழி காட்டும் பண்பாளரையும் பெற்றீரும். அவர்: ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்’ என்று இறைவனை தோக்கிப் பாடினார். அவர் புகழ்பாடி இப்பம்பாய் நகரில் கலன் கண்டு தமிழ் மக்கள் வாழ்வை மலரச் செய்யும் இப்பம்பாய்த் தமிழ்ச் சங்கம் வாழ்க எனவும் இன்பம் இயைக எனவும் வாழ்த்தி எனது இன்றைய உரையை மூடித்துக்கொள்ளுகிறீரன். வாழ்க இன்பம்! வளர்க தமிழ் நெறி!

6. இறவாத் கவிதை

உலகில் பிறந்த யாவரும் ஒரு நாள் மறைகின்ற நிலையினைக் காண்கின்றோம். ‘தோற்றமுண்டேல், மரணமுண்டு,’ என்ற மொழியும் நாட்டில் நிலை கின்றது. இப்படிப் பிறந்து இருந்து மறையும் வாழ்க்கைக்குள்ளேயும் சில பொருள்கள் நிலைத்து வாழ்வதையும் காண்கின்றோம். அப்பொருள்கள் ஒரு வேளை உயிர்ப் பொருள்களோ என எண்ண வேண்டா! உயிர் பெற்றவை அவ்வுயிரற்று நிலை கெடுதலே முறை. எனவே, நிலைத்து வாழ்வன உயிரற்றவையாய் ஆயினும், உயிருள்ளவை காட்டும் உண்மை விளக்கங்களுக்குமேல் உயர்ந்தனவாய்— செம்மை நலம் வாய்ந்து சிறந்தவையாய் மிளிரும் என்பது உறுதி. அவற்றின் மிகச்சிறந்து சிற்பவை புலவர் படைக்கும் இலக்கியங்களையாகும். எந்த மொழியிலேயும் நல்ல புலவர்கள் பாடுகின்ற இலக்கியங்கள் நெடுங்காலம் நிலைபெற்று வாழ்கின்றன. சிறந்த இலக்கியங்கள் மொழி பெயர்க்கப்பட்டு, தாம் பிறந்த மண்ணே மறையுமும், தாம் மறையாது சிறக்கவாழும் நிலை, வரலாற்றில் காணும் நெறியாகும். இந்த நிலை தமிழ்க் கவிதைக்கும் பொருந்துவதாகும். நம்மை ஆண்ட ஆங்கிலேயர் நம் நாட்டைவிட்டு நீங்கிலிட்ட போதிலுங்கூட, அவர்தம் இலக்கியங்கள் நம்மை விட்டு நீங்கிலிலை; இனியும் நீங்கமாட்டா. அது போன்றே, தமிழ் மொழியைப் பற்றி அறியாத நாடுகளிலெல்லாம் வள்ளுவர் குறள் மொழி பெயர்க்கப்பெற்றுப் போற்றப் பெறுகின்றது. எனவே, நல்ல இலக்கியங்கள் நாடு கடந்தும் காலம் கடந்தும் நிலை பெற்று வாழும் அமர நிலையைப் பெற்றவை என்பது கண் கூடு.

புலவர்தம் பொய்யா இலக்கியங்களையும் மனி தப் படைப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கும் புலவர் ஒருவர், மனிதனைப் படைக்கும் பிரமனினும் கவிதையைப் படைக்கும் புலவன் மேலானவன் எனக் காட்டு கிண்றார். எனினும், அந்தப் புலவனுக்கு அருள் புரியும் கலைமகளைத் தன் வாழ்வரசியாகவே கொண்டுள்ளான் பிரமன். இதை அந்தப் புலவர்,

'கலைமகள் வாழ்க்கை முகத்த தெளினும்
மலரவன் வண்டுமிழோர்க்கு ஓவ்வான்—மலரவன்செய்
வெற்றுடம்பு மாய்வன பொல மாயா புகழ்கொண்டு
நற்றிவர் செய்யும் உடம்பு.'

என அழகுபட எடுத்துக் காட்டுகிண்றார். எனவே, கல்ல புலவர்கள் இறவாத கவிதை பாடி உலகில் என்றென்றும் நிலை பெற்று வாழ்கிறார்கள்.

மொழி வளம் பெற்ற நாள் தொட்டு எத்தனையோ புலவர் பாட்டிசைத்திருக்கிறார்கள். அவர்கள் இசைத்த அத்தனையும் இன்று இருக்கு மானுல், அவற்றை ஸ்ரப்பி வைக்க நாட்டில் உள்ள வீடுகள் போதா. ஆனால், அவற்றுள் பெரும்பாலன அந்தத் தொல்லையை நமக்கு வைக்கவில்லை. கடன் கோளாலும், பிற கொடுமைகளாலும் இயல்பாகவே அழிந்தன போக, எஞ்சியுள்ளவற்றுள் பல, தாமாகவே தம் முடிவைத் தேடிக்கொண்டன என்னலாம். ஒரு சில, தப்பமைத் தோற்றுவித்த அந்தப் புலவனது வாழ்காள் எல்லையிலையே அழிந்தொழிய, ஒரு சில காலம் சென்று அழிக்கொழிந்தன. இதற்குக் காரணம் என்ன? அவற்றின் நிலைபேறுடைமை சில்லாத் தாழ் வேயாகும். எல்லாப் பாட்டும் பாட்டாகா. எல்லாப் புலவரும் புலவராக மாட்டார். ஆம்! சிறந்த புலவனே இறவாத கவிதை பாட மூடியும். பாடுகின்ற அத்தனைக் கவிதையும் வாழு

மாயின், இறவாத கவிதை என்று எதைக் காட்ட முடியும்?

எது இறவாத கவிதை? கவிஞர் தன்னை மறந்து நின்று, உள்ளத் தூய்மை உடைவனாகி, உலகை நினைத்து, மக்கள் வாழ்வொடு தானும் பீணங்து அவ்வாழ்வையே தன் கவிதைக்கு நிலைக்களாகக் கொண்டு உணர்வின் உச்சியிலே நின்று பாடுவானுயின், அவன் கவிதை சிறந்து என்றென்றும் வாழும் இறவாத கவிதையாய் வளங்கும். உண்மைக் கவிதைக்கு உள்த் தூய்மை தேவை. நல்ல தூயங்களுடைய புலவன் செய்யும் கவிதை கால வெள்ளத்தைக் கடந்து, தான் வாழ்வதோடன்றி, தவறி வீழும் மனிதர்களுக்கும் வழி காட்டியாய் நின்று, உலகையே தன் நுடன் அழைத்துச் செல்லும். இன்று தமிழர் போற்றும் திருக்குறள் அந்த வகையில் சிறந்த நூலாக அமைவதை அறிகிறோம். இத்தகைய இறவாத கவிதையையும், அதைப் பாடும் புலவனையும் அதனால் உலகம் பெறும் பயனையும் எண்ணி எண்ணிப் பார்க்கிறூர் பாரதியார். அவருடைய இறவாத கவிதை உருபெற்று ஓடிவருகிறது.

‘உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்;
வெள்ளத்தன் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின
பள்ளத்தில் வீழ்ந்தருந்த குருடெலாம்
ஞழிபெற்றுப் பதன் டொள்வார்;
தென் ஞற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்குஅமர் சிறப்புக் கண்டார்.’

என்று காட்டி வையத்திலேயே வானுலக வாழ்வை மலர்விக்கும் திறன் இறவாத கவிதைக்கு உண்டு என்பதை நன்கு எடுத்துக் காட்டுகின்றார். கடவுளர்தம், நிலைகெட்டு அழியும்; கடவுள் நெறி காட்டும் தலைவர்தம் புகழ் யாயந்து ஒழியும்; இறவாத கவிதை பாடு

வதன் மூலம் தாம் என்றென்றும் நிலை பெற்று வாழ முடியும் என எக்களித்தப் பாடுகின்றார் பாரதியார். ஆனால், அந்த உயர்ந்த நிலைபேறுடைய வாழ்வுக்கு மிக மிக இன்றியமையாதது உள்ளத்துய்மையே என்பதையும் அவர் காட்டத் தவறவில்லை. ‘சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி’ என்று வள்ளுவரால் வெறுத் தொதுக்கப்பட்ட கொடுமை உள்ளத்திலிருந்து நீங்க வேண்டுவது முதன் முதலாக இன்றியமையாத ஒன்றன்றோ சினம் நீங்கின், தம்மை ஒறுத்தார் மாட்டும் மாறுபாட்டுக் கருத்து உண்டாகாது. இன்னார் இனியார் என்ற வேறுபாடும் முனைக்காது. ‘கோபமே பாவங்களுக்கெல்லாம் தாய் தந்தை’ என வேறு ஒரு புலவரும் சுட்டிக் காட்டுகின்றார். எனவே, பாரதியார் கொடுமைகளுக்கெல்லாம் முதலாய சினம் நீங்கிய மனத்தோடு கவ்வதை பாடுகின்ற காரணத்தால், இறவாத கவிதை பாடும் ஏற்றத்தால், என்றென்றும் கடவுள் நெறி காட்டிய பெரியாரைக்காட்டி ஒும் தாம் நிலைத்து வாழ முடியும் என்ற உண்மையை விளக்குகின்றார். இதோ அவரது இறவாத பாட்டு:

‘சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்;
தீயதொரு கணியாலே கண்ணன் மாண்டான்;
பலர்புகழும் இராமானுமே ஆற்றில் வீழ்ந்தான்;
பார்மதில் யான்சாகா தருப்பேன் கண்ணார்;’

‘மலிவுகண்ணார் இவ்வண்மை; பொய்கூ ரேன்யான்;
மடிந்தாலும் பொய்க்கரேன்; மானு டர்க்கே
நலிவுமிலை சாவுமிலை கேள்ர கேள்ர
நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை

அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்பொழுது சாவுமங்கே அழிந்து போகும்;
மிச்சத்தை முறச்சால்வேன் சினத்தை முன்னே
வென்றுகீர் மேதினியில் மரண மல்லை.’

என்று அவர் நாணம், கவலை, சினம், பொய், அச்சம், வேட்கை இவைகளே மனிதனை விரைந்து சாவுக்

குழிக்கு அழைத்துச் செல்லும் கொடுமை வாய்ந்தன என எடுத்துக் காட்டி. அவற்றுள்ளாம் முன்னாக, மிகக் கொடியதாய் உள்ள கோபத்தைக் கொன்று, அவ்வாறு சினம் அழிந்த உள்ளத்தால் செம்மை நலம் பெற்றுவ் சாகாது வாழலாம் என எடுத்துக் காட்டு கின்றூர்.

இறவாத கவிதை என்பது வாழ்வொடு பொருங் தியதாய் இருக்க வேண்டும்; மக்கள் என்றென்றும் ஸிலித்து வாழும் வகையில் நல்ல உணர்வுகளைத் தட்டி எழுப்பும் தன்மைகளைப் பெற்றவையாக இருக்க வேண்டும்; என்றென்றும் உயிரினத்தின் ஆக்கத்துக்கு வழி காட்டுவனவாக அவை சிறக்க வேண்டும். பாரதியார் பாடல்களைப் பல வகையாகப் பதுத்துள்ளனர். தேசிய சீதங்கள், சத்திப்பாடல், கண்ணன் பாட்டு, சமூகப் பாட்டு, கதைப்பாட்டு எனப் பல வகையில் அவர் பாடல்கள் பகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில, ஒருகால் எங்கும் விரும்பப்படுவன வாசி மற்றெருருகால் கேட்பாரற்று அழிகின்றன. ஒரு சில எக்காலத்தும் விரும்பப்படுவனவாசிச் சிறக்கின்றன. உரிமை வேட்கையிலே ஆங்கில ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த காலத்திலே அவ்வாட்சியை வீழ்த்த வேண்டி அவர் பாடிய பாடல்களைவாம் அன்று தெருவுதொறும் முழங்கின. ஆனால், இன்று அவற்றைப் பாடுவோர் யார்? பாடத் தேவைதான் என்ன? ஆகவே, அவை இறவாத கவிதை ஆகா! அவை தனிப்பட்ட வகையில் வாழும் ஓர் இந்திய இனத்தை மட்டும் விடுதலைப் பாதைக்கு அழைத்துச் செல்ல உதவின. அத்தகைய தனி வாழ்வைக் காட்டும் பாடல்கள்—அவை தனி மனிதனைப் பற்றியவை யாயினும் சரி, தனி நாட்டைப் பற்றியவையாயினும் சரி—இறவாப் பாடல்கள். ஆகமாட்டா! அவற்றுள் கவிஞர் தன்னை மறக்கவில்லை—தன் நாட்டை மறக்க

வில்லீ—தன் அடிமை வாழ்வையும் அல்லையும் மறக்கவில்லீ. அவை அவனுடைய உள்ளக் குழுறலை உதட்டில் கொண்டு வந்து காட்டும் சொல் ஓவியங்களாய் அமைந்து விட்டன. அவை அந்த வேளையில் கேட்போர் உள்ளங்களைத் தொட்டிருக்கலாம். ஆனாலும், அவை என்றென்றும் வாழும் வளம் பெற்றன எனக் கூற முடியுமா? ஆனால், அவற்றிற்கு மாருகக் கவிஞர் தன்னை—தன் வாழ்வை—தன் காட்டை—ஏன்? — தன் உலகையே மறந்து, நாடெந்கும் வாழ்வைண்டும் என்ற நல்ல உணர்வில் பாட்டிசைப்பானையாயின், அப்பாடல்கள் சாகாவரம் பெற்ற வாழும். நம் சங்ககாலப் புலவர்களும் பலர் இத்தகைய பாடல்களைத்தான் பாடியள்ளனர். இடைக்காலத்திலும் புலவர் சிலர் அவர்தம் அடியொற்றி வாழ்ந்திருக்கின்றனர். பாரதியாரும் அந்த வகையிலே தான் - சாகாவரம் பெற்றவராக வாழும் வகையில் பல நல்ல கவிதைகளை நாட்டுக்குத் தந்திருக்கிறார். அவர் பாடலைத் தெருவுதொறும் முழக்கி விடுதலை பெற்ற இன்றைய அரசாங்கம், அத்தகைய பாடல்களைத் தொகுத்து, சிறந்த முறையில் வெளியிட்டு, உயிரோவியங்களாகிய அவைகளை உவகுக்குப் பயன்படு முறையில் அளிக்க வேண்டும். அவர்தம் துணை இல்லாமலே அப்பாடல்கள் இறவாத கவிகளாக என்றென்றும் வாழும். எனினும், பாரதியாருக்கு நன்றி தெரிவிக்கும் முகத்தானுவது இந்த அரசாங்கம் இந்த வகையில் செயலாற்றிச் சிறந்த பதிப்புக்களைக் கொண்டு வருமாயின், ‘பொன் மலர் நாற்ற முடைத்து,’ என்பது போலச் சிறப்புறம் என நினைக்கின்றேன்.

இனி, பாரதியார் பாடிய இறவாத கவிதைகளை ஒன்றன்பின் ஒன்றுக்க் காண்போம்: உலகம் நல்ல வகையில் வாழ்வைண்டுமாயின், அதில் வாழும் மக்கள்

அனைவரும் வசிறு ஆர உண்டு, பசியும் பிணியும் பகை
யுமற்று வாழ வேண்டும். சமதர்மச் சமுதாயம்
உதட்டளவில் அன்றி உண்மையில் நாட்டில் நன்கு
செழிக்க வேண்டும். ஒருவன் வாட, அவ்வாட்டத்தின்
பயனை மற்றவன் தன் வாழ்வுக்குப் பயன் படுத்த
லாகாது. இந்த உண்மை ஒரு காலத்துக்கு மட்டும்
பொருந்து வதன்று. உயிரினம் வாழும் என்றென்றைக்
கும் பொருந்தும் உண்மை இது. எல்லோரும் உண்டு
சிறக்க வாழ வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து
சாகாக் கவிதை செய்த வள்ளுவனார்,

‘ இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.’

என்று கூறி உலகை உண்டாக்கிய இறைவன்
எண்ணம் அனைவரும் நன்கு வாழ வேண்டும் என்பது
தான் என்பதையே எடுத்துக் காட்டுகின்றார். இதை
அடிப்படையாகக் கொண்ட பாரதியார், உரிமை
நாடுகள் சட்டமாக்கி என்றென்றும் காப்பாற்ற
வேண்டிய விதியாகக் கருதி,

‘ இனிஒரு விதிசெய்வோம்;—அதை
எந்தாளும் காப்போம்;
தனிஒருவனுக்கு உணவிலைனில்
சகத்தினை அழித்திடுவோம்! ’

என்று ஆவேசப் பாட்டாகப் பாடி விட்டார்.

இனி, இவ்வாறு அனைவரும் இணைந்து வாழும்
வாழ்வே சமதர்மச் சமுதாயத்தைக் காட்டி, வேறு
பாடற்ற வகையில் அனைவரையும் ஒன்றிய உணர்வில்
வாழவைப்பதாகும். அப்போது மக்கள் அனைவரும்
தங்கள் முன் தோன்றும் வேறுபாடுகளை மறந்தவர்
களாய்,

‘ எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்நிலை
எல்லாரும் இங்ஙாட்டு மன்னர்.’ (பாரத சமு.)

என்று எக்காளமிட்டுப் பாடுவார். பாரதியார் இந்த அடிப்படையை மனத்தில் வைத்தே சாகாக் கவிதை களைப் பாடியிருக்கின்றார். இவருடைய குயிற்பாட்டி லும், பிற பாடல்களிலும் இந்த உண்மையை விளக்கித் தம் கவிதை பிரமன் படைப்பைக்காட்டி லும் சிறந்து நெடுங்காலம் வாழும் என்பதை விளக்கி யுள்ளார்.

பாரதியார் தமிழ் மொழியிடத்துத் தளராக்காதல் கொண்டவர். எந்த வேறுபாடுக்கிடையிலும், மாறுபாடுக்கிடையிலும் — மாற்றார் தம் படையெடுப்புக்கள், குழ்ச்சிகள், சொடுமைகள் இவற்றுக்கு இடையிலும் அன்னைத் தமிழ் அழிவின்றி—இறப்பின்றிச் சிறக்க வாழும் என்ற நம்பிக்கை உடையவர். ‘என்றும் உள் தென்தமிழ்’ என்ற கம்பனைப் பாராட்டிய கவிஞர்கள்ரா இவர்! எனவே, தம் தாய்மொழி என்றும் சிறக்க வாழும் என்ற உண்மையை உணர்ந்தவர் இவர். அத்தமிழ் மொழியை வாழ்த்தும் முகத்தான் அதன் நிலையை உலகுக்குக் காட்டிய சாமிளாத ஜயர் அவர்களை வாழ்த்துகின்றார் பாரதியார்.

தமிழ்ப்புலவர்களை நிலை அன்று மட்டுமன்ற இன்றும் உயர்ந்து விட்டது என்று யாரும் கூற முடியாது. ஒரு சில ஈல்லறிஞர்கள் தத்தமது சொந்த உழைப்பினாலும் முயற்சியினாலும் முன்னுக்கு வந்திருந்தாராயின், அவ்வாறு வந்தவர்களைத் தட்டிக் கொடுத்துத் தழுவிச் செல்லும் ஒரு நிலையிலன்றி இன்றைய உரிமை பெற்ற தமிழ் நாட்டு அரசாங்கம் தமிழ்ப்புலவர் நிலையைத் தாழ்த்தியே வைத்துள்ளது. தமிழையும் தமிழ்ப்புலவர்களையும் ஓம்பிப் புரந்து உயர்த்த வேண்டியவர்களே அவர்களையும் தமிழையும் தாழ்த்தித் தமிழிலேயே பேசி ஏனானமும் செய்கின்றார்கள். எனவே, இன்றைய உரிமை நாட்டி ஒருங்கூட இந்தியாவில் பிற மொழிகளில் புலவர்கள் போற்றப்பட

படுகின்ற அந்த அளவிற்குத் தமிழ்னாட்டில் தமிழ்ப் புலவர்கள்—தமிழாசிரியர்கள்—போற் றப் பெற வில்லை. கடந்த சில ஆண்டுகளில் தமிழாசிரியர்கள் பல முறை ஆள்வோரை அண்டிக் கண்டும், தம் குறை கீங்கவல்லை என்பதை நாடு அறியும். இந்த ஸிலையிலே தான் பாரதியார் காலத்தில் தமிழாசிரியர் ஸிலை இருங் தது. அன்றும் நன்கு கற்றறிந்த ஒரு சிலரை நாடு போற்றிற்று. சாமிநாத ஜூயர் அத்தகைய போற்று தலைப்பெற்ற ஒருவரே எனினும், பொருள் ஸிலையில் அவர் உயர்ந்திருந்தார் என்று கூற முடியாது. இவற் றையெல்லாம் எண்ணிய பாரதியார் அவரை விளித்து, இருக்கும் குறைகளைப் பற்றி வருந்தா வாழ்வை மேற் கொள்ளச் சொல்லி, சாகாவரம் பெற்ற தமிழ் வாழும் வரையில் அச்சாமிநாதரும் வாழ்வார் எனக் காட்டுகின்றார்:

‘நிதியறியோம் இவ்வகைத் தொருகோடு
இன்பவகை நித்தம் துய்க்கும்
துதியறிவோய், அவர்கொஞ்சின் வாழ்த்தறிவாய்த்
குடங்கைகள் கலைஞர் கோவே!'

எனச் சாமிநாத ஜூயர் அவர்களை அன்பால் விளித்து,

பொதியமலைப் பிறங்கெமாழி வாழ்வறியும்
காலமெல்லாம் புலவோர் நாவில்
துதியறிவாய், அவர்கொஞ்சின் வாழ்த்தறிவாய்த்
இறப்பின்றித் துவயகு வாயே.’’ (சாமி. 3)

எனச் சாகாவரம் பெற்ற தமிழை முன்னிறுத்தி அவரை வாழ்த்தும் ஸிலை அறிந்தறிந்து போற்றத் தக்க தொன்றுகும்.

இறவாத கவிதை பாட எல்லாவற்றையும் ஒத்து கோக்கும் பண்பு வேண்டும். தூய உள்ளமே அணித்தையும் காய்தல் உவத்தல் அகற்றி ஒத்து கோக்கும் யண்பு பெற்றிருக்கும். பார்க்குமிடமெங்கும் உற்றவரன்றி மற்றவர் இல்லை என்ற எல்லுணர்வு அந்தத்

தூய உள்ளத்தில் முகிழ்த்தெழும். பகைவரிடத்தும் வேறுபாட்டினைக் காணுது அந்த நல்லுள்ளாம். ஆம்! அந்த உள்ளங்கான் ‘பகைவனுக் கருள்வாய்’ என்று பண்ணவனை நோக்கிப் பாட்டிசைக்கும். பாரதியார் அந்தப் பண்பட்ட உள்ளாம் பெற்றவர்; உதட்டால் மட்டுமன்றி உள்ளத்தாலும் இனிமை கண்டு—இறைவன் தோற்றத்தை எவ்வயிரிடத்தும் எல்லாப் பொருளிடத்தும் கண்டு—அனைத்தையும் கருத்தால் ஒத்து நோக்கியவர். அந்த நோக்கமே அவரை இறவாதகவினை பாடவைத்தது.

‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா!—நின்றன் கரியச்சும் தோன்றுதையே நந்தலாலா!
திக்குள் விரலைவைத்தால் நந்தலாலா!—நின்னைத் தீண்டுமின்பம் தோன்றுத்தா நந்தலாலா! (நந். 1)’

என்று தீயிடை சிற்கும் திடம் பெற்ற உள்ளாம் பெற்றுச் சாகா வாழ்வைத் தேடிக்கொண்ட அவர் திறம் போற்றத் தக்கதே! இறைவன் ஜம்புதமாகி அவற்றுள்ளுக்கும் பொருளாகியும் சிற்கின்றுன் என்பதை,

‘நூகாசம் தீ கால் நீர் மண்
அத்தனை பூதமும் ஒத்து விறைந்தாய்’
(சாகா வரம் 1)

என்று பரமன் யாண்டும் நீக்கமற சிற்கின்றுன் எனக்காட்டுகின்றார். ‘சாகா வரம் அருள்வாய்’ என்று இறைவனை நோக்கிப் பாடும் பாட்டிலே அவர்தம் சாகாதகவினை சிறக்க வாழ்கிறது. மேலும், பாரதியார் அனைத்தையும் தாமாகக் கருதிச் சாகாது வாழும் வகையையும் காட்டுகின்றார்.

‘வானில் பறக்கும் புள்ளை லாம்நான்
மன்னில் திரியும் விங்கெ லாம்நான்
ஊனில் வளரும் மலெர லாம்நான்
காற்றும் புனலும் கடலு மேநான்’ (நான். 195)

என்று அனைத்தையுமே தாமாகக்கண்டு அதனால் சிறக்கின்றார் பாரதியார். மாற்று நிலையில் வாழும் மக்களை

மட்டுமென்றிப் பறவை வீலங்குகளையுங்கூடப் பக்கத் தில் அழைத்துப் பாராட்டவேண்டும் என்ற உண்மையைக் குழந்தைகள் மேல் வைத்து,

'கொத்தித் தீரியும் அந்தக் கோழி
அதைக் கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் தீரியும் அந்தக் காக்கை
அதற்கு இரக்கப்பட வேணுஷ் பாப்பா!' (பாப். 3)

என அழகாகப் பாப்பாப் பாட்டிசைத்து மகிழ்விக் கிரூர்.

குழந்தைகளுக்கு மட்டுமென்றி, இல்லறத்தில் வாழும் பெரியவர்களாகிய ஆனுக்கும் பெண் னுக்கும், அல்லாத பிற மக்களுக்கும் உள்ளிறைவும் உழைப்புச் செல்வமுமே வாழ்வின் அடிப்படைகள் என்ற இறவாத உண்மையைப் பலவிடங்களில் தம் பாடல் முழுதும் காட்டிக் கொண்டே செல்கிறூர் பாரதியார். அவற்றுள் இரண்டொன்றைக் காணல் நலம்:

'ஆனும் பெண்னும் நிகிரெனக் கொள்வதால்
அறிவு லோங்கி இவ் வையம் தழைக்குமாம்;
பூணும் நல்லறத் தோழிங்குப் பெண்ணுரு
போங்கு நிற்பது தாய்சிவ சக்துயாம்.' (புதுமைப். 4)

என்ற ஆணையும் பெண்ணையும் இணைத்ததோடு அமையாது, அத்தாய்நை பிறவற்றினும் மேம்பட்ட சக்தி நிலையில் சாகா வகையில் வைத்துப் போற்றக்கூடிய ஒன்று என விளக்கிச் செல்கிறூர். உழைப்பின் சிறப்பை,

'வயிற்றுக்குச் சோறுண்டு கண்மர்—இங்கு
வாழும் மனிதர்கள் லோர்க்கும்
பயிற்றி உழுதுண்டு வாழவீர்;— பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டா.' (முரச. 23)

என்ற அடிகளில் விளக்குவதோடு, இன்று நாட்டில் மக்கள் விழையும் சமதர்மச் சமுதாய வாழ்வையும்

படம் பிடித்துக் காட்டும் வகையில் பாராட்டுகின்று
ரன்றே?

இந்தப் பண்பாடும் உள்பபாங்கும் நாம் மேலே
கண்டபடி எல்லாவற்றையும் இறையெனக் காணும்
கண்ணுக்கும் உள்ளத்துக்குங்கான் அமையும் என்ற
உண்மையைப் பலவிடங்களில் பாரதியார் காட்டு
கின்றார். அவற்றுள் மிகச் சிறந்த ஒன்றினை ஈண்டு
எடுத்துக்காட்ட விழழகின்றேன்.

'உயிர்களையாம் தெய்வயன்றிப் பிறவொன் றில்லை;

ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;

பயிலும்உயிர் வகைமட்டு மன்றி யிங்குப்

பார்க்கின்ற பொருளையாம் தெய்வம் கண்டார்'

(கய. 18)

என்று வாழும் உயிர்பொருள்களில் மட்டுமன்றி உயிர்
ஏற்ற பொருள்களிலும்கூட எல்லாவற்றிலும் யாண்டும்
ஈக்கமர நிறைகின்றவன் இறைவனே என்று காட்டி,
அந்த இறைவனது கூறுகளாக உள்ள இவ்வுயிர்கள்
அவ்வண்மையை உணர்ந்து உள்மொத்து இன்பில்
வாழ வேண்டும் என்றும் எடுத்துக் காட்டுகின்றார்.

இன்னும் பாரதியாரின் வசன கவிதை முழுவது
லும் இவ்வண்மையை நன்கு காட்டக் காணலாம்.
மக்கள் சாகாவரம் பெற்று வாழ்வதற்கு இந்த
உயர்ந்த பண்பாடு ஏற்றதாகும். இதை மனித
குலத்தின்மேல் மட்டும் ஏற்றிக் காட்டுவதோடு
அமையாது, சாதாரணக் கயிறு, கல், மண் முதலிய
வற்றின் மேலும் ஏற்றிப் பாரதியார் காட்டுவது அவர்
நூல் வழியே கற்றுக் கற்று அறிக்கு மகிழ வேண்டு
வதேயாகும்.

இவ்வாருன உண்மை நிலையினை உலகம்
உண்டான காலந்தொட்டுப் பலப்பல அறிஞர் பாடிக்
காட்டி அறிவித்துத் தமது இறவாத கவிதை வழி

விளக்கி ஸ்ரீ போதிலும்கூட, நாட்டில் நீதி கெட்டு, நேர்மை யற்று, மக்கள் வாட்டப்பெறுவதைப் பார்க்கின்றோம். உண்மைக்கும் நேர்மைக்கும் நீதிக்கும் பண்புக்கும் பாடு படுகின்ற மக்கள் பாதாளத்தில் தள்ளப்பெற, அதர்மம், கொடுமை, ஆணவம் அனைத்தும் தலை விரித்தாடுவதை இன்று உலகில் காண்கின்றோம். இந்த ஸ்லீ உலகில் என்றென்றும் ஸ்லவும் ஸ்லீதான். இதைப் பாரதியாரும் காண்கின்றார். எனவே, இந்த கொடுமையின் வெற்றியும் வஞ்சகத்தின் வாழ்வும் என்றென்றும் ஸ்லீயா எனக் காட்டுகின்றார் அவர். ஆங்கில ஏகாதிபத்தியக் கொடுமையினை உள்ளத்து வைத்து, அதன் கொடுமையெல்லாம் சில காலத்தில் அழிய வேண்டுவதுதான் என்று கூறி, என்றென்றும் நாடாளும் நல்லவர், அறைநீர் பற்றி, மக்கள் அல்லல் மாற்றிச் செம்மை நலம் பரப்பி ஆளவேண்டும் என்கிறார். அவ்வாறு ஆளாது தம் அகங்காரத்தால் செருக்குற்று நாட்டில் அல்லையும் அவதியையும் பினைத்து மாற்றுவரையும் மற்றவரையும் வம்புக்கு இழுத்து வாடவைப்பார்களோயாயின், அவர் தம் வாழ்வு என்றென்றும் இராது என்றும், விறைவில் அழிக்கொழியும் என்றும், முடிவில் அறமே வெற்றி பெறும் என்றும் கூறி, உலகம் உள்ளளவும் ஸ்லீக்க வேண்டிய உண்மையை உணர்த்துகின்றார். ஆகவேதான் அவர் கவிதை ‘இறவாத கவிதை’ ஆகின்றது;

பாஞ்சாலீ சபதத்தில் துரியோதனன் கொடுமையை விளக்குமுகத்தான், அவன் கொடுமை என்றென்றும், சிறக்காது என்றும், அறமே இறுதியில் வெல்லும்மென்றும் காட்டுகின்றார்.

“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமமறு படிவெல்லும்’ எனும்தி யற்கை
மருஷத்தை நம்மாலே உகைம் கற்கும்
வழிதேடி விதிஇந்தச் செய்கை செய்தான்;

கருமத்தை மேன்மேலும் காண்போம்; இன்று
 கட்டுண்டோம்; பொறுத்திருப்போம்; காலம் மாறும்;
 தருமத்தை அப்பொழுது வெல்லக் காண்போம்;
 தனுவுண்டு காண்மெம் அதன்பேர் என்றுன்,"(பாஞ். 238)

என்னும் பாடல் உலகம் உள்ளளவும் செருக்கித்திரியும் அரசுகளுக்குப் பாடமாக அமைகின்றதன்றே! நான் இன்று இந்த நெறியிலே தமிழ் மக்கள் முன் இப்பாடலை இட்டு—பாரதியாரின் இறவாத கவிதைகளையிட்டு—என் உரையை முடிப்பேன். ஆம்! நல்லவர் வாட்டம் இறுதியில் நன்மைக்கே வழி காட்டும். ஆகவே, உலகம் என்றென்றும் வாழ நலமாற்றி, அனைவரையும் அனைத்தையும் ஒத்து நோக்கி, வையத் தையும் வாழவைத்து, நாமும் வாழ்வோம். அவ் வாழ்வைப் போற்றும் கவிதைகளே 'இறவாத கவிதைகள்'. அவை காட்டும் நெறிகளே இறவாத நெறிகள். 'அறம் வெல்லும்' பண்பே இறவாத பண்பு! 'அத்தகைய இறவாத கவிதையும் அவை காட்டும் பண்பும் பயனும் வாழ்க!' வளர்க்க! எனக்கூறி என் உரையை முடித்துக்கொள்கின்றேன். வாழ்க பாரதி யாரின் இறவாத கவிதைகள்! வளர்க அவர் புகழ் நெறிகள்!

7. கடவுளும் காதலும்

உலகில் கடவுள் நெறி பல்லோரால் போற்றப்படுகின்றது. வழிபடு முறையும் வாழ்த்தும் செறியும் எத்தனையோ வகையில் மாறுபடுகின்றன. என்றாலும், முடிவில் அணைத்தும் ஒன்றாகவே முடியும் என்பர் சம நெறியீட்டாளர். பல்வேறு சமயங்களை நிதிகளாகவும், கடவுள் அவையெலாம் இறுதியில் சென்று சேரும் கடலாகவும் காட்டப்பெறுவதை அறிவொம். எனவே, வழிபாட்டு முறை மாறுபட்டாலும், கடவுள் உணர்வு பலரிடம் குடிகொண்டுள்ளது என்பதை அறி வோம். சிலர், ‘கடவுள் நெறி கொள்ளின், காதல் நெறியில் உயிர்கள் செல்ல இயலாது,’ என்று வாசிடுவர்; ‘காதல் கடவுள் நெற்க்கு முற்றிலும் மாறுபட்டது,’ என்றும் கூறுவர். ‘கடவுளை அடைய வேண்டுமாயின், காதலை அறவே கைவிட வேண்டும்,’ என்பர். வேதாந்திகள் உலகம் அணைத்தும் மித்தை என்று காட்டி, ‘பெண்ணையியதொரு மாயப் பிசாசம்’ என்றுகூடப் பெண்களை நின்திப்பார்கள். ஆனால், ஆழ்ந்து நோக்கின், உண்மைக் கடவுள் நெறி மனத்தூய்மையிலேதான் உள்ளதென்றும், மனத் தூய்மை உடையார் இல்லற வாழ்வில் மனைவி மக்களோடு வாழ்ந்திருப்பின் இறையருள் பெறக் கூடும் என்றும் கூறுவர்.

‘மனத்தகத் தழுக்கருத மெளனயோக ஞானிகள்
வளத்தகத் திருப்பினும் மனத்தகத் தழுக்கரூர்;
மனத்தகத் தழுக்கருத்த மெளனமறற விரதுகள்
தனத்தடத் தருப்பினும் மனத்தகத் தழுக்கரூர்.’
என்னும் சித்தர் பாடல் இது பற்றியே எழுந்ததாகும்.
இன்பம் இருவகையாகப் போற்றப்படுகின்றது.
ஒன்று சிற்றின்பம்; மற்றது பேரின்பம். இரண்டும்

முறைப்படி மேற்கொள்ளும் இன்ப நெறிகளேயாகும். காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பெறுவது சிற்றின்பமாகும். அது போன்றே, ‘ஈயும் நானுமாய் ஏக போகமாய்’ இயைந்து வாழ்வோம்,’ என்று ஆண்டவனை வேண்டி இரண்டறக் கலத்தல் பேரின்ப மாகும். எனவே, இரண்டும் தம்மை மறந்து, இரு வரும் ஒருவராக இயையும் சிறப்பிலேதான் முடிகின் றன. இல்லறத்தில் சிறக்க வாழ்ந்து, ‘அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை,’ என்பதை நிலை நாட்டி உயர்ந்தவர்களே, பின் இறைவனைடு இரண்டறக் கலக்கும் பேரின்ப வாழ்வுக்கும் உரியவர்களாவார்கள் என்ற உண்மை நன்கு புலனுதம். பெரிய புராணத்தில் வரும் நாயன்மாருள் பலர் இல்லறத்தில் வாழ்ந்து இறையதியுற்றது இந்த உண்மையைத்தான் காட்டுகின்றது. இந்த உண்மையின் அடிப்படையிலேதான் மாணிக்கவாசகர் தம் திருக்கோவையாரும் பிற கோவைகளும் உருவாயின. எனவே, சிற்றின்ப வாழ்வும் பேரின்ப வாழ்வும்—கடவுள் நெறியும் காதல் நெறியும்—ஒன்றை ஒன்று பற்றி வாழ்வனவே. இந்த உண்மையைப் பாரதியார் தம் பாடலில் பல வகையில் விளக்கிக் காட்டுகின்றார்.

காதல் என்பது தாய்மை உடையது; மாற்றம் இல்லாதது; என்றென்றும் பற்றிக்கொண்டு வருவது. ஒரு தலைவி, தன் தலைவன், ‘இந்தப்பிற்பிற்பில் உன்னை விட்டுப்பிரியேன்,’ என்று கூறக் கண்ணீர் வடித்தாள் என்பதை வள்ளுவார்,

‘இம்மைப் பிறப்பில் பிரியன் என்றேனுல்
கண்ணிறை ஸிர்கொண் டனன்!’

எனக்கிருர். எனவே, அவர்களுக்குள் உண்டாகிய காதல் உறவு என்றென்றும் பிரிக்க முடியாத ஒன்று கும்; அது என்று கோன்றியது எனவும் காட்ட முடியாது. தேவைபாயின், மணம் புரிந்து, அன்றேல்,

விடுதலைவேண்டும் இருபதாம் நூற்றுண்டின் மணி நேர—ஏற்ற நேரக் காதலன் ருதமிழருடையது. அவர் தம் பிணைப்பு எத்தனை பிறவி எடுத்தாலும் பிரிக்க முடியாதது. இதைத்தான் பாரதியார்,

‘நேற்றுமுன் ணளில்வந்த உறவன்றடி—மிக

நெடுமேப்பண்டைக் காலமுதல் நோந்துவந்ததாம்.

இன்னும் கடைசிவரை ஒட்டிருக்குமாம்—இதற்கு என்னைப் படுவதில்லை ஏழகண்ணம்மா!

என்று ‘கண்ணம்மா என் காதலி’யில் நன்கு காட்டு கின்றார். எனவே, காதல் என்பது கடவுளைப் போன்று என்று தோன்றியது, என்று மறைவது எனக் காட்டக் கூடாத தாய், கட்புலனுகாது உள்ளத்துணர்வாலேயே உய்த்து அறியும் தன்மைத்தாய், தன்ன மறந்தாரை வாழவைப்பதாய் அமையும் ஒப்பற்ற ஒன்றுகும். இதனுலையே நம் நாட்டுக் கடவுளரையெல்லாம் சத்தியோடு இணைத்துக் காட்டுகின்றனர் பெரியோர். யோகத்தலே நிற்கும் சிவசத்தியாகிய அந்த அன்னை தானே போகத்துள் போகமாய் நின்று உலகம் உய்ய அருள் செய்கின்றன. இதையே சித்தியார், ‘யோகி யாய் இருங்கெவர்க்கும் யோகத்தைப் புரியும் இறைவனே போகியாய் இருங்கு போகத்தையும் அளிப்பன்,’ எனக் காட்டுகின்றது. பாரதியார்,

‘யோகத்தி ணேகி ரற்றவள் உண்மையும்

ஒன்றென நன்றநிவாள்—உயர்

போகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும்

பொற்குவை தானுடையாள்.’ (எங்கள் தாய். 27)

எனப் பாடுகின்றார். மேலும், அவர் தோத்திரப்பாடல் ஒன்றில் துறந்தாரைக்காட்டி லும் பெருமையுடையவர் இல்லறத்தில் இருங்கு மற்றவரை வாழ வைத்துத் தாழும் வாழ்பவரே எனக் காட்டி நன்கு இதை விளக்குகிறார்.

* துறங்தார் திறமை பெரிததி னும்பெரி தாகுமிங்குக்
குறைந்தாரைத் காத்துள்ளி யார்க்கு உண வீந்து குல்மகனும்
அறங்தாங்கு மக்களும் ரீதி வாழ் ஏன்ன அண்டமெல்லாம்
சுறங்தாரும் நாதனைப் போற்றிருத தொண்டர் செயும்தவமே. ’

(96)

என்பது பாரதியார் வாக்கு.

இனி, பாரதியார் கடவுளைப் போற்றுவதே காதல் நெறிதான் எனக் காட்டுகின்றார்; கடவுள் வழி பாட்டையே காதல் என்கின்றார். ‘முன்று காதல்’ என்ற தலைப்பிலே அவர் சரசுவதி, இலக்குமி, காளி ஆகிய மூன்று தெய்வங்களையும் முன்னிறுத்தி, வழிபாடு ஆற்றுகின்றார். காதல் இன்பத்துக்கும் கடவுள் உணர் வுக்கும் அடிப்படைப் புலனும் பொறிகளுமாகி சின்ற அன்னையே காளி எனக் காட்டுகின்றார்.

* யாது மாகின்றுய —காளி—எங்கும் நீசிரைந்தாய்;
தீது நன்மை யல்லாம் —காளி—தெய்வ லீலையன்றே?
ஃதம் ஜந்துமானுய —காளி—பொறிகள் ஜந்துமானுய;
போத மாகின்றுய —காளி—பொறியை வஞ்சிவின்றுய.

(30:1)

இன்ப மாகிவிட்டாய —காளி—என்னு ளேபுகுந்தாய்;
பிண்பு நின்னையல்லால் —காளி—பிறிது நானுமடண்டோ?
அன்ப விற்துவிட்டாய —காளி—ஆண்மை தந்துவிட்டாய்;
துன்பம் நீக்கிவிட்டாய —காளி—தொல்லை போக்கிவிட்டாய்.

(30:2)

என்று பாரதியார் தம்மை மறந்து காளியொடு ஒன்றிப்பாடும் காதல் நெறிப் பாட்டில் நம்மை நாம் மறக்க முடிகிறதன் ஓரு!

இனி, கடவுளைப் பற்றிப் பாரதியார் கொண்ட கருத்தினைக் காண்போம். மதம் மதம் என்று மதம் பிடித்து, தன் தெய்வம் என்தெய்வம் என்று போராடும் நாகரிகக் காலத்தில் நாம் வாழ்கின்றோம். பாரதியாரும் இந்தச் சமய வேறுபாட்டைக் கண்டவர் தாம். என்றாலும், சமயத்தின் பேராலேயே இலட்சக் கணக்கான கொலைகள் புரிந்து நாடு பிரிந்த அங்கரிக்

நிலையை அவர் காணவில்லை சமயக் காழ்ப்பும் அதன் வழித்தகாத் செயல்களும் நிகழ்வதை எல்லாம் அவர் நன்கு கண்டித்து ஒன்றிய சமய நெறியை உணர்த்து கிறார்.

‘அயிரம் தெய்வங்கள் உண்டொன்று தேடி

அறியும் அறிவிலிதான்! – பல

லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்

டாமெனல் கேள்ரோ?’ (அறிவே.1)

என்று பாரதியார் அறிவே தெய்வமெனக்காட்டி, அவ்வறிவு நெறியில் வாழ்வதே வாழ்வில் செம்மை நலம் பெற்றுச் சிறக்க வாழும் வழி என்பதையும் காட்டுகின்றார். இன்று உலகில் எத்தனையோ தெய்வங்கள் தலை விரித்தாடுகின்றன. ‘செத்துச் செத்துப் பிறப்பதைக் கேவென்று, பத்தி செய்மனப் பாறுகள்’ என்ற ஆயிரத்து முந்நாறு ஆண்டுகளுக்கு முன் அப்பர் பெருமானூர் கூறியபடி கடவுளைப் பிரித்துக் கல்லாகிய நெருஞ்சத்தோடு வாழும் மக்களே நாட்டில் பலராக உள்ளமை காண்கின்றோம். தமிழ் நாட்டுப் பழஞ்சமயங்களாகிய சைவ வைணவம் ஆகிய இரண்டிலும் எத்தனை வேறுபாடுகள் உள்ளன! மெய்ச் சமய நெறி போற்றும் நல்ல சமயத் தலைவர்கள் எல்லாருங்கூடப்—பிற சம்பந்தர் மணிவாசகனுர் போன்றவருங் கூடப்— சமயங்களைப் பழித்துரைக் கின்றார்களென்றால், இந்த நிலையை, என்ன சொல்லி இரக்கப்படுவது! இதனாலே தான் போலும் இன்று வரை நாட்டில் அமைதி காணவில்லை! சைவ வைணவத்தில் மட்டு மன்றிப் பிற சமயங்களாகிய பெளத்தம், சமணம், கிறித்தவம், மகம்தியம் போன்ற வற்றுள்ளும் இந்த வேறுபாட்டு உணர்ச்சி இருப்பதை அறிகின்றோம். இடைக்காலத்தில் நடந்த சிலுவைச் சண்டைகளும் (Wars of crusades), இன்று இலங்கையில் கானும் காட்சியும், இடைக்காலத்தமிழ் நாட்டுச் சமயப் போராட்டங்களும் எதைக் காட்டுகின்றன?

இந்த வேறுபாட்டு சிலை கடவுள் பெயரால் இருக்கும் வரையில் நாடும் உலகமும் நிச்சயமாகத் திருந்தர்; இந்த வேறுபாடுக் கொல்லாம் நாட்டில் உண்டாகக் காரணம் என்ன? இடைக்காலத்தில் அவ்வச்சமயத்தில் தோன்றிய பல்வேறு சமயத் தலைவர்கள் தத்தம் கொள்கைகளைப் பரப்பித் தாம் தாம் உயர் வேண்டும் என்ற ஒரே சுயகலக்குறிக் கோளாலே உண்டாக்கிய பல சாத்திரங்களே இவ்வேறுபாட்டு உணர்வுகளுக் கெல்லாம் காரணமாய் அமைகின்றன. மற்றும், ஒன்றூன இறைவனைப் போற்றிப் புகழும் நெறி விட்டு, கண்டவரைக் கடவுளாகக் காட்டி உலகை ஏமாற்ற நினைக்கும் சில உலுத்தர்தம் செயலும் காரண மென்பதும் நாம் அறிவோம். இவற்றையெல்லாம் எண்ணிலீ எண்ணிலீப் பார்க்கிறோர் பாரதியார். அவர் உள்ளம் குழுறுகிறது! குழுறுல் பாட்டாக வெளி வருகின்றது. பாடுகிறோர்—பாடுகிறோர்—மனம் சலிக்கும் வரையில் பாடுகிறோர் நாமும் அவர் பாட்டைப் பாடுகிறோம்; வின் முட்டும் வரையில் பாடுகிறோம். ஆனால், செயலாற்றும் பொழுதுதான் சிந்திப்பதில்லை. இதோ அவர் பாடல்களுள் இரண்டொன்றைத் தருகின்றேன்:

‘சாத்திரங்கள் ஒன்றும்கானூர்—பொய்ச்
சாத்திராப் பேய்கள் சொல்லுங் வாரத்தை ஞமியே

கோத்திரம்ஒன் ரூயிருந்தாலும்—ஒரு

கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழுவார்;

தோத்திரங்கள் சொல்லி அவர்தாம்—தமைச்

குதுஶய் சீர்களைப் பணிந்திடுவார்;

ஆத்திரங்கொண்டே ‘இவன் சைவன்;—இவன்

அரிபக்தன்,’ என்றுபெருஞ் சண்டையிடுவார்’

(நெஞ்ச.)

என்றும்,

‘கத்த அறிவே சிவம் என்று கூறும்

சுருதிகள் கேள்ளோ!—பல

பித்த மதங்களி லேதடுமாறிப்

பெருமை அழிவீரோ!’ (அறிவே தெய்வம். 3)

என்றும், பல்வேறு மதங்களைத் தோற்றுவித்து அதனால் மாறுபாட்டை வளர்க்கும் கொடியரை எண்ணி நெங்கு நைங்கு நைங்கு பாடுகின்றார். மேலும் அவர்,

‘தெய்வம் பலபல சொல்லி – பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்ய அனைத்திலும் ஒன்றாய் – எங்கும்
ஓர்பொருளாவது தெய்வம்;
‘யாரும் பணிந்திடுங் தெய்வம் - பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்
பாருக்குள் ளேதெய்வம் ஒன்று;— இதில்
பற்பல சண்டைகள் வேண்டா.’

என்று ‘ஒருவனே தேவன்’ என்ற உயரிய தமிழ்க் கொள்கையை நிலைநாட்ட அரும்பாடு படுகின்றார். உலகில் ஒன்றான இறைவனைப் போற்றி வணங்குதலை விட்டு, அவனைப் பல கூருக்கி, அக்கூறுகளாலேயே தமக்குள் போரிட்டுத் தம்மைத்தாமே மாய்த்துக்கெள் ஞாம் மனித சமுதாயம் இந்த உண்மையை உணர்ந்து வாழின், நலமுண்டு. ஆனால், இன்றைய மனிதன் போக்கு வேறு நெறியில் செல்லுவதால், நாம் எங்குச் சென்று எப்படி நிற்போம் என்பதையே நம்மால் அறிய முடியாது தடுமாறுகின்றோம்! ஒன்றை மறைக்க மற்றிருக்க கொடுங் தொழிலில் செய்ய முன்னிற கின்றோம்! மானமாக வாழுவேண்டிய வகைவிட்டு, மானமிழாந்து, மதிகெட்டு, மற்றவர் அடி நக்கி வாழும் நிலையில் மனித சமுதாயம் செல்கின்றது.

‘மானம் சிறிதென்றெண்ணி
வாழ்வு பெரிதென்றெண்ணும்
ஈளர்க் குலகங்தனிலே – கிளியே!
இருக்க நிலைமையுண்டோ!’

என்றும்,

‘தேவியர் மானமென்றும்
தெய்வத்தின் பக்தியென்றும்
நாவினால் சொல்வதல்லால் – கிளியே!
நம்புத ஸாற்றுாடு!’

என்றும், ப.னிதனை நோக்கிக்கூற மனமில்லாதவராய்க் கிளியை நோக்கிக் கூறி, மனிதனுடைய இழிசிலையை எடுத்துக் காட்டுகின்றார். இவ்வாறு கடவுள்து உண்மை நெறியை உணராது, உலகம் எங்கெங்கோ சென்று இடர்ப்படுகிறது என்றும், உண்மைக் கடவுள் நெறியை உணராத காரணந்தான் உண்மைக் காதல் வாழ்வை உணராமைக்குக் காரணமாய், வாழ்வில் வழுக்கிவிழும் நிலையில் மக்கள் வாழ்சின்றார்கள் என்றும் காட்டி இவ்வையத்தைத் திருத்த முயன்கின்றார். அவர், ஆனால், அவர் முயற்சியை இம்மனித சமுதாயம் தோற்கடித்து விட்டதை அறிவோம்.

இனி, உட்கார்ந்து முப்போதும் பூசை செய்தும் முடிந்த பயனைக் காணுது கழிபும் பலருடைய செயலும் பாரதியாரின் நினைவுக்கு வருகிறது. அந்தச் செயலீலும் உண்மையும் தின்மையும் கூடின் ஆண்டவனைப் புறவுலகில் மட்டுமன்றித் தன் உள்ளத்திலீலபும் காண முடியும் என்கின்றார் அவர். அவ்வாறு இறைவனைத் தன் நூள் காண்பதே ஞானம் என்கிறார். வான தீயில் ஒளிவிடும் அச்சுரியனைச் சிறு கிணற்றுள் கானுமாறு எங்குள் பரந்துள்ள இறைவனை இதயத்துள் காண பதே ஞானம் என்பது அவர் வாதம்:

“ வாசியைக் கும்பகத்தால் வலியக் கட்டி

மண்போலச் சுவர்போல வாழ்தல் வெண்டும்;

தேசுடைய பரிதியுருக் கிணற்றி நூள்ளீ

தெரிவதுபோல் உங்குள்ளோ சிவனைக் காண்பாய்;

பேசுவதில் பலனில்லை; அனுபவத்தால்

பேரின்பம் எய்துவதே ஞானம் ‘என்றான்’ (சுய. 28)

என்கிறார் பாரதியார். இதைத்தான் போலும் ‘செத்தாரைப் போலே திரி.’ என்று பிறர் சொல்லிச் சென்றார்!

இவ்வாறு கடவுளையும் கடவுள் நெறியையும் காட்டிய பாரதியார், காதலினையும் காட்டுகின்றார்; அத்து

டன் அக்காதலே கடவுள் வாழ்வுக்கு வழி காட்டி என்பதையும் காட்டுகின்றார். அத்தகைய காதல் இன்பமே வையத்துள் வாழும் செறியென்றும், அக்காதலைக் கண்ணினைக் காக்கும் இமை போலக் காக்கவேண்டும் என்றும் கூறுகிறார்.

‘பெண்டு ரத்தினை ஆண்மகன் வீரந்தான்
பேணு மாயின் பிறகொரு தாழ்வில்லை;
கண்ணைக் காக்கும் இரண்டிடமை போலவே
காதல் இன்பத்தைக் காத்திடு வோமடா!’

என்றும்,

‘வாளைக் காட்டி
மையிலகு விழியாளின் காத லொன்றே
வையகத்தில் வாழும்நெறி என்று காட்டி’

என்றும் தாம் காட்ட நினைத்த காதல் வாழ்வு பற்றிப் பாராட்டுகின்றார். கடவுள் நிலை எய்துதற்குக் காதலும் அதைக் காட்டும் மனைவியுமே அடிப்படை என்ற உண் மையை நம் நாட்டுத் தெய்வங்களின் மேல் வைத்து அவர்தம் காதல் வாழ்வே மெய்ச்சத்தியாக அமைகின்றதென்பதையும் விளக்கி, நாழும் காதல் மனையாளைக் கைப்பிடித்துத் வாழுவேண்டும் என்பதை நன்கு காட்டுகிறார்.

ஆதிசக்தி தனைஉடம்பில் அரனும் கோத்தான்;
அயன்வாணி தனை ஓவில் அமர்த்திக் கொண்டான்;
சோதிமணி முகத்தினைச் செல்வ மெல்லாம்
சுரங்தருளும் விழியாளைத் திருவை மார்பில்
மாதவனும் ஏந்தினான்; வானேருக் கேளும்
மாதார்ஜின்பம் போற்பிறிதோர் இன்பம் உண்டோ?
காதல் செயும் மனைவியே சக்தி கண்மார்;

கடவுள்நிலை அவளாலே எய்தல் வேண்டும்.’ (278)
என்று காட்டுவதை அன்றி வேறு எப்படிக் காதலையும் கடவுளையும் பினைத்துக் காட்ட முடியும்?

இனி, கண்ணன், கண்ணம்மா என்ற பகுதி களில் இந்தச் சிறந்த காதல் வாழ்வைக் கடவுள் வாழ்வொடு

பின்ததுக்காட்டுவதைக் கண்டு மேலே செல்லாம். கூள்ளம் இயைந்து வாழும் வாழ்க்கையை அவர் தெள்ளத்தெரியக் காட்டுகின்றார். கடவுள் மக்கள் வாழுவோடு பின்நெங்தவர் என்பதையே பாரதியாரின் கண்ணன் பாட்டு முழுதம் காட்டுகின்றது. கடவுளை எங்கோ அப்பாலுக்கப்பாலாய் இருக்கின்றவராகமட்டும் காட்டிவிட்டு. மக்கள் வாழுவோடு அவரைப் பின்கூக்காலிட்டால், அவரைப்பற்றிக் கவலைப்படுவார்யார்? அவர் மக்களுக்குள் யாதொரு வேறுபாடும் இல்லாமல் அனைவரையும் அருள் நோக்கால் அழைத்துச் செல்லுபவர் என்பதை மக்கள் அறியுமாறு செய்வதே சமயத்தின் அடிப்படையாக இருக்க வீவண்டும். பாரதியார் கண்ணன் எனியவனுக்கி, அன்பருக்கு அருகில் இருப்பவனுக்கக்காட்டி, அவனிடம் உயிர்களைக் காதல் கொள்ளக் கொல்லுகின்றார்.

'ஏழைகள் தோழுமை கொள்வான்—செல்வம்
ஏறியார் தமைக்கண்டு சீறி விழுவான்;
தாமவரும் துன்ப மதிலும்—நெஞ்சம்
தூர்ச்சிகொள் ஓதவர்க் குச்செல்வம் அளிப்பான்.
(கண் 326)

என்று அவனது எளிமையைக் காட்டி அவனிடம் உறவு கொள்ளும் உயிர்கள் நிலையை.

'கனவு கண்டதிலே—ஒர்நாள்—கண்ணுக்குத் தோன்றுமல் இனம்விளங்கவில்லை—எவனே என்னகம் தொட்டுவிட்டான்! வினவக் கண்விழித்தேன்—சக்கியே! மேனி-மறைந்துவிட்டான்! மனதில் மட்டுலுமோ—புதிய-மகிழ்ச்சி கண்டதுடி!' (343)

என்று காட்டிக் கடவுளுடன் காதல் நெறியைப் பின்தது அழுபடக் காட்டுகின்றார் பாரதியார்.

மக்கள் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை இறைவன் அளிப்பனவாகவே கொண்டு, தின்மையுடன் ஏற்றுச் சிறங்கு அவனைப் போற்றி வழிபட்டால், அவன் இறுதியில் வந்து சிறப்பிப்பான் என்ற உண்மையைத்

‘திக்குத் தெரியாத காட்டில்’ என்ற தொடங்கும் பாட்டால் நன்கு எடுத்துக் காட்டுகின்றார். முன்னர்த் துன்பம் தரும் வேடஞைய் வந்தவன் இன்பம் தரும் இறைவனே என்ற உண்மையையும், அஞ்சல் என் ஆண்டவன் அருளும் தன்மையையும்,

கண்ணு! அவ் வேடன்னங்கே போனான்?—உணைக்
கண்டே அலறிவீழ்ந் தானே? மணி
வண்ணு! எனதபயக் குரலில்—எணை
வாழ்விகக வந்ததறுள வாழி!

எனக் காட்டுகின்றார். இசில் கொடுமை இறையருள் முன் சிற்காது என்ற உண்மையையும் அவர் எடுத்துக் காட்டுகின்றார். இறையருள் பெற்று அத்தெய்விகக் காதல் வழிச் சிறந்து சிற்பவர்கள் இடையருது அவனைப் பாடிப் பரவுவார்கள் என்ற உண்மையை,

‘ஓய்வும் ஒழிதலும் ஓல் லாமல்—அவன்
உறவை விளைந்திருக்கும் உள்ளம்;
வாயும் மறப்பதில்லை கண்டாய்—அந்த
மாயன் புகழினைப் போதும்.’

எனக் காட்டுகிறார்.

இனி இறைவனேடு கொண்ட காதல் நெறி, சமயத் தலைவர்கள், ‘என்றும் அன்றுநான் உன் அடிமை அல்லவோ?’ எனக் காட்டியபடி, தோன்றிய நாள் தொட்டு, பின் இரண்டறக் கலந்து பேரின்பம் துய்க்கும் வரையில் அமைந்திருக்கும் என்ற உண்மையையும், ‘அந்த நீண்டநாள் தொடர்பால் உயிர் பலப்பல வகையில் உடையவனைப் பற்றி சிற்கும் என்பதையம்பாரதியார் நன்குவிளக்குகின்றார். சீத்தலைச் சாத்தனார் தம் மணிமேகலையில் இவ்வண்மையைத் தெய்வம் மணிமேகலைக்கு அவள் உதயகுமாரன் இறந்தகாலை வருங்கிய போது கூறியதாகக் குறிக்கின்றார். பாரதியார் இதே உண்மையைக் காதல் வாழ்க்கை நெறியில் அமைத்து விளக்குதல் அறிந்து மகிழ்த்தக்கதாகும்.

‘சாத்திரக் காராடிடம் கேட்டுவங்திட்டேன் – அவர்
சாத்திரம் சொல்லுவதை நினைக்குரைப்பேன்;
நேற்றுமுன் ஞாளில்வங்த உறவன்றடி! – மிக
நெடும்பண்டைக் காலமுதல் நேர்க்குவங்ததாம்;
போற்றும் இராமன்ன முன்புதித்தனை; – அங்கு
பொன்மிதி கூக்கரசன் பூமடங்கை நான்.
ஊற்றமு தென்னவொரு வேய்வங்குழல்கொண்டோன் – கண்ணன்
உருவும் நினக்கமைங்க பார்த்தன் அங்குநான்.

‘முன்னம் மிகப்பழமை இரண்ணியனும் – எந்தை
மூர்க்கம் தவிர்க்கவங்த நாசிங்கம்நி;
பின்னையோர் புத்தனென நான்வளர்ந்திட்டேன்:
பெண்மை அசோதரைன் றுன்னை எண்ணினேன்;
சொன்னவர் சாத்திரத்தில் மிகவல்லர்காண்; – அவர்
சொல்லில் பழுதிருக்கக் காராணமில்லை;
இன்னும் கடைசிவரை ஒட்டிருக்குமாம்; – இதற்கு
எண்ணப் படுவதில்லை ஏடி கண்ணம்மா!’

என்று கண்ணம்மாளை முன்னிறுத்திக் காதல் காட்டும் வழியில் கடவுள் நெறியை விளக்கியிருக்கின்றார் ‘பாரதி’ யார். இன்றும் காதல் உற்றருக்குத் ‘தோன்றுவன வெல்லாம் அவையாகவே’ இருக்கும் நிலையினை அகப்ப பொருள் நன்கு விளக்கும். அது போன்றே, கடவுள் நிலையுற்றருகும் ‘எவ்வுயிரும் பராபரன் சன்னதியதாகும். இலங்கும் உடல் அனைத்தும் சுசன் கோயில்,’ என்று போற்றி ஒன்றிப் பிறை உணர்வைக் காட்டுவர். பாரதியார் இரண்டையும் பிளைத்து, ‘மாலைப் பொழுதில் ஒரு மேடை மிசையில்’ என்னும் பாட்டில், ‘கடவீ’ லும், அலையி லும், வான வெளியிலும் காண்பது என்ன? என்று காதலியாகிய கண்ணம்மாள் கேட்க, அதற்குப் பதிலாக,

‘கௌரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
நீல விசம்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
சின்னக் குழிழிகளில் நின்முகங் கண்டேன்;

விரித்துப் பிரித்துநிதம் மேக மளங்டே

பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்கீல்;

சிரித்த ஒலியினில்உன் கைவிலக்கியே

திருமித் தழுவியதில் சின்முகம் கண்டேன்!

என்று கூறிச் சிற்றின்பம், பேரின் பும் என்ற இரண்டை
யும் இணைத்துக் காட்டும் உண்மையை உணர்ந்து
அனுபவித்தல் அவசியமாகும். இன்னும் இறைவ
ஞெடு உயிர்கள் இரண்டறக் கலந்து சிற்கும் தன்மை
யையும், அப்படியே காதலர் கலந்து சிற்கும் ஒருமைப்
பாட்டையும், அவர்கள் ஒருவரை ஒருவர் பிரிக்க
முடியாத பிணைந்த சிலையில் உள்ளார்கள் என்பதையும்,

‘பாயும்ஒளி நீளங்கு; பார்க்கும்விழி நானுளங்கு;

தோயும்மது நீளங்கு; தும்பியடி நான்டனங்கு;

வாயுரைக் கவருகுதில்கீல், வாழினின்றன் மேன்மையெல்லாம்
தூயக்டார் வானேளியே! குறைஅழு தேகண்ணம்மா!’

எனக் கூறிச் சிறப்பிக்கின்றார்.

இனிக் காதல் புரியும் காலத்தில் கலங்க வேண்டுவ
தில்லை என்பதையும் காட்டி, இந்தப் பிறவியில் பிரிய
நேரினும் உண்மைக் காதலர் மறு பிறவியிலாயினும்
ஒன்று சேர்வர், என்பதை உணர்த்திக் குயில் பாட்டில்
நன்கு விளக்குகின்றார். குயில் முன்னைப் பிறவியில்
சிறந்த அழகு மகளாகப் பிறந்திருந்த காலையில், தன்
கீனக் கண்டு காதலித்த அரசகுமாரன் ஆவி துறக்கும்
காலத்தில் கூறியதாகக் காட்டும் அடிகள் சண்டு நோக்
கற்பாலனவாகும்.

‘பெண்ணே! இனிநான் பிழைத்திடேன் சில்கணத்தே

ஆவி துறப்பேன்! அழுதோர் பயனில்கீல்!

சாவிலே துன்பமிலை; தையலே! இன்னமும்நாம்

பூமியிலே தோன்றிடுவோம்; பொன்னே! சினைக்கண்டு

காமுறுவேன்; சின்னைக் கலந்தினிது வாழ்ந்திடுவேன்:

இன்னும் பிறவிஉண்டு; மாதரசே! இன்பம் உண்டு;

சின்னுடனே வாழ்வேன் இனிநேரும் பிறப்பினிலே.’

என்ற அரச�ுமாரன் வாக்கிலே காட்டும் பாரதியாரின் அடிகள் படித்தவர் உள்ளத்தைத் தொடும் என்பதில் ஆயமுண்டோ!

இன்றைய மேல்நாட்டு காதல் பொய்ம்மைக் காதல் என்பதனை, ‘வீடுதலீயாம் காதல் எனில் பொய்ம்மைக் காதல்,’ எனக் காட்டுகின்றார். சேவகனுய் வரும் கண்ணன் கூட கெஞ்சிலுள்ள ‘காதல் பெரி தெனக்கு; காசு பெரிதிலை என்றான்;’ என்று கூறி, உள்ள அன்பினேயே வேண்டியதாகக் ‘கண்ணன் என் சேவகன்’ என்ற தலைப்பில் காட்டுகின்றார்.

இவ்வாறு காதல் நெறியும் கடவுள் நெறியும் ஒன்றிய தெனக் காட்டி, இரண்டும் உலகம் தோன்றிய நாள் தொட்டு இருவரும் ஒருவரை ஒருவர் பற்றவே வளர்ந்து வாழ்கின்றனவென்றும், அவற்றின் தூய்மையும் சிறப்பும் செப்ப முடியாத அளவினவென்றும் காட்டிப் பாரதியார் நம்மையெல்லாம் அத்தூய காதல் வாழ்விலும் கடவுள் நெறியிலும் தோய்ந்து வையத்தை வாழ வைக்க வேண்டும் என விரும்புகின்றார். பாரதியார் பாடல்கள் முழுதும் இப்படி எத்தனை எத்தனை யோ அறிநெறிகளையும், வாழ்க்கை விளக்கங்களையும், உண்மைக் காட்சிகளையும் கொண்டுள்ளன. மிகு பழங்காலங்கொட்டுத் தமிழ் மொழியிலும் பிற மொழிகளிலும் பல அறிஞர்கள்—உள்தூய்மை உடைய நல்லவர்கள்—வாழ்வாங்கு வாழ்ந்த வல்லவர்கள்—நாடெடங்கும் நல்வாழ்வு வாழ வழிகோலியவர்கள்—இத்தனை உண்மைகளையும் நாம் எல்லாம் உணர்ந்து திறம்பாத செய்மை நெறியில் செல்ல வேண்டும் என்று வழி காட்டியுள்ளார்கள். அவர்கள் காட்டிய அந்தத் தெய்வக் காதல் நெறி பற்றி நாமும் சிறப்போமாக!

8. ஈரமும் வீரமும்

‘சர கென்சினர் யாதும் குறைவிலர் வீரம் எம்மால் விளம்பும் தலையடோ?’ (சேக்கிழார்)

மனிதன் உலகில் வாழப்பிறந்தவன். அவ்வாறு வாழ்வதற்கு அவனுக்கு இன்றியமையாது வேண்டப்படுவன பல. உடல் உரம்பெறுதற்கு உணவும், உலகில் உலவுவதற்கு உடையும் தேவை. இவை புறவாழ்வுக்கு உரியன. ஆனால், மனிதன் மனிதனாக வாழவேண்டிய அக வாழ்வுக்குச் சில நல்ல பண்புகள் தேவை. அவற்றுள் மிக முக்கியமானது அன்பு. ‘அன்பின் வழியது உயிர்கிலை,’ என்று அதனுலைதான் வள்ளுவர் இவ்வண்மையை வற்புறுக்கிக் கூறினார். எனவே, உலகில் பிறந்த மனிதன் அன்புடையவனுப் வாழ வேண்டும். அந்த அன்பிலைதான் உலகெல்லாம் வாழவேண்டும் என்ற அருள் உள்ளம் பிறக்கும். ‘அருளொன்னும் அன்பின் குழவி’ என்று அதனுலையே அது சிறப்பிக்கப்படுகின்றது. மனிதன் தன் உயிரைப்போலுமன்னுயிரைபும் ஒப்ப கோக்கி, பிறர் வாடத் தான் வாடி, பிறர் வாழத் தான் வாழ்வதே அன்புள்ளத்தின் அடிப்படையாகும். அந்த அன்புள்ள இடத்திலைதான் ஆண்டவனும் தங்கு வான். இவ்வண்மையைத் திருமூலர்,

‘அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்;
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமரங்திருப் பாரே.’

என்று பாடினார். எனவே, இவ்வுலக வாழ்வுக்கும் மறுமை வாழ்வாகிய வீட்டின்பத்திற்கும் அன்புஇன்றியமையாததாகின்றது. இவ்வன்பு மக்கள் உள்ளத்தில் முகிழ்த்தால் உலகம் செழித்துச் சிறந்து ஒங்கும். இவ்வ

வன்பு உள்ளத்திலேதான் சர உணர்வு பிறக்கும். ஈரம் என்பதற்கு நீர்க்கசிவுடைய தன்மை என்னும் பொருள் இருப்பதைக் காண்கின்றோம். ‘இடம் சரமாயிருகிறது,’ என்றால், அங்கு நீர்த்தன்மை சிலவு வகைக் காண்கின்றோம். இந்த நீர்த்தன்மை உள்ளத்துப் பெருக்கெடுக்க வேண்டும். உள்ளத்து உண்டாகும் அன்பு கண்வழிப் புலப்படும் என்பதை,

‘அன்பிற்கு முன்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.’

எனக் கூறுகின்றார் திருவள்ளுவர். எனவே, உள்ள நெகிழ்ச்சியே அன்பாவது. அவ்வன்பினால் இயக்கப் படும் உயிர்கள் தம்மை மறந்து, மற்றவர்களுக்கு— மற்றவைகளுக்கு— உடலி செய்யும்:

ஆம்! இந்த அன்பாகிய சர உள்ளம் மட்டும் ஒரு வருக்கு இருக்கல் போதாது. ஒருவர் வாடும் போது அன்புளம் மட்டும் இருந்து, அவ்வாட்டம் தீர்க்கும் தீரமாம் வீர உணர்வு இல்லையாயின், பயன் என்ன? தன்னை எதிர்க்க வரும் எந்தக் கொடுமையை தாங்கும் பண்பு வீர உள்ளத்தால் அமைவதன்றோ? திமைக்கு அஞ்சாது கலை சிமிர்ந்து எதிர்த்துப் போராடி வெற்றி காண வேண்டுமாயின், அதற்குத் தீர உணர்வு கட்டாயம் தேவை. எனவே, வீரமாகிய தீரவணர்வும் அன்பாகிய சர உணர்வு போன்று மனித வாழ்வுக்கு— ஏன்?— உயிர் வாழ்வுக்கே இன்றியமையாதது. இவை இரண்டும் இணையின், வாழ்வு மலரும். ஆய்ந்து பார்க்கின், சரமுள்ள இடத்தில் வீரமும் இருக்கக் கூடான் காண்கின்றோம். அன்புடையார் பிற உயிர்களுக்கு இரங்கி ஆருக்கம் காட்டுவதுடன் துன்பம் வரின் அஞ்சாது எதிர்த்துப் போராடி வெற்றி காண்பதும் சமயத் துறையிலும் வரலாற்றிலும் காணும் உண்மையாகும். இவை இரண்டும் இணைந்தால் தான் உலகில்

கன்கு வாழ்ந்து இறையருளையும் பெற முடியும் என்ற உண்மையைத் தான் பாரதியார்,

‘சரமிலா நெஞ்சுடையார் சிவனைக் கானூர்;
எப்பொழுதும் அருளைமனத்து இசைத்துக் கொள்வாய்;
வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் கானூர்;
எப்பொழுதும் வீரமிக்க விளைகள் செய்வாய்.’

என்று நம்மை ஏவுகிறோர்.

இவ்வண்மையை நம் சங்கப் பாடல்கள் பலவும் நன்கு எடுத்துக் காட்டுகின்றன. போர்க்களத்தில் அஞ்சாது வீரம் வீளைத்து விணையாற்றி வெற்றி பெற்றுச் சிறக்கும் வீரனே, பின்பு குடிகளிடத்தும் புலவரிடத்தும் கருணை உடையவனுகி அருள் புரிகின்றுன் என்பதைக் காண்கின்றோம். ‘மாற்றுரைத் தலையாலங்கான த்து ஒருங்ககப் படேனையின்’ என்று வீரம் பேசிய அங்கெடுஞ்செழியன் வாயேதான் அடுத்த ஸ்கீயிலே,

‘புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே!

என்ற ஈர உள்ளத்தெழுந்த சொற்களை வாரி இறைக்கின்றது. இப்படியே எத்தனையோ பழந்தமிழ் மன்னர் வீரம் காட்டியும் ஈர உளம் பெற்றும் வாழ்ந்தார்கள் என அறிகிறோம். உயிர்கள் மாட்டுக் கருணை உடையவன் கண்ணகி. தமக்கு ஊறு இழைத்தக கல்லா மக்களை நரியாகுமாறு கவுந்தி அடிகள் சபித்த போதும் அவர்களுக்கு இரக்கப்பட்ட ஈர உளமுடைய அக்கண்ணகி, தன் கணவன்மீது பழி சாற்றப்பட்ட போது வீரம் மிக்கவளாகி மதுரை மாநகரையே அழித்தொழித்த வரலாற்றை நாடு நன்கு அறியும். ‘குழலும் யாடும் அமிழ்தும் குழைத்த’ அவளது மென்றமாழி, ‘மட்டார் குழலார் பிறந்த பதிப் பிறந்தேன்’ என்று வீரமொழி உணர்த்திற்று. இப்படித் தமிழ் நாட்டு வரலாற்றில் எத்தனையோ கண்டு கொண்டு போக

லாம். தமிழ் நாட்டில் மட்டுமின்றி, உலகிலேயே அறிவறிந்த நலம் சான்ற மன்னர் வாழ்வும் மக்கள் வாழ்வும் இவ்வண்மையை நன்கு வலியுறுத்திக் காட்டுவனவே. அன்புளத்தால் ஈரம் காட்டி உயிர்களை அணித்து ஆதரிக்கும் அக்கரங்களை துன்பமாகிய பேய்க்கொடுமை புகும் காலத்திலும் போர்க்களத்தும் பிற இடங்களிலும் வீரம் காட்டி வெற்றிப் பாதைக்கு வழிகாட்டி அழைத்துச் செல்லுகின்றன என்பதை அறியாதார் யார்? இவ்வண்மையைப் பாரதியார் கடவுள் மேலும் மக்கள் மேலும் ஏற்றிக் காட்டி நமக்கு விளக்குந் திறங்களை எல்லாம் ஒன்றான்பின் ஒன்றுக்க் காணலாம்.

சத்தியினை உள்ளத்தால் போற்றி உக்கும் பண்பு வாய்ந்தவர் பாரதியார். பல்லுயிரும் பல வலகும் படைத்துக் காக்கும் அன்னை பராசக்தி, தன் அருட்கரங்களால் உலகை உண்பித்து, அருள் நெஞ்சின் நலம் காட்டி, ஈர உளத்தின் ஏற்றம் காட்டி, மக்களை வாழ வைக்கின்றார். ஆனால், அவனே ஊழிக்கூத்தைச் செய்து கீற்கும் காலத்து வீரம், விளைத்து, காணவே அஞ்சத்தகும் காட்சியை அளிக்கின்றார். இந்த உண்மையையை,

‘அறுபது கோடித் தடக்கைகளாலும்
அறங்கள் நடத்துவன் தாய்—தனைச்
செறுவது நாடு வருபவ ரைத்துகள்
செய்து கிடத்துவன் தாய்.’

என்று விளக்குகின்றார். தன்னை அழிக்க வருபவராயினும், தான் படைத்த உயிர்களுக்கு ஏதம் இழைக்க வருபவராயினும், அறங்கெடுத்து மறம் விளைக்க வருபராயினும், தீமை பெருக்கிச் செம்மை கெடுக்க வருபராயினும் அவர்களை எரித்து அல்லல் விளைத்து அழிக்கவே அவள் தூர்க்கையாகவும் காளியாகவும் மாகாளியாகவும் மாறுகின்றார் என்பதைச் சமய

உலகம் நன்கு அறியும். இவற்றையெல்லாம் பாரதியார்,

'பூமியினும்பொறை மிக்குடை யாள்பெரும்
புண்ணிய நெஞ்சினாள் தாய்; - எனில்
தோழிமைப் பார்முனம் நின்றிடுங் கால்கொடுங்
தூர்க்கை அனையவன் தாய்;
'நாவினில் வேதம் உடையவள் கையில்
நலங்திகழ் வாரூடையாள்; - தனை
மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோரூடையாள்.'

என்று அழகுபட எடுத்துக் காட்டுகின்றார். இதே ஸ்லீயில் அருட்சத்தியின் மகனுகப் போற்றும் முருகனையும் எண்ணிப் பார்க்கிறார் பாரதியார் சூரபதுமன் போன்ற கொடிய அரக்கர்களைக் கொன்று குவித்த அக்குமரவேளோதான் வள்ளியின் முன் தினைப்புனத்தில் ஸின்று குழைந்து பேசுகின்றான். வள்ளியின் திருமணம் உயிர்கள் இறையருள் பெறுவதையே குறிக்கும் என்பர் அறிஞர். உயிர்கள் பொய்யான பற்றற்று, வாழ் வாங்கு வாழ்ந்து, ஆண்டவளை அடைய நினைக்கு மாயின், அவ்வாண்டவன் தானே உயிர்கள் இருக்கும் இடம் நாடி வந்து, தலையளித்து, ஆட்கொள்வான் என்ற உண்மையை, 'தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருஙும் வான்வார் கழல்' என்று மாணிக்கவாசகர் பாடுகின்றார். இதைத்தான் வள்ளியம்மையார் திருமணமும் நமக்கு உணர்த்துகிறது. 'உயிராகிய வள்ளி ஆண்டவளை அடையத் தன்னைப் பக்குவம் செய்து கொண்டால் ஆண்டவன் பல்வேறு மாயங்காட்டி வெருட்டிக் கடைசியில் ஏற்றுக்கொண்டு இன்பம் சொரிவன், என்பதே இதன் அடிப்படை. ஆம் இப்படி உயிர்களுக்கு இன்பம் அளிக்கும் சர உளம் கொண்ட அம்முருகனே, அறம் கெடுத்து மறம் பெருக்கும் சூராதிகள்முன் வீரம் காட்டி வெற்றி பெற்றுன். அவனிடம் சரமும் வீரமும் இணைந்து சின்றன. இந்த

உண்மையைப் பாரதியார் அடிதொறும் விளக்கிக் காட்டிக்கொண்டே போகிறோர்.

‘வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா!—அங்கோர் வெற்பு னொறுங்கிப் பொடிப்பொடி யானது வேலவா! சொல்லினைத் தேனில் குழைத்துரைப்-பாள்சிறு வள்ளியை-கண்டு சொக்கி மரமென ஸின்றனை தென்மலைக் காட்டியே; கல்லினை ஒத்த வலிய மனம்கொண்ட காதகன்—சிங்கன் கண்ணிரன் டாயிரம் காக்கைக் கிரையிட்ட வேலவா! பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திட்ட வள்ளியை—ஒரு பரச்பனக் கோலம் கிரித்குக் காம்கொட்ட வேலவா’!

என்று சரத்தையும் வீரத்தையும் இணைத்தே காட்டுகிறோர். மேலும் அவர்,

‘வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழுக்கும் கடலினை—அங்கு வெட்டி யருட்டிக் கருகிப் புகைய நீ வெட்டினும்; கிள்ளை மொழிச்சிறு வள்ளி எனும்பெயர்ச் செல்வத்தை—ஒரு கெடற்ற வாழ்வினை இன்ப விளக்கை மாணினும்; கொள்ளிகொண் டேஅம ராவதி வாழ்வு குலித்தவன்-பானு. கோபன் தலை பத்தும் கோடிது ஞாக்குறக் கோப்பித்தாய்; துள்ளிக் குலாவித் திரியும் சிறுவன் மாணைப்போல்—தினைத் தோட்டத்தி லேதேரு பெண்ணை மணங்கொண்ட வேலவா!’

என்று மாற்றுரை அழித்த வீரத்தையும் வள்ளியை அணைத்த சரத்தையும் இணைத்தே பாடுவதைக் காண்வாம்.

இவ்வாறு மக்கள் வாழ்வோடு இணைத்து செல்லும் சரத்தையும் வீரத்தையும் பல்வேறு வகையில் பகுத்துப் பகுத்துப் பார்க்கின்றோர் பாரதியார்; அடிமையுற்ற பாரத னாட்டில் வாழும் மக்கள் சரமும் வீரமும் இன்றி மாக்களென வாழும் வாழ்க்கையைக் கண்டு உள்ளம் குழுறுகிறோர். அக்குழறவு ஒனி, பாட்டாய் வெளி வருகன்றது. பொதுவாக உலகமக்களையும், சிறப்பாகப் பாரத சமுதாயத்தையும் கோக்கியும், அவர்தம் வீரம் இழந்த வாழ்வை நோக்கி

யும் இனக்கு கைந்து பாடுகின்றார். ‘அஞ்சவேண்டு வதாகிய மறச் செயல்களுக்கு அஞ்சாது மக்கள் சாதாரணப் பொருள்களுக்கே வல்லாம் அஞ்சி அஞ்சிச் சாகிறார்களோ! எனத் கண்ணீர் வடிக்கிறார் பாரதியார்.

‘நெஞ்சு பொறுக்கு தில்லையே – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்/
அஞ்சி அஞ்சிச் சாவார்! – அவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே!
வஞ்சனைப் பேய்க் களன்பார் – இந்த
மரத்தி லென்பார் அந்தக் குளத்திலென்பார்;
துஞ்சுது முகட்டில் என்பார்; – சொல்லத்
துயர்ப்படு வார்எண்ணிப் பயப்படுவார்/
‘சிப்பாயைக் கண்டஞ்சவார்/ ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்!
துப்பாக்கிக் கொண்டொருவன்—வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டில்ஜனிப்பார்!

என்ற பாடல்கள் இன்றைய மக்கள் வாழ்விற்கு எடுத்துக்காட்டாய் அமைகின்றன என்பதை மறுப பார்யார்? நாட்டில் கொழுங்கு விட்டெடரியும் உரிமை வேட்கையில் தம்மை மறந்து தியாகத் தீயில் குதித்து உயிர்விடத் தயாராய் இருக்கும் உண்மை வீரர்களைப் போற்றும் பாரதியார், அஞ்சி அஞ்சிச் சாகும் போவிச் சுதேசிகளைக் கண் டு பிடித்துக் கஷையடியும் கொடுக்கிறார்.

‘அச்சமும் பேடுமையும் அடிமைச் சிறுமதியும்
உச்சத்தில் கொள்வாடு—கிளியே!
ஆமைச் சனங்களாடு!

என்பது அவர் வாக்கு. சத்திரபதி சிவாஜிபின் வாக்கில் நாட்டுக்குக் கேடு செய்வோர், வீரமின்றி அஞ்சி வாழ்வோரும் வாழ்வில் பிறர் வாட்டம் தீர்க்கும் சரமில்லா நெஞ்சினேரும் ஆவர் என்பதைக் காட்டி, அவர்களை விலகிச் செல்லுமாறு ஆணையிடுகின்றார்;

'பிச்சைவாழ் வுகங்கு பிறருடை ஆட்சியில்
அச்சமுற் றிருப்போன் ஆரிய எல்லன்;
நாட்டுளோர் பசியினுல் நலிக்தி-த் தன்வயிறு
ஊட்டுதல் பெரிதென உண்ணுவோன் செல்க!'

(சத்திரபதி. 61)

எனக்குறி வெருட்டுகிறூர். மேலும், நாம் எதற்கும் அஞ்சாது வாழவேண்டும் என்ற உண்மையையும், அவ்வாறு அஞ்சாது வீரம் விளைத்து சரம் காட்டும் அறிவுடையார் வழியே கடவுளும் அருள் செய்ய இயற்கை நலன்கள் இயங்குமெனவும் கூறுகின்றார் பாரதியார். 'எவ்வழி நல்வர் ஆடவர்; அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்ற புறானானாற்று அடிகள் சண்டு எண்ணத்தக்கன.

'யார்க்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!
எங்கும் அஞ்சோம்! எப்பொழுதும் அஞ்சோம்!
வானம் உண்டு; மாரி உண்டு;
ஞாயிறும் காற்றும் நல்ல நிரும்
தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்
உடலும் அறிவும் உயிரும் உளவே.' (தோத். 101)

என்ற பாரதியாரின் கருத்துரைகள் பழங்குமிழ்க் கொள்கையை நன்கு விளக்குவனவாகும். இந்த அடிப்படையிலேயே அவர் மனத்தை கோக்கி,

'ஜயமுண்டு பயமில்லை மனமே!—இந்த
ஜனமத்தில் லேவிடு தலையுண்டு நிலையுண்டு!' (ஜய)

'பயனுண்டு பத்தியினுலே—கெஞ்சில்
பதியுற்ற குலசத்தி சரணுண்டு! பகைஇல்லை!' (ஜய)

என்று அறிவுறுத்தி அச்சமற்று வாழ வேண்டிய வகையினைத் தெளிவாக வற்புறுத்துவதைக் காண வாம். இந்த அஞ்சாமை தமிழ் நாட்டில் மிகு பழங்கு காலத்திலிருந்து வேறான் வந்துள்ளது. அப்பர் பெருமான் பல்வேறு இன்னல்களுக்கு உட்பட்ட காலத்தும், எதற்கும் அஞ்சினாரில்லை. மலை போன்ற

யானீ தம்மைக் கொல்லப் பெருநடையிட்டு வருகின்ற
அதே வேளையில் அதைக்கண்டு அஞ்சாராய், தம்மை
மறந்த நெஞ்சினராய்,

‘அஞ்சவ தியாதொன்றும் இல்லை!

அஞ்ச வருவதும் இல்லை!’

என்று பாடி வெற்றி கொண்டு வீரராய்த் திகழ்ந்தார்
அப்பர்.

‘யன்பா தலம்புக்கு மாகடல் முடிமற்று ஏழைகும்

யின்பால் திசைகெட்டு இருசுடர் வீழினும்

அங்கல் நெஞ்சே!!

என அவர் நெஞ்சக்கு அறிவுறுத்தி வீர வாழ்வு வாழ்ந்தார். அவரைப் போன்று வாழ்ந்த தமிழ்ப் பெரியார் பலர். அவர்தம் வாழ்வெல்லாம் பாரதியாரின் மனக்கண்முன் காட்சியளித்திருக்கும். அவர்தம் வாக்கெல்லாம் அவரது நினைவைத் தொட்டிருக்கும். உடனே அவரும் தம்மை மறந்து எக்காளமிட்டுப் பண்டாரப் பாட்டைப் பாடினார்.

‘அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்ப தில்லையே!

‘உச்சமிது வாளிடுந்து வீழுகின்ற போதிலும். (அச்.)

‘பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட

போதிலும். (அச்.)

‘நச்சைவாயி லேகொணர்ந்து நண்பர் ஊட்டு போதிலும். (அச்.)

‘பச்சையூன் இறைந்தவேற் படைகள்வங்கத் போதிலும். (அச்.)

கச்சைவிநத கொங்கை மாதர் கண்கள் வீச போதிலும்’ (அச்.)

என்று உலகில் தமக்கு எத்துணை இடர் வரினும் தளர்ச்சி வரினும் அஞ்சாது வாழ்வேண்டிய நெறியைக் காட்டுகிறார். மேலும், அவர்தம் வேதாந்தப் பாடல்களிலும் இதே வீர வாழ்வின் உண்மையை விளக்கிக் கொண்டே செல்கிறார். காலனையும் மாயையையும் அவர் அழைத்து, தாம் அஞ்சாத வீர வாழ்வை மேற் கொண்ட திறனையெலாம் விளக்குகின்றார். பாரதியாரின் வேதாந்தப் பாடல்கள் பிறருடைய வேதாந்தப் பாடல்கள் போன்றன அல்ல. ‘உலகம் பொய்-

அனைத்தையும் விட்டு ஒடு,’ என்பதுதான் பலருடைய வேதாந்தக் கொள்கை. ‘இலகம் மித்தை’ என்ற அடிப்படையே வேதாந்தத்தின் ஊன்றுகோல் என்பர் பலர். ஆனால் பாரதியார் அத்தகைய வேதாந்தத்தைக் காட்ட விரும்பவில்லை. அவரது வேதாந்தம் மேலும் வெற்றுவாய் வேதாந்தமாக மட்டும் அமையவில்லை. கண்ணால் காண்பதைப் பொய்யெனக் கருதும் நிலையில் அவரது வேதாந்தம் செல்லவில்லை. ‘தங்கச்சிலை போல் நிற்கிறார் என் மனைவி; அவள் பொய்யா?’ என்று வேதாந்திகளை நோக்கிய கேள்வி ஏழும். மேலும், அவர் வேதாந்தம் வீரம் செறிந்தது; பொய்யைப் பொய்யாகவும், மெய்யை மெய்யாகவும் காண்பது. காலனை, மாயையோ அவர் வேதாந்த வாழ்வின் முன் நில்லாது ஒட்டுவண்டுபவர்களே. அவர் வாக்கில் இரண்டொன்று பார்த்தால் இவ்வண்மை விளங்கும்.

‘காலனே! உளை நான்சிறு புல்லென மதிக்கிறேன் என்றன். காலரு கேவாடா! சற்றே உன்றன்னை மிதிக்கின்றேன்!’ (18)

என்று இயமனை நோக்கி விளித்தலும்,

‘உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ மாயையே! – மநத் தின்மை கொண்டார்க்குஞ் செய்வது ஒன்றுண்டோ மாயையே! யார்க்கும் குடியல்லேன் யானங்களும் தேர்ந்தனன் மாயையே!

— உன்றன்

பொர்க்கஞ்சு வேனே பொடியாக்கு வேண்டுள்ளை மாயையே!’

என மாயையை நோக்கிக் கூறலும் அவர்தம் வேதாந்தத்தில் வீரம் காட்டும் திறத்துக்கு ஒரு சில எடுத்துக் காட்டுகளேயாம். இப்படி அவர் பாடல் முழுதும் பல காட்டலாம். அளவு கருதி இந்த நிலையில் அமையலாம்.

பெண்களும் சர உள்ளத்தோடு வீர நலமும் சார்ந்து விளங்க வேண்டும் என்பதையும் பாரதியார் பலவிடங்களில் காட்டியுள்ளார். மாதரால் வையத்தின் வாழ்வு சிறப்பதையும் செம்மை திறம்பா நன்-

மாதராலேயே வீடும் நாடும் ஒரு சேர விளக்கமுறும் என்பதையும் நம் நாட்டிலும் உலகிலும் இன்று பலர் கூறி வருகின்றனர். தமிழ் நாட்டில் பண்டைக் காலத்தில் அறம் திறம்பா மாதர் பலர் சிறக்க வாழ்ந்ததைப் பண்டைய வரலாறு நமக்கு நன்கு எடுத்துக்காட்டுகின்றது. அவர்தம் செம்மை வாழ்வு சிறந்ததற்கு அவர்களுடைய நேரிய கொள்கையும் முறை திறம்பா நல்லொழுக்க நெறியுமே காரணங்களாகும். அவர்கள் வீட்டு வாழ்வில் காட்டும் காதல் நெறியும், நாட்டு வாழ்வில் காட்டும் அன்பு நெறியும், அமைதியில் உள்ள தம் பெண்மை நெறியில் வேண்டுங்கால் வேண்டியது விளைக்கும் வீர உணர்வுமே அன்றும் இன்றும் உலகை வாழ்விக்கின்றன. இந்த உண்மைகளையெல்லாம் தொகுத்துப் பாரதியார்,

'மியிரங்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்

தியிரங்த ஞானச் செருக்கும் திருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்!' (புதுமை214)

என்றும்,

'அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்!

ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்ந்துவோம்!

துண்பம் தீர்வது பெண்மையி ஞலடா!

குரப் பிள்ளைகள் தாய்யன்று போற்றுவோம்!' (மேடு269)

என்றும் சரத்தையும் வீரத்தையும் காட்டிவிளக்குகிறார்.

இவ்வாறு வீரமும் சரமும் குடிகொண்ட உள்ளத் தினராய், வாழ்வாங்கு வாழும் வகை அறிந்து, கொடுமைக்கு அஞ்சாது தலை நியிரங்து வாழுவேண்டும் என்ற நெறிவிடுத்து, மக்களுள் பலர் வீணை காலம் கழிக்கின்றனர். உலகில் மனிதத் தன்மை நிலவத்தொடங்கிய அன்றுதொட்டு, இன்றுவரை, இந்த உண்மைகளையெல்லாம் அறிஞர் பற்பலர் நன்கு விளக்கிக் காட்டிக் கொண்டுதான் வருகின்றனர். சமயம், சமூகம் முதலிய

பல்வேறு துறைகளில் உழைக்க முன்வந்த பெரியவர்கள் அன்றுதொட்டு, இன்றுவரை இந்த உண்மைகளையெல்லாம் உரைத்தும் உலகம் திருந்தவில்லை. அதிலும், இந்த இருபதாம் நூற்றுண்டின் இடைக்காலமாகிய நாம் வாழும் இந்த நாளில், மனிதன் தன்னை மறந்து மற்றவரை வாழ்வைக்க வேண்டிய தெய்வங்களியை விடுத்து, தன்னை மறந்து விலங்காகிக் கொண்டு செல்கின்றுன். திருவள்ளுவரும் இயேசவும், புத்தரும் காந்தியும் வாழ்ந்து அறநெறி காட்டிய— உண்மை உணர்த்திய—அதே உலகிலேதான் இன்று மனிதனும் வாழ்கின்றுன். ஆனால் இன்று மனிதவாழ்வு இயந்திர வாழ்வாகவும் சுயநல வாழ்வாகவும் மாறிவிட்டது. பழக்குப் பழி, நன்மைக்குத் தீமை, கெடுத்துச் சிறத்தல் போன்ற கொடுங்கொள்கைகள் நாட்டில் தலைவரித்தாடுகின்றன. உண்மைக்கும் மாறுபாட்டுக்கும் உலகில் என்றுமே பெரும் போராட்டங்கள் நிகழ்ந்துகொண்டே இருப்பது மெய்தான். என்றாலும், இன்று பொய்ம்மை வெற்றிகொள்வது போல இது வரை என்றும் கொள்ளவில்லை என்னலாம். பொய் மெய்யை வெல்கிறது! விலங்குணர்ச்சி மனித உணர்ச்சியை மாய்க்கிறது! காமம் காதலை நக்கக்கிறது! தீமை நன்மையைத் தீய்க்கிறது! இந்தக் கொடுமைகளையெல்லாம் தொகுத்துத்தான் போலும் பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் துரியோதனன் வாயால் விளக்கிக் காட்டுகின்றார் பாரதியார்.

‘சதிசெய் தார்க்குச் சதிசெயல் வேண்டுமென் மாமனே!—இவர் தாம்ளன் அன்பன சராசங்த னுக்குமுன் எவ்வளக விதிசெய் தார்? அதை என்றும்என் உள்ளம் மறக்குமே?—இந்த மேதினி யோர்கள் மறந்துவிட்டார், இஃதோர் விந்தையே! சிதிசெய் தாழைப் பணிகுவர் மாணிடர் மாமனே;—எந்த நெறியி னுலது செய்யினும், நாயென நீள்புவி துதிசெய் தேஆடி நக்குதல் கண்டனை மாமனே!—வெறும் சொல்லுக கேஅற நூல்கள் உறைக்கும் துணிவெலாம்.’

என்று இன்று உலகில் வாழும் மக்கள் உள்ளிலையைக் காட்டுவது போன்று பாரதியார் துரியோதனை முன் நிறுத்திக் காட்டிவிட்டார்.

இவ்வாறு இன்றைய மனிதன் ஈரம் வீரம் இரண் டும் அற்றவனுகி, கோழையாய், அஞ்சத் தகாததற் கெல்லாம் அஞ்சபவனுகி, அங்பில்லா வகையில் எத் துணைச் செல்வம் பெற்றும் வன்பாற்கண் வற்றல் மரம் தளீர்த்த தொப்பத் தனக்கெனவும் பயன்படாது மற்றவரையும் வாழ விடாது, வெற்றுடம்பினானும் உலகில் உலவுகின்றன். இவ்வாறு அவன் சயகலப் பேயாகித் திரிவதறுவேதான் நாட்டில் பல்வேறு கொடுமைகளும் உலகெங்கனும் பல்வேறு போர்களும் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்தக் கொடுமை அகல வேண்டாவா! நல்லவர் உள்ளாம், ‘ஆம்! அகலத் தான் வேண்டும்!’ என்று சொல்லும். ஆனால், அந்த உள்ளத்தின் எண்ணிக்கை நாட்டிலும் உலகிலும் ஏரிக்குறை வே. எல்லாவற்றையும் மக்களாட்சி முறையில்—பெருங்கிலை சிறுங்கிலை என்று கணக்கிடும் உலகில்— நாமும் இந்த நலக்கேடுகளை அவ்வாறே கணக்கிட்டுத் தான் முடிவு காண வேண்டும். நல்லவர் குறைந்து அல்லவர் பெருகியிருக்கின்றனர் என்பது கணக்கேடு! என்றாலும், நல்லவர் உள்தகின்மை உடையவர், அவர்கள் எண்ணிய எண்ணியாங்கு நேரிய வழியில் பெறுவார்கள் ஆகவே. இந்தப் பம்பாய்த் தமிழ்ச் சங்கம் வாயிலாக—இஃது ஆற்றும் பாரதி விழா வாயிலாக—நாட்டில் வாழும் நல்லவர்கள், திண்ணிய உள்ளத்தவராகிக் கிறந்து, தீமையை எதீர்த்தோட்டும் தீரமும், அற்றார்க்கும் அலங்தார்க்கும் அஞ்சலெனக்கூறி ஆதரிக்கும் ஈரமும் பெற்றவராகித் தாழும் கிறந்து, வையத்தையும் வாழ வைக்க வேண்டும் எனக்கேட்டுக்கொள்ளுகிறேன். வாழ்க ஈரம் வளர்க வீரம்

